



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,945 — FRIDAY, JUNE 29, 1956

(Published by Authority)

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	997	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents —		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	901
North-Western Province	900	Notices under the Land Development Ordinance	909
North-Central Province	—	Land Redemption Notices	910
Province of Uva	—	Miscellaneous Land Notices	910
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

Part V published with this Issue contains notice to revoke or suspend Private Carriers' Permits under Regulation 12, &c.

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Order No. 1,239 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Karagasewwa in the Nikawagampaha Korale of the Hiriyala Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 21, 24, 25, 26, 27, 28, 30, 31, 32, 33, 35, 38, 43 and 46 in village plan No. 3 125 (vide Settlement Notice No. 1,998):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twentieth day of February, 1956

R V JAYASURIYA,  
Assistant Settlement Officer.

#### SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	53	5 3 3	—	5 (1)	The Crown				
1	54	0 3 3	S 32 061	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Punhamge Hethuhamy and (2) Ratnayake Mudiyansele Punhamge Ungiri Banda, both of Kuda Katnoluwa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	346	250
1	55	1 3 12	—	5 (1)	The Crown				
1	56	0 1 12	—	5 (1)	The Crown				
1	57	0 2 14	—	5 (1)	The Crown				

897—J N B 55951—896 (6/56)

E 1

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	58	1 3 20	S 32,058	5 (4) (c)	Ratnayake Mudiyansele Appuhamige Dingiri Banda of Kuda Katnoruwa	—	Kurunegala B	346	251
1	59	1 3 11	S 32,047	5 (4) (c)	Ratnayake Mudiyansele Ranhamy Vedaralage Kiri Banda Vidane of Kuda Katnoruwa	—	Kurunegala B	346	252
1	60	1 0 5	S 32,046	5 (4) (c)	Chandrasekara Mudiyansele Mudiyansele Tikiri Menka of Karagaswewa	—	Kurunegala B	346	253
1	61	1 0 0	S 32,045	5 (4) (c)	Ratnayake Mudiyansele Bandage Punchirala of Karagaswewa	—	Kurunegala B	346	254
1	62	1 2 0	S 32,044	5 (4) (c)	Ratnayake Mudiyansele Ranhamige Ran Menka of Karagaswewa	—	Kurunegala B	346	255
1	63	1 0 2	S 32,043	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kuruhamige Ran Menka of Karagaswewa	—	Kurunegala B	346	256
1	64	1 2 25	S 32,042	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Tikuralage Ranhamy, (2) Ratnayake Mudiyansele Tikuralage Herathamy and (3) Ratnayake Mudiyansele Tikuralage Mutu Menka, all of Karagaswewa	Settled in undivided shares of one-third each, subject to the life interest of Ratnayake Mudiyansele Bairalage Punchi Menka of Karagaswewa	Kurunegala B	346	257
1	65	0 2 20	S 32,055	5 (4) (c)	Ratnayake Mudiyansele Tikuralage Punchi Bajida of Karagaswewa	—	Kurunegala B	346	258
1	66	2 0 2	S 32,057	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Punchi Balage Ukkuala, (2) Ratnayake Mudiyansele Ukkuralage Mudiyanse and (3) Ratnayake Mudiyansele Ukkuralage Tikiri Banda, all of Karagaswewa	Settled in undivided shares of one-half to (1) and one-fourth each to (2) and (3)	Kurunegala B	346	259
1	67	1 0 20	S 32,054	5 (4) (c)	Ratnayake Mudiyansele Dingiri Banda Hitapu Vel Vidanege Punchi Menka of Karagaswewa	—	Kurunegala B	346	260
1	68	1 2 11	S 32,051	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Mudiyansele Penawathie and (2) Ratnayake Mudiyansele Mudiyansele Herath Banda, both of Karagaswewa	Settled in undivided shares of two-thirds to (1) and one-third to (2)	Kurunegala B	346	261
1	69	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
1	70	1 1 34	S 32,056	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Appuhamige Mutu Menka of Karagaswewa, (2) Ratnayake Mudiyansele Appuhamige Ukku Amma of Ambanpola in Wannu Hatpattu and (3) Ratnayake Mudiyansele Appuhamige Sittamma of Kuda Katnoruwa in Wannu Hatpattu	Settled in undivided shares of one-third each, subject to the life interest of Dassanayake Mudiyansele Kuruhamige Punchi Menka of Karagaswewa	Kurunegala B	346	262
1	71	0 1 1	S 32,053	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Ukku Bandage Baiamma, (2) Ratnayake Mudiyansele Ukku Bandage Kauamma and (3) Ratnayake Mudiyansele Ukku Bandage Dingiri Amma, all of Karagaswewa	Settled in undivided shares of one-third each	Kurunegala B	346	263
2	—	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
3	72	0 1 8	S 32,062	5 (4) (c)	Basnayake Mudiyansele Ukkurala Vedaralage Appuhamy of Borawewa	—	Kurunegala B	346	264
3	73	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
3	74	0 1 15	S 32,060	5 (4) (c)	Ratnayake Mudiyansele Appuhamige Mutu Menka of Kuda Katnoruwa	—	Kurunegala B	346	265
3	75	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
3	76	0 1 1	S 32,048	5 (4) (c)	Tikura Henayage Lensuwa Henaya of Karagaswewa	—	Kurunegala B	346	266
3	77	3 3 13	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	4 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	2 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	4 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	1 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No
		A	R	P.							
21	—	1	2	14	S 32,063	5 (4) (c)	The Karagaswewa Vihare of Karagaswewa	—	Kurunegala B 346	267	
24	78	1	0	6	—	5 (1)	The Crown	—	—	—	
24	79	0	0	36	—	5 (1)	The Crown	—	—	—	
24	80	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	
24	81	0	3	11	—	5 (1)	The Crown	—	—	—	
24	82	0	3	2	S 32,028	5 (4) (c)	Angappuli Henayalage Kūage Kiri Ukkūwa of Ranchagodayagama	—	Kurunegala B 346	268	
24	83	0	1	20	S 32,027	5 (4) (c)	Angappuli Henayalage Kūage Henayage Kūri of Karagaswewa	—	Kurunegala B 346	269	
24	84	1	0	17	S 32,053	5 (4) (c)	(1) Angappuli Henayalage Kūda Henayage Rankiri and (2) Angappuli Henayalage Kūda Henayage Manikkūwa, both of Karagaswewa	Settled in undivided shares of one-half each, subject to the life interest of Angappuli Henayalage Kaluwage Kūda Ridi of Karagaswewa	Kurunegala B 346	270	
24	85	2	0	39	S 32,051	5 (4) (c)	Angappuli Henayalage Ukkūwa Henayage Samarappūliya of Karagaswewa	—	Kurunegala B 346	271	
24	86	1	1	20	S 32,065	5 (4) (c)	Angappuli Henayalage Rana Vel Pedyage Baiya of Karagaswewa	—	Kurunegala B 346	272	
24	87	1	3	27	S 32,067	5 (4) (c)	(1) Angappuli Henayalage Rana Vel Pedyage Pimcha and (2) Angappuli Henayalage Rana Vel Pedyage Kiri Malu, both of Karagaswewa	Settled in undivided shares of one-half each	Kurunegala B 346	273	
24	88	0	2	23	S 32,066	5 (4) (c)	Angappuli Henayalage Rana Vel Pedyage Tikiri Ridi of Karagaswewa	—	Kurunegala B 346	274	
24	89	0	1	34	S 32,025	5 (4) (c)	Angappuli Henayalage Tikiri Henayage Tikiri of Karagaswewa	—	Kurunegala B 346	275	
24	90	0	0	20	—	5 (1)	The Crown	—	—	—	
25	91	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	
25	92	1	1	36	S 32,049	5 (4) (c)	Tikiri Henayage Lensuwa Henaya of Karagaswewa	—	Kurunegala B 346	276	
25	93	0	2	3	S 32,050	5 (4) (c)	Angappuli Henayalage Ukkūwage Dingiriya of Karagaswewa	—	Kurunegala B 346	277	
26	—	2	0	26	S 32,050	5 (4) (c)	Angappuli Henayalage Ukkūwage Dingiriya of Karagaswewa	—	Kurunegala B 346	277	
27	94	0	1	3	—	5 (1)	The Crown	—	—	—	
27	95	1	1	10	S 32,040	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kerala Hitapu Vidanege Mutu Menika of Karagaswewa	—	Kurunegala B 346	278	
27	96	0	1	9	—	5 (1)	The Crown	—	—	—	
27	97	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
27	98	1	0	29	S 32,041	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kirihamyge Ukkū Amma of Karagaswewa	—	Kurunegala B 346	279	
28	99	0	1	18	S 32,037	5 (4) (c)	Ratnayake Mudiyansele Ukkū Bandage Mekkamma of Karagaswewa	—	Kurunegala B 346	280	
28	100	1	2	21	S 32,035	5 (4) (c)	Kirihamyge Ukkū Banda of Karagaswewa	—	Kurunegala B 346	281	
28	101	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
30	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
31	—	1	3	38	—	5 (1)	The Crown	—	—	—	
32	—	0	2	21	—	5 (1)	The Crown	—	—	—	
33	102	0	3	25	S 32,059	5 (4) (c)	Ratnayake Mudiyansele Bandage Henatham of Kūda Katnoruwa	—	Kurunegala B 346	282	
33	103	0	1	4	S 32,039	5 (4) (c)	Ratnayake Mudiyansele Bandage Appuhamy Anumetirala of Kūda Katnoruwa	—	Kurunegala B 346	283	
35	104	0	2	1	—	5 (1)	The Crown	—	—	—	
35	105	0	0	38	S 32,038	5 (4) (c)	Ratnayake Mudiyansele Pūchi Ralage Ukkūrala of Karagaswewa	—	Kurunegala B 346	284	
38	106	1	0	5	S 32,064	5 (4) (c)	The Karagaswewa Vihare of Karagaswewa	—	Kurunegala B 346	285	
38	107	0	1	15	—	5 (1)	The Crown	—	—	—	
38	108	1	0	30	—	5 (1)	The Crown	—	—	—	
38	109	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	
38	110	0	2	36	S 32,052	5 (4) (c)	Angappuli Henayalage Ukkūwa Henayage Samarappūliya of Karagaswewa	—	Kurunegala B 346	286	
38	111	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	
38	112	0	3	6	S 32,030	5 (4) (c)	Ratnayake Mudiyansele Dingiri Banda Hitapu Vel Vidanege Kūma of Karagaswewa	—	Kurunegala B 346	287	

Lot No.	Sub-divisional Lot No.	Extent A. B. P.	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Page No.
38	113	0 3 11	S 32,034	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Ukku Bandage Baiamma, (2) Ratnayake Mudiyansele Ukku Bandage Kauamma and (3) Ratnayake Mudiyansele Ukku Bandage Dingiri Amma all of Karagaswewa	Settled in undivided shares of one-third each	Kurunegala B	346	288
38	114	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
38	115	0 1 10	S 32,036	5 (4) (c)	Kirihamygo Ukku, Banda of Karagaswewa	—	Kurunegala B	346	289
38	116	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
38	117	0 1 15	S 32,024	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Keorna Hitapu Vidanage Matu Menika and (2) Ratnayake Mudiyansele Kirihamygo Ukku Amma, both of Karagaswewa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	346	290
38	118	0 0 23	S 32,026	5 (4) (c)	Angappuli Henayalage Tikura Henayage Tikiri of Karagaswewa	—	Kurunegala B	346	291
38	119	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
38	120	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
38	121	0 0 24	S 32,029	5 (4) (c)	Angappuli Henayalage Kuda Henayage Manukkuwa of Karagaswewa	Subject to the life interest of Angappuli Henayalage Kaluwage Kuda Rudi of Karagaswewa	Kurunegala B	346	292
38	122	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
38	123	1 1 0	S 32,032	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Ukku Bandage Baiamma, (2) Ratnayake Mudiyansele Ukku Bandage Kauamma, (3) Ratnayake Mudiyansele Ukku Bandage Dingiri Amma (4) Ratnayake Mudiyansele Dingiri Banda Hitapu Vel Vidanage Punchi Menika, (5) Ratnayake Mudiyansele Dingiri Banda Hitapu Vel Vidanage Kuma and (6) Ratnayake Mudiyansele Mudiyansele Pemawathie, all of Karagaswewa	Settled in undivided shares of one-twelfth each to (1), (2), (3) and one-fourth each to (4), (5) and (6), subject to the life interest of Ratnayake Mudiyansele Kirihamygo Rani Menika of Karagaswewa	Kurunegala B	346	293
38	124	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 21st day of May, 1956

D R L BALASURIYA

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

## Land Sales by the Government Agents

## NORTH-WESTERN PROVINCE

J.S 3339

**Kurunegala No. 301.**—The Government Agent, Kurunegala, will on July 27, 1956, at 11 a.m. at the Kachcheri Kurunegala, put up to auction, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. One allotment of land situated in the Dewamedhi Hatpattu Division of the Kurunegala District

Lot	Name of Land	Name of Applicant	Name of Claimant	Description	Extent A R P	Upset
						Price per Acre Rs. c.
41A1	Elagawahena, Galowewehena	—	Dr. A. M. Samarasinghe	Coconut garden 104, Reid Avenue, Colombo	0 2 8	120 0

Office of the Land Commissioner,  
P. O. Box 500,  
Colombo June 20, 1956

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

#### Order No. 11 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent mentioned in column I of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule.

Colombo, June 19, 1956.

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

#### SCHEDULE

*Column 1*

*Column 2*

The land shown as—

<p>J. 184/LB 984—The Government Agent, Matara District</p> <p>J. 1749/LA/A 56—The Government Agent, Galle District</p> <p>J. 328/LB 1331—The Government Agent, Matara District</p>	<p>Lots 1 and 2 in preliminary plan A 957, lot 1 in preliminary plan A 959; lot 1 in preliminary plan A 960, lots 1, 2 and 3 in preliminary plan A 961; lot 1 in preliminary plan A 962; lots 1, 2, 3 and 4 in preliminary plan A 964</p> <p>Lots 4 and 5 in preliminary plan A 1,241</p> <p>Lot 40 in preliminary plan A 1,123</p>
--	---

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36, Proviso (a)

#### ORDER No. 222 OF 1956

Reference No LD. 4925/J56 LG 582

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, June 24, 1956.

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

#### SCHEDULE

*I*

*II*

*Government Agent, Assistant Government Agent  
or other authorized officer*

*Description of Land*

<p>The Government Agent, Kandy District, or other officer authorized by him</p>	<p>A portion, in extent about 0A 0R. 07 8P. out of the land called Pattiya-landa Kumbura, bearing Assessment No 21/1, Urugala Road, situated within the Town Council Limits of Teldeniya, Pata Dumbura, Kandy District, and bounded on the North by Crown land vested in the T. C., Teldeniya, and on all other sides by the remaining portions of the same land.</p> <p>(The land is surveyed and shown on private survey plan No. 207, dated December 10, 1955, prepared by Mr H. G Herath, Licensed Surveyor and Leveller—copy of plan is available at the office of the Town Council, Teldeniya).</p>
---	---

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36, Proviso (a)

#### ORDER No. 223 OF 1956

Reference No. LD. 1316/J56 LG 237

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, June 24, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

#### SCHEDULE

*I*

*II*

*Government Agent, Assistant Government Agent  
or other authorized officer*

*Description of Land*

<p>The Government Agent, Nuwara Eliya District, or other officer authorized by him</p>	<p>Two allotments of land called Katugashinnawatte <i>alias</i> Katugashinna Estate, situated in Katugashinna Village, Village Headman's Division of Diyatillake Udagama, Udahewahetta D. R. O's Division, Nuwara Eliya District, totalling in extent about 24 perches and indicated as lots 1 and 3 in private survey plan No 4,199 dated September 17, 1954, prepared by Mr J. T Devid, Licensed Surveyor and filed in D. C., Kandy, Case No. L 4,109.</p>
--	--

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36**

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column III of the Schedule hereto, or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule.

Colombo, June 24, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**SCHEDULE**

<i>Column I Reference No</i>	<i>Column II Order No. 1956</i>	<i>Column III Acquiring Officer</i>	<i>Column IV Description of Land</i>
LD 4801/J 54 L 361 (VE)	224	The Government Agent, Kandy District	Lots 1, 2 and 3 in preliminary plan A 2,285
L 3331/J/HLG/1859	225	The Government Agent, Matale District	Lots 1, 2 and 3 in preliminary plan A 2,056
LA 3112/J/HLG/418	226	The Government Agent, Puttalam Administrative District	Lots 87 and 88 in Supplement No. 1 to final village plan 74
LWA 23/J/LG/208/53	227	The Government Agent, Badulla District	Lot 280 in Supplement No. 1 to final village plan 451
QB 127/J 54 L 223	228	The Government Agent, Colombo District	Lots 1 and 2 in preliminary plan A 3,380
LD 4800/J 54 L 336	229	The Government Agent, Kandy District	Lot 1 in preliminary plan A 2,295
LM 5533/J/LLD/622/53	230	The Government Agent, Kogalla District	Lots 148 and 149 in Supplement No. 3 to final village plan 96
LD 4825/J 55 LG 21	231	The Government Agent, Kandy District	Lot 2 in preliminary plan A 2,292
QA 214/J 55 L 158	232	The Government Agent, Colombo District	Lots 1 and 2 in preliminary plan A 3,783
LD 3438/J 54 L 46	233	The Government Agent, Batticaloa District	Lot 1 in preliminary plan A 1,198
LW 3817/J/LLD/545/53	234	The Government Agent, Badulla District	Lot 46 in Supplement No. 1 to final village plan 88
LA/C 72/J/LLD/291/53	235	The Government Agent, Galle District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11 in preliminary plan A 1,586
LA 641/J/TW/691/53	236	The Government Agent, Jaffna District	Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 11 in preliminary plan A 1,960
LL/A 5402/J/TW/2169	237	The Government Agent, Ratnapura District	Lots 329 and 330 in Supplement No. 1 to final village plan 696
LB/2242/J/TW/305/53	238	The Government Agent, Matara District	Lots 66, 67, 98, 99, 100 and 101 in Combined Supplement No. 1 to final village plans 100 and 165
LD 4817/J 55 E 30	239	The Government Agent, Kandy District	Lot 48 in Supplement No. 2 to final village plan 294
LM 5548/J 54 E 293	240	The Government Agent, Kogalla District	Lot 1 in preliminary plan A 762

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

Ref No LA 3486.

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent about 44 acres from the land called Kahawatte Estate, situated at Yatawatte Village, Matale South, Matale District, and bounded as follows:—

North by paddy fields claimed by villagers,  
East by P W D road;  
South by paddy fields claimed by villagers,  
West by Yatawatte Village.

Ref. No. J/56 L79 (VE).  
Colombo, May 28, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Kosawa Malai Division of Ukuwela Estate, in extent approximately 9½ acres, situated at Nugapitiya Village, Matale South, Matale District, and bounded as follows:—

North by Gansabawa Road and Pita Ela,  
East by land claimed by Kudaturaya,  
South by land called Balakaduwa Estate;  
West by Pita Ela and part of Balakaduwa Estate.

Ref No. J/55 L491 (VE).  
Colombo, May 28, 1956

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land called Etawala Estate, in extent about 124A 3R 30P, situated in the village of Kaikawala, Village Headman's Division of Kaikawala, Bentota, Walallawita Koral, Galle District, and bounded as follows:—

North by the land called Udumulla Kale claimed by K. L. Noris Appuhamy, Kaikawala Gonagala P W D road and the paddy field called Etawala Manana Udumulla claimed by villagers;

East by land claimed by S O Sumantha & others, land claimed by R Piyadasa, land claimed by L Vitana, land claimed by Don Davith Samaranyake & others, the field called Danwatta Udumulla claimed by D R Horawala Vithana, the field called Etawala Danwatta Udumulla claimed by villagers, rubber land claimed by D W Wijesinghe, rubber land claimed by M D Podisunghe Appuhamy & others and the land on which M S Appu Singho is residing,  
 South by the field called Dehigahawela claimed by villagers, field claimed by Galbadage Oms Appu, Cinnamon land claimed by Don Peris Wijewardena, land claimed by H Hondrick and others, land claimed by S N Migel & others, land called Galderamulle Yaya claimed by A Carols, land called Okandewatta claimed by Kottachchige Siyan Appu & others, land claimed by I D Emis Singho, rubber land claimed by K D Martin & others, Cinnamon land claimed by D L Kottachchi & others, Etawala Kale rubber land claimed by D R Horawala Vithana, the land called Etawala Kale claimed by V H Abraham Singho, Cinnamon land claimed by D R Horawala Vithana, the field called Dolagawa Watta Addara field claimed by villagers, the field called Pimbistu Pittaniya claimed by villagers, the land called Dolagawa Watta claimed by H V Podi Singho, rubber land claimed by M V Diyoms Appu, the field called Dagnamulla Watta Addara field claimed by K D Puraseris & others, the land called Bagirimulla Watta claimed by villagers, land that was claimed by H V Singho Appu, Cinnamon land claimed by the wife of D P Kottachchi, the land called Hottigewatta claimed by villagers and the land called Galpottawatta on which I D Elams Singho is residing,  
 West by the land called Okanda Addara field claimed by H K Juwanis, the land called Kepudinwatta Addara field claimed by G G Balahamy and others, the land called Alanduwa Watta Addara field claimed by K D Senaris and others and the land claimed by R D Alpi Singho

Ref. No J55 L299 (VE) /LAB/18,  
 Colombo, May 28, 1956

C P DE SILVA,  
 Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
 (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 13 perches from the land called Thuppathi Walawwewatta, situated in Hettiweediya village, Weligam Korale, Matara District, and bounded as follows —

North by land claimed by Mrs. M Wickremasuriya;  
 East by P W D road to Hettiweediya,  
 South by Galle-Matara P W D road,  
 West by land claimed by Mr L H Gallison Silva

(2) A portion, in extent about 1 perch from the land called Jambughawatta, situated in Hettiweediya village, Weligam Korale, Matara District, and bounded as follows —

North and west by P W D road to Hettiweediya,  
 East by land claimed by Anglican Church, Matara,  
 South by Galle-Matara P W D road

Ref. No J 56 T 6/LB 2272  
 Colombo, May 28, 1956

C. P. DE SILVA,  
 Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
 (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land called Ellangakonewatta, in extent 0A 1R. 22 9P., situated at Dondra West Village, Wellaboda Pattuwa and Four Gravets, Matara District surveyed and more particularly described as lot 1 in P P A 1,595

Ref No. J 54 C214/LB 2228  
 Colombo, May 28, 1956.

C P. DE SILVA,  
 Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
 (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

Reference No LA/MD/55/46.

J/H/190/53

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 6 acres out of the land called Budhra Estate (lot G 1 in F V P 2,511), situated in Horambuwa village, Wilakatupotha Palata, Dewamede Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North and east by the remaining portions of the same land,  
 South by Wariyapola-Gaewattia P W D road,  
 West by the Wariyapola Hospital premises and lots 74 and 75 in F V P 2,681.

Ref No. J/H/190/53.  
 Colombo, June 9, 1956.

C P DE SILVA,  
 Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
 (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1A 0R 32P out of the land called Serugahamullewatta *alias* Kawanduponewatta, situated in Puwakdeniya village, Puwakdeniya Wasama, D R O's Division of Galboda and Kingoda Korales, Kegalla District, and bounded as follows —

North by land claimed by T B Wijekoon,  
 East by Kegalla-Ramoukkana Road,  
 South and west by the remaining portion of the same land.

Ref. No. J/56 H 119/LM 5803.  
 Colombo, May 28, 1956

C. P. DE SILVA,  
 Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) All that allotment of land called Pahalakotuwa, in extent about 1½ acres, situated in Pallegama village, Pallegama Wasama, Belgal Korale, Kegalla District; and bounded as follows —

North by school garden;  
East by the land called Kapurallagowatta,  
South by the land called Maratennehena,  
West by a stream.

(2) All that allotment of land called Sitinawatta, in extent ½ acre, situated in Pallegama village, Pallegama Wasama, Belgal Korale, Kegalla District; and bounded as follows —

North by a paddy field and the land called Maratennehena;  
East by the land called Maratennehena,  
South by a school garden,  
West by a stream

Ref No. J/55 E 210/LM 5587.  
Colombo, June 9, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No R/Q 101.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
5	Delgahawatte, Assessment No 23/4 and 23/5, School Lane	Rubber 25 years, contains a tiled and cadjan masonry school building, a masonry latrine, and masonry well and coconut garden 30 years contains two cadjan mud houses and a tiled masonry latrine	N. J. S. Cooray, 27/5, Melbourne Avenue, Bambalapitiya	8	0	12.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri on July 30, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, June 20, 1956.

U. A. GUNERATNE,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. R/Q. 4690/28.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Mandawala alias Madangahakumbura part of Assessment No. 45, Wijaya Road	Paddy Field (abandoned)	M Charles Perera, M. Amis Singho, M. James Perera and M Brumby Perera, all of Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	08 2
2	Mandawala alias Madangahakumbura part of Assessment No 38, Wijaya Road	do.	do.	0	0	11 3
3	Mandawala alias Madangahakumbura part of Assessment No 40, Wijaya Road	do.	H Luly Perera, 50/1, Angoda Road, B William Perera, 53, Wijaya Road, M Pabilis Perera, 40, I D H Road, P Igonis Perera 57½, Gamini Road, B Bastian Perera of Angoda Road, B Subastera Perera of Wijaya Road, B Selestana Perera, 38/4, Gamini Road, B Dharmasena Perera, 38/4, Gamini Road, B Charles Perera, 36/1, Angoda Road, B Davith Perera, 105/31, Kent Road, W. D Gunatilaka, 3, Gunatilaka Road, B Somawathe Perera, 38/4, Gamini Road, B Joslin Perera, 36/2, Angoda Road, all of Kolonnawa, Wellampitiya, and P Amaris Perera of Talangama	0	0	10 7
4	Mandawala alias Madangahakumbura, part of Assessment No 47, Wijaya Road	do	H Luly Perera, 50/1, Angoda Road, B William Perera, B Sumtahani and B Manohani of 53, Wijaya Road, B Somawathe Perera, 38/5, Gamini Road, Kolonnawa, Wellampitiya, and P Amaris Perera of Talangama	0	0	06 6



Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
5	Madangahaowita, part of Assessment No 49, Wijaya Road	Owita contains 1 Mara tree 30 years, 1 Dawata tree 15 years, 1 Madatiya tree 12 years	M. Pabilis Perera, 40, Angoda Road, W D Gunatilaka, 3, Gunatilaka Road, M Podsingho Perera, 52, Angoda Road, Kolonnawa, Wellampitiya	0	0	08
6	Sintugekumbura, part of Assessment No 42, Wijaya Road	Grassfield	B R Perera, 45, Angoda Road, Kolonnawa, Wellampitiya	0	0	02 7
7	Madangahawatta, parts of Assessment Nos 49/1 and 51 Wijaya Road	Garden contains 4 coconut trees 30 years, 2 jak trees 30 years and 1 Munamal tree 20 years	W Manel Perera, 51, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	07 9
8	Sintugekumbura, part of Assessment No 44, Wijaya Road	Garden contains 11 coconut trees 20 years, 3 mango trees 8-20 years, 1 kottan tree 8 years, and 1 Madatiya tree 8 years	B. John Perera, 151, Kolonnawa Road, Kolonnawa, Wellampitiya	0	0	05 1
9	Sintugekumbura, part of Assessment No. 46, Wijaya Road	Garden contains 6 coconut trees 10-15 years, 7 arecanut trees 10 years and part of a cadjan zinc and wood house	B. Julus Perera and B. Haramanis Perera, 43, Angoda Road, Kolonnawa, Wellampitiya	0	0	07 7
10	Madangahawatta Part of Assessment No 53, Wijaya Road	Garden contains 1 mango tree 50 years 4 mango trees 10-15 years and 5 arecanut trees 20 years	B William Perera, 53, Wijaya Road and H Lily Perera, 50/1, Angoda Road, Kolonnawa, Wellampitiya	0	0	03 8
11	Madangahawatta, part of Assessment No. 55, Wijaya Road	Garden contains 3 coconut trees 20 years, 2 arecanut trees 20 years, 1 jak tree 10 years and part of a cadjan woodshed with a cadjan wood cattle shed attachment	P Egonis Perera, 57/4, Gamini Road, H Lily Perera, 50/1, Angoda Road, B Simita Perera, 53, Wijaya Road, B Manu Perera, 53, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	05 7
12	Madangahawatta part of Assessment No 55/2, Wijaya Road	Garden contains 2 mango trees 20 years, 1 jak tree 20 years, plantain bushes and part of a wire fence	H K. Carlina Perera, W Abraham Perera, B Podmona Perera, B. Roslin Perera, B Lily Nona Perera, B. Charlis Perera, K Thomas Perera all of 55/2, Wijaya Road, B Lovis Perera, B. Joslin Perera, B. Simeon Perera, all of 36/2, Angoda Road, Kolonnawa, Wellampitiya, and K Davith Perera, 105/31, Kent Road, Dematagoda	0	0	10
13	Hutkoralehelakumbura, parts of assessment Nos. 48 and 50, Wijaya Road	Grassfield	C L R Jayamanna, 611, "Suwimala", Galle Road, Bambalapitiya	0	0	11 3
14	Godahela, part of Assessment No 52, Wijaya Road	Paddy field (abandoned), contains 1 bakmee tree 40 years	L D William of Gotatuwa, L. D. Abraham of Gajaba Road, Kolonnawa, Wellampitiya, D C. Liyanage of Sinhala Jatiya Press, Norris Road, Colombo	0	0	14 9
15	Godakudurugahawatta, parts of Assessment Nos. 57 and 57/1, Wijaya Road	Garden contains 1 Goraka tree and 1 kurundu tree 10 years, plantain bush and 1 kohila bed	A. B Stanley Perera, 57, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	02 9
16	Godakadurugahawatta, part of Assessment No. 59, Wijaya Road	Garden contains 2 kitul trees 20 years, 1 kurundu tree 20 years, 1 Madatiya tree 15 years, 1 dawata tree 10 years, 1 diyapora tree 20 years, 1 kaju tree 10 years, 1 mango tree 6 years, 1 jak tree 8 years, plantain bushes, 2 masonry gate pillars and a wooden gate and part of an earth well	E. Clara Perera, 59, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	03 7
17	Hettigehenawatta, part of Assessment No. 61, Wijaya Road	Garden contains 6 arecanut trees 20 years, 1 coconut tree 30 years, 1 mango tree 50 years, 3 odidehi trees 15 years, 1 domba tree 20 years and a masonry wall	Mrs. L E Edirisinghe, 63, I D H Road, Kolonnawa, Wellampitiya	0	0	08 2
18	Hettigehenawatta, part of Assessment No 65, Wijaya Road	Garden contains 4 coconut trees and 8 arecanut trees 20 years, 2 bilu trees 10 years and an earth well	P. Dharmasena Perera, 65, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	05
19	Gamegehela, part of Assessment No. 54, Wijaya Road	Paddy field (abandoned)	K. Don Siman Perera, K. Don Manuel Perera, both of Wijaya Road, W A Charles Perera, 216/4, Kolonnawa Road, Dalton Seneviratna, 73, Wijaya Road, P. Charles Perera of Wijaya Road and H. Charles Dabare, 31/1, Prouse Road, Kolonnawa, Wellampitiya	0	0	01 1

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent:	
				A	R P.
20	Hettigehenawatta Part of Assessment No. 67, Wijaya Road	Garden contains 2 coconut trees 10 years and an earth well	P David Perera, 67, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 03 1
21	Hettigehenawatta part of Assessment Nos. 69 and 69/1, Wijaya Road	Garden contains 1 goraka tree, 1 milla tree, 1 kurundu tree 20 years, 2 arecanut trees 3 to 12 years, 1 orange tree 6 years and part of an earth well	C R Scrapanchy, 69, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 04
22	Gamagehela, part of Assessment No. 64, Wijaya Road	Paddy field (abandoned) contains 2 Goraka trees 20-40 years	K. Don Siman Perera, K Don Manuel Perera, both of Wijaya Road, W A Charles Perera, 216/4, Kolonnawa Road, Dalton Seneviratne, 73, Wijaya Road, P. Charles Perera of Wijaya Road and H Charles Dabare, 31/1, Prouse Road, Kolonnawa, Wellampitiya	0	0 02 5
23	Gamagehela part of Assessment No. 56, Wijaya Road	Paddy field (abandoned)	B Lovis Perera, B Joslin Perera, both of 36/2, Angoda Road, B. Piyadasa Perera, 28/2, Wijaya Road, and P Sano Perera, 745/56, Baseline Road, Colombo	0	0 11 3
24	Siyambalagahakumbura, part of Assessment No. 73, Wijaya Road	do.	Dalton Seneviratne, 71, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 14 4
25	Siyambalagahakumbura, part of Assessment No. 75, Wijaya Road	do	H D Issan Appuhamy, 77, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 05 8
26	Hikgahawatta, part of Assessment No. 75, Wijaya Road	Garden contains 3 coconut trees 30 years, 1 atta tree 10 years and plantain bushes	H D. Ariyaratna, 75, Wijaya Road, disputed by P Chalis Perera, 28/2, Wijaya Road, P Gunawatie Perera, P Seelie Perera, P Stephen Perera, all of 12, Ratnawali Road, Kolonnawa, Wellampitiya	0	0 09 8
27	Maragahawatta, part of Assessment No. 77, Wijaya Road	Garden contains 6 coconut trees 30 years, 1 jak tree 30 years, 1 breadfruit tree 25 years, 2 jambu trees 10 years, and 2 coffee trees 8 years	B Roslu Perera, A L Deonis Perera and A L Louis Perera, all of 77, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 06 4
28	Delgahawatta, part of Assessment No. 79, Wijaya Road	Garden contains 17, coconut trees 30 years, 4 mango trees 15 to 30 years, 1 kon tree 30 years, 1 badulla tree 20 years, 1 kottan tree 15 years, 1 atta tree 10 years, 1 kitul tree 20 years, and a zinc masonry latrine	P N C Perera "Santi", Mahatagama, Paunpitiya	0	0 19 8
29	Delgahawatta, part of Assessment No. 79, Wijaya Road	Garden contains 1 belt tree 20 years, and a plantain bush	do.	0	0 02
30	Tunhauldawatagahakurunduwatta part of Assessment No 64/1, Wijaya Road	Garden contains 1 madatiya tree 15 years, 2 mango trees 4-10 years, 1 laolu tree 3 years	Deonis Perera, 64/1, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 01 8
31	Tunhauldawatagahakurunduwatta part of Assessment No 64, Wijaya Road	Garden contains 1 Divul tree 15 years, 1 nawa tree 15 years, 1 kottan tree 15 years, 2 jak trees 10 years, 1 oddehi tree 10 years, and a masonry step	B. Arnolis Perera and B Piyadasa Perera, both of 64, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 03 6
32	Liyanagaliawatta, parts of Assessment Nos 65 and 66A, Wijaya Road	Garden contains 1 jak tree 10 years, 2 mango trees 20 years, 1 oguresa tree 15 years, and 1 keena tree 10 years	M L. Ruben Perera, Alice Perera, Pedrick Perera, P Obias Perera and P Simeon Perera, all of 66, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 04
33	Delgahawatta part of Assessment No. 81A, Wijaya Road	Garden contains 1 mango tree 30 years, 1 coconut tree 6 years, 1 jak tree 4 years, and a masonry step	P. M Perera, 81A, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 02 3
34	Delgahawatta part of Assessment No 83, Wijaya Road	Garden contains 2 jak trees 6 and 50 years, 2 mango trees, 20 years, 1 kon tree 10 years, 2 Belt trees 20 and 40 years, 1 pers tree 15 years, and a masonry well	P G Emalin Nona, 83, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0 06
35	Do.	Part of garden (no cultivation)	do.	0	0 01 3

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
36	Delgahawatta part of Assessment No 83/1, Wijaya Road	Garden contains plantain bush	Y A Piyadasa of Wall Street, Kolonnawa, Wellampitiya	0	0	00 4
37	Liyangahawatta part of Assessment No. 68, Wijaya Road	Part of garden (no cultivation)	Wilson Abeyratna, 68, Wijaya Road, Kolonnawa, Wellampitiya	0	0	03 4
Total				1	1	38·7

*Dates of inquiry—*

Lots 1 to 4 at 10 a.m. on August 20, 1956.  
 Lots 5 to 8 at 2 30 p.m. on August 20, 1956  
 Lots 9 to 12 at 10 a.m. on August 21, 1956  
 Lots 13 to 16 at 2 30 p.m. on August 21, 1956  
 Lots 17 to 20 at 10 a.m. on August 22, 1956  
 Lots 21 to 24 at 2 30 p.m. on August 22, 1956.  
 Lots 25 to 28 at 10 a.m. on August 24, 1956  
 Lots 29 to 32 at 2 30 p.m. on August 24, 1956  
 Lots 33 to 37 at 10 a.m. on August 27, 1956

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Colombo Kachcheri as above and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 30, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, June 16, 1956.

UPALI ANANDA GUNERATNE,  
Assistant Government Agent,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No R/Q 4866/59

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

Preliminary plan No A 3,980. Village—Godigomuwa

Lot	Name of land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Tahanankelewatta	Rubber contains 113 rubber trees 10-30 years	W P. Fernando, 104/2, Horton Place, Colombo 7; W. Parakrama Fernando, 104, Chitra Lane, Colombo 5; Mrs. W. K V Mutunantri, 54, Chitra Lane, Colombo 5; Mrs Y Punchinewa, 22/1, "Shalimar", Bullo's Lane, Colombo 7; and W D. M. Fernando, 54, Chitra Lane, Colombo 5	0	3	12 1
2	Do.	Rubber contains 61 rubber trees 10-30 years and 1 mango tree 12 years	W. Parakrama Fernando, Ceylon Estates and Agency Co, Ltd, 451, Union Place, Colombo	0	2	19·8
Total ..				1	1	31·9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri on August 17, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, June 11, 1956.

U. A. GUNERATNE,  
Assistant Government Agent,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. Q B. 133/J54 E 276.

I, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

Preliminary Plan No. A 3,894. Village—Makola North

Lot	Name of Land	Description	Name of Owner	Extent		
				A.	R.	P.
1	Hedawakagahawatte	.. Coconut garden over 30 years ..	K. Enso Perera of Makola, Kadawatta ..	1	3	5
Preliminary Plan No. A 3,530. Village—Makola South						
1	Hedawakagahawatte	.. Coconut garden over 30 years, contains and earth well	Tosainge Bailin Perera Gunatilleke of Makola South, Kadawatta S. P. O.	0	2	7
Preliminary Plan No A 3,318 Village—Makola South						
1	Millagahawatta and Tuttrihena	Garden over 30 years	Tudugala Tennakone Mudalige Dona Chalana Tennakone, Tudugala Tennakone Mudalige Don Audiel Tennakone and Tudugala Tennakone Mudalige Don Carlos Tennakone all of Makola, Kadawatte	1	0	12·6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on August 16, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 9, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, June 23, 1956.

U. A. GUNERATNE,  
Assistant Government Agent,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD. 4868.

I hereby give notice, under sub-section (1) section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired .

An allotment of land in extent of 21A 0R 9P out of Hingurumana (Waitalawa Estate) situated in Denapitiya Village, Gampaha West Korale, Uda Dumbara, Kandy District and more particularly described as lots 1 and 2 in P. P. A 2,237, and presently claimed by the Amalgamated Tea Co., Waitalawa Estate; Agent . J. M. Robertson & Co., Ltd , Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on August 7, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 31, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, June 25, 1956.

A. T. MURTHY,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 604.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose .—

Description of the land to be acquired .

Name of land Parakelle (lot 1), Galawelkanda (lot 3) and (lot 5) P P A 2,154 .

Extent . Lot 1—16A 3 R 10 P , Lot 3—1 A 1 R 34 P , Lot 5—23 A 0 R 31 P ,

Situation In Malulla village, Gangapalatha Korale, D. R. O's Division of Udahehaheta, Nuwara Eliya District, Central Province ;

Description Lot 1—chena contains part of footpath , lot 3—chena , lot 5—chena ;

Claimants Lot 1—(1) Mr J L A Abeygoonasekara, Central School, Tholangamuwa; (2) Mr. D Silva, Ceylon Daily News Office, Colombo, (3) Mr. H H Abeygoonasekara, D R O , Pathadumbara, Katugastota; (4) Mr. A W Abeygoonasekara, Excise Inspector, Ratnapura; (5) Miss Winifred Abeygoonasekara, Bewilgamuwa, Pothuhera; (6) Mr G H Abeygoonasekara, Kegalla; (7) Mr A. G H Banda, Malulla, Hanguranketa; (8) Mr B Dissanayake, K/Minuwangoda Government School, Madugoda, (9) Mr Robert Abeygoonasekara, Udurawana, Wattagama; (10) Mr H. E. Abeygoonasekara, S I C S, Pilmatalawwa; (11) Mr T R. Abeygoonasekara, Rikillagaskada; (12) Miss D N. Abeygoonasekara, Central School, Poramadulla, (13) Mr. Cyril Abeygoonasekara, Principal, Central School, Sandalankawa; (14) K V P. Goonatillake, Department of Rural Development, Colombo, (15) Mr D. Abeygoonasekara, Rikillagaskada; (16) Mr. Bernard de Silva, 17, De Fonseka Place, Bambalapitiya, (17) Mr W M Heiathamy, Galauda, Hanguranketa, (18) Mr B. M. Panchirala, Malulla, Hanguranketa; (19) Mr G H Abeygoonasekara, D R. O's Office, Gampola; (20) Mr Walter Abeygoonasekara, 31, Balmal Road, Singapore, (21) Mr. George Abeygoonasekara, 118, Suriwongse Road, Bangkok, Siam; and other claimants and heirs of the late Muhandiram David Baba Appuhamy Abeygoonasekara; lots 3 and 5—Mr. Reginald Earnest Stephen de Soysa, Agents, Carson Cumberbatch & Co , Ltd , Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Resthouse, Hanguranketa, on August 13, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Nuwara Eliya, June 13, 1956.

C J. SERASINGHA,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LA/B 57.

Please quote reference to this number in all future correspondence

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, for a public market, V C., Wanduramba, viz .—

As decided by the Hon Minister of Lands and Land Development by his declaration No. J/HLG/342 of July 24, 1951, published in the *Government Gazette* No. 10,281 of August 10, 1951.

Description of the land to be acquired :

Preliminary plan No. A 1,371. D. R. O's Division, Gangaboda Pattu. V. H. Division, Wanduramba. Village—  
Wanduramba

Lot	Name of Land	Description	Extent		
			A	R.	P
1	Okandewatta	10 coconut trees, 1 jak tree, 1 bread fruit tree, 2 mango trees and 5 arecanut trees	..	0	1 8 5
4	Do.	3 coconut trees, 1 breadfruit tree, 2 lime trees, 1 kytul tree and 14 arecanut trees	..	0	0 9-2
7	Do.	Path reservation .. .. .	..	0	0 3
				0	0 20 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Wanduramba Government Central School, on August 1, 1956, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before July 25, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claim should be produced at this inquiry.

The Kachcheri,  
Galle, June 25, 1956.

S S H SILVA,  
Acquiring Officer,  
Assistant Government Agent of Galle District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

*N B*—Please quote my reference number in all correspondence in this connection. Reference No LA/GEU/55/40/J 55 T 231

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose for the construction of a Primary Step Down Transformer Sub-Station—Hydro-Electric Scheme, viz —

**Description of the land to be acquired**

As decided by Hon the Minister of Lands and Land Development in his declaration No J 55 T 231 of June 24, 1955, published in the *Government Gazette* No 10,816 of July 15, 1955.

An extent of 1 A 3 R 39 1 P, out of the land called Uyandana Estate *alias* Uyandanawatta *alias* Josephwatta, situated in Mehella Village, Mahagalboda, Megoda Korale South, Weudawilli Hatpattu, Kurunegala District; more particularly described as lot 1 m P P. A 1,405 and claimed by Mr A. S. F. Wijegooneratna of 91, Prince Street, Colombo 11.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on August 23, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kurunegala, June 20, 1956

B H DE ZOYSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose viz. — Construction of Minneriya Augmentation Scheme.

**Description of the land to be acquired**

All that land in extent  $\frac{1}{2}$  acre, situated in Minneriya Village, Tamankaduwa Palata, Polonnaruwa District, depicted as lot No 264 in Supplement No 5 to inset 11 of F T. P. 9, and amended as follows —

North by Crown land,  
East by land claimed by Mr P Dissanayaka and others;  
South by the Raja Ela,  
West by the Minneriya Tank Bunds

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing before me at the Village Committee Office, Minneriya, on July 27, 1956, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 20, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computations of such amount. All deeds and documents in support of the claims should be produced at the inquiry.

The Kachcheri,  
Polonnaruwa, June 4, 1956

W T JAYASINGHE,  
Government Agent

*(Continued on p 912)*

## Notices under the Land Development Ordinance

OM/G 1344

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Galle District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9 a.m. on July 28, 1956, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,  
for Land Commissioner.

**Particulars of Land to be dealt with**

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
	F. V. P. 609 Village—Pathawelvitaya	
27, 31, 60A, 65, 66c and 66d	Chandra Datta Abeysuri Guna-wardhena	12 2 36
162p and 219	Sam Ranasooriya	10 0 13
162m, 162n, and 218	Mrs Josephine Fernando	10 2 24
535	F. V. P. 597. Village—Weihena Malawiachchi Gamage Thewiss de Silva	3 3 03
5 & 11	F. V. P. 608. Village—Kahaduwa Tirimadura Paulis de Silva	19 0 36

E 3

Lot	Name of Permit-holder or Applicant	Extent, A R P.
	F V. P. 603 Village—Waturawila	
204	David Dias Wijewardhena	2 0 15
185	Ambana Palliye Gurunanselage Don Davith Gunawardhena	1 1 05
186	Mahadura Barnis Jayasekera	5 1 08
	F. V. P 576. Village—Uhanowita	
355 & 356	Weerakonda Arachchi Punchu Singho	12 1 25
361 & 362	Halpandemya Hewage Arneris	4 3 09
357 & 358	Daluwatu Mullegamage Manis	13 0 28

L.C's No LRO/APL 3499  
G A's No LRO 77

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Jaffna District, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 11 30 a.m. on July 20, 1956, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5(1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. The applicant should attend the Land Kachcheri in person or depute some one to represent her.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A. C. L. ABEYESUNDEE,  
Assistant Land Commissioner

**Particulars of Land referred to above**

Lot	Name of Permit-holder or Applicant	Extent A R P.
	Preliminary plan No. A 1,864. Village—Chulipuram	
1	Mrs. Letchumpillai, widow of Sevaguru-nathan Suppiah of Chulipuram	1 0 35
2	Do.	0 1 26

**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS**

NOTICE is hereby given that the Government Agent, District of Badulla, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on Thursday, August 2, 1956, at the Badulla Kachcheri to select a person to receive grant for the Crown Lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person or depute some one to represent him.

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, District of Badulla

Colombo, June 26, 1956

H S WANASINGHE,  
for Land Commissioner

Plan No	Village	Lot No	Name of Permit-holder or Applicant	Extent A R P
69	Kotakitula	74, 76 and 83	Kahatapitiyage Dharmawansa Prasena	35 0 19

## Land Redemption Notices

No LA/LRO/56/118-LRO/APL 5777-J56 L238.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of the Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, May 30, 1956

C P DE SILVA,  
Minister of Lands and Land Development.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Schedule Supplement No 2 to F V P. 237 Village—Mutugala						
25	Allyagawawatta	Coconut garden 5-50 years contains a temporary mud thatched house	Siripala Senarath of Kalogomuwa	2	3	31
26	Do	Coconut garden 20 years	do	0	0	13
Total				3	0	04

## Miscellaneous Land Notices

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

LJ 693

NOTICE is hereby given that Messrs Agampodi Don Leesin de Zoysa Jayatileke and Agampodi Don Raitin de Zoysa Jayatileke, both of Nape, Kosgoda, the trustees of the Diviya Gal Arannya Yogaswarama Maddyastana Palaka Samitiya, Kosgoda, have applied for the lease of 5 acres of Crown land from lots 1, 2, 6A, 6, 10, 3 and 2 in PP 11,621, situated in the village of Nanatopalata in Bentota Walallawita Korale, Galle District, for the extension of the Arannya which stands on the land depicted in T. P. 323,100

2 The land applied for is available. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others—

- Rent Rs 2 per annum,
- The lessees shall, within 1 year from the date of the commencement of the lease construct 6 Sakman malus, 6 kutties, 6 latrines, 1 dana salawa, 1 dharma salawa, 1 viharage, 1 dagoba and 6 wells, on the land to the satisfaction of the Government Agent, Galle
- The lessees shall use the land for the purpose set out in (b) above and for no other purpose,
- The lessees shall, within six months of the completion of the buildings, dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustees or Controlling Viharadhipathi of the Temple, as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, June 29, 1956

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

No. LJ. 953

NOTICE is hereby given that Messrs. Garis Wijesinghe Siriwardena, Mahagama Oduwa, Matara Kankanange Don Bastian and Akurugoda Gamage Jamsi, all of Akurugoda—trustees of Samaranyaka Aramaya, Akurugoda—have applied for a lease of about ½ acre of Crown land from lot 58 in F S P P 27, situated at Akurugoda, Gangaboda Pattu of the Matara District, for the purpose of erecting an image house thereon

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- Rent Rs 1 25 per annum;

- The lessee, shall within five years from the commencement of the lease, erect an image house on the land to the satisfaction of the Government Agent, Matara,
- The lessees shall use the land as a site for an image house and for no other purpose,
- The lessees, shall within 6 months of the completion of the building dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, June 29, 1956.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

LJ 778

NOTICE is hereby given that Messrs Kandiah Navaratnam of "Santinketan", Thamby Lane, Jaffna; Kanapathipillai Sathasivam of 41, Chapel Street, Jaffna; Rajasingham Chelliah of Clock Tower Road, Jaffna; Sinnathamby Muugesu of Kilnochchi and Tambiah Nallathamby of Kilnochchi, the trustees of Uruthrapuna Sivalaya Restoration Society, Jaffna, have applied for a lease of about 10 acres of Crown land situated by the side of Uruthuraperunkulam Tank in Uruthuraperunkulam, Jaffna District, for the restoration of an old "Sivalayam" existing thereon for use as a place of worship for the Hindus

2 The land applied for is available. It contains the ruins of the aforesaid old "Sivalayam". The Archaeological Commissioner has no objection to the lease of the land. It is bounded on the North by Crown jungle, on the South by Uruthuraperunkulam Tank, and on the east and west by Crown jungle

3. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- Term 99 years;
- Rent Rs 8 75 per annum;
- The lessees shall, within 5 years from the commencement of the lease restore and preserve the old sivalayam and construct on the land prakarams, madams, residences for priests, pilgrims and workers, and temple gardens, kermi and any other buildings considered necessary in the restoration, and establish a Hindu place of worship, to the satisfaction of the Government Agent, Jaffna District;
- The lessees shall use the site for the purposes mentioned in (c) above and for no other purpose.

4 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks of the date hereof.

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, June 29, 1956

4 The Notification No L S 2052 under Crown Lands Regulation 21(2) published in *Government Gazette* No 10,560 of August 7, 1953, is hereby cancelled

W W J MENDIS,  
for Land Commissioner.

Colombo, June 29, 1956

L J 692

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

THE Board of Governors, Ceylon School for the Deaf and Blind have applied for a lease of a piece of Crown Land, in extent about 8 acres (ex-plan PP 39) behind the Home for the Aged, Kathady, and adjoining the Dutch Road off the 6 M P on the Jaffna-Kandy Road and situated within the Thenmaradchi Division of the Jaffna District for the establishment of a School for the Deaf and Blind

2 The establishment of the proposed school is a necessity in the District. The land applied for is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 99 years,
- (b) Rent Rs. 10 per annum,
- (c) The lessee shall, within 1 year from the commencement of the lease establish on the land a school for the Deaf and Blind along with Boarding house, play-ground and similar facilities and such necessary adjuncts as industrial workshops, animal pens, poultry yards, windmill or other irrigation installations, &c., for agricultural gardening, &c., to the satisfaction of the Government Agent, Jaffna District;
- (d) The lessees shall use the land for the establishment of a school for the Deaf and Blind and purposes contingent thereto and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, June 29, 1956

LJ 1032.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Bishop of Jaffna has applied for the lease of  $\frac{1}{2}$  acre of Crown land from lot 9 A. N in F T S. P. P. 15, situated at Pallumunai, Mannar Island Division, Mannar District, for the purpose of erecting a grotto thereon.

2. The land is available for the purpose and is bounded as follows —

North, east, south and west remaining portions of lot 9 A N in F. T S P P 15—Pallumunai, Mannar

It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) term: 99 years,
- (b) rent: Re 1 per annum,
- (c) the lessee shall erect a grotto on the land within 2 years of the commencement of the lease to the entire satisfaction of the Government Agent, Mannar,
- (d) The lessee shall use the land as a site for a grotto and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, June 29, 1956

LJ 947

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs V Kandiah of Nanaddan, C Ponnusamy and S Subramaniam of Mottakadai, trustees of "The Muthumariamman Hindu Religious Society", have applied for a lease of about 0A. 1R. 07P of Crown land, situated at Mottakadai in Musal Division, Mannar District, for the purpose of erecting a Hindu Temple thereon

2 The land is available for the purpose. It is proposed to lease the land to the Muthumariamman Hindu Religious Society for the purpose subject to the following conditions, amongst others —

- (a) Term 10 years with an option of renewal for a further term of 10 years,
- (b) Rent Rs 4 per annum,
- (c) The lessees shall, within three years from the commencement of the lease, erect a Hindu Temple on the land to the satisfaction of the Government Agent, Mannar,
- (d) The lessees shall use the land for a Hindu Temple and for no other purpose

3 The lease shall be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

No LS 3269

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that the Ceylon Restaurants and Hotels Ltd, has applied for a lease of the Kapok Farm in extent about 26 acres situated at Tabbowa, Demala Hat Pattu, Futtalam District, for the purpose of growing Kapok and other permanent crops in the vacant blocks thereon

2 The land applied for is surrounded by the Animal Breeding Centre which is held on lease by Mr J S Parakrama, one of the Directors of Ceylon Restaurants and Hotels Ltd, Mr. Parakrama has requested that the lease of this Animal Breeding Centre also should be issued in favour of the Ceylon Restaurants and Hotels Ltd, and the Government has acceded to this request. The Land now applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term The lease to expire on the same day as the lease of Tabbowa Farm which has been leased for a term of 30 years with the option of renewal for a further period of 30 years,
- (b) Rent Rs 560 per annum subject to revision at the time of renewal of the lease provided the rent fixed shall not exceed the rent for the period immediately preceding by more than 50 per cent,
- (c) The lessee shall, within three years from the date of commencement of the lease, plant the vacant block of land in Kapok and other permanent crops approved by the Government Agent, Futtalam District;
- (d) The lessee shall use the land for growing Kapok and other permanent crops and for no other purpose,
- (e) The lessee shall maintain the buildings standing on the land to the satisfaction of the Government Agent.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner.

Colombo, June 29, 1956

No LS 3655

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs M Charishamy and K. Gannudah of Huruluwewa Scheme, trustees of the Rural Development Society, Tract 6, Right Bank, Huruluwewa Scheme, have applied for a lease of a piece of crown land, about  $\frac{1}{2}$  acre in extent from tract 6, R B Huruluwewa Scheme, Hurulu Palata, Anuradhapura District, for purpose of opening a textile centre.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Re 1 per annum,
- (c) The lessees shall, within six months from the commencement of the lease, erect a permanent building for a textile centre on the land to the satisfaction of the Government Agent, Anuradhapura,
- (d) The lessees shall use the land as a site for the textile centre and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner.

Colombo, June 29, 1956

No LS 3584

**NOTIFICATION UNDER REGULATION 21(2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs L. B Illangasingha, I M K Bandara and D D. Bandara—trustees of, the Rural Development Society, Mammyyawa—have applied for a lease of a piece of crown land about one acre in extent from lot 63a in F V P. 1,185, situated in the village of Mammyyawa in the D. R. O's division of Kalagam Palata, Anuradhapura District, for the purpose of constructing a meeting hall thereon and for use as a playground

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent: 50 cts per annum,
- (c) The lessees shall, within six months of the date of commencement of the lease, erect on the land a meeting hall to the satisfaction of the Government Agent, Anuradhapura,

(d) The lessees shall use the land as a site for a meeting hall and playground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, June 29, 1956

W W J MENDIS,  
for Land Commissioner.

LJ 855

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs. K. M. Kalu Banda, H. Singho and I. G. Rammalhamy—trustees of the Pudur Sri Sam' Buddha Jayanthi Buddha Sangamaya, Polonnaruwa—have applied for a lease of about two acres of Crown land from the Civic Centre in Tract 18 in B O P 297 situated in Pudur, Polonnaruwa District, for the purpose of erecting a Buddhist Temple thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent Rs. 6 00 per annum;
- (b) The lessees shall, within two years from the commencement of the lease, erect a sawsage, bana preaching hall and a vihare (hereinafter referred to as the temple), on the land to the satisfaction of the Government Agent, Polonnaruwa;
- (c) The lessees shall select the resident priest with the approval of the High Priest of the Nikaya to which he belongs;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist Temple and for no other purpose;
- (e) The lessees shall, within six months from the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Land Commissioner's Office,  
Colombo, June 29, 1956

W W J MENDIS,  
for Land Commissioner

LJ 942

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Rev. P. Saranapala, High Priest of Bossella Viharaya, Undugoda, Messrs. T. B. Dumukola, R. M. of Renwala, Kegalla; K. G. Piyadasa of Kegalla and L. B. Godigamuwa of Morontota, Kegalla—the trustees of the Kegalla Buddha Jayanti District Committee—have applied for the lease of a piece of Crown land, about 3 acres from lot 11 in PP 3,469 situated in Mipitiya and Pithuma within the U. C. limits of Kegalla in Paranakuru Korale of the Kegalla District, for the establishment of a home for the destitute children.

2. The land is available for the purpose in view. It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others:—

- (a) Term: 10 years with option to renew for a further period of 10 years provided the affairs of the Committee are conducted to the satisfaction of the Government Agent, Kegalla;
- (b) Rent: Rs. 22 50 per annum;
- (c) The lessees shall, within two years from the commencement of the lease, erect on the land 3 halls living quarters

for the children, matrons, watchers, &c and use the balance area for a playground, garden, &c, to the satisfaction of the Government Agent, Kegalla.

(d) The lessees shall use the land as a site for a home for the destitute children and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June 29, 1956.

W. W. J. MENDIS,  
for Land Commissioner

LS 3589.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. P. M. Jayawardene, S. L. M. Rupasinghe, R. M. U. Bandara, P. M. Podiappuhamy and P. K. Gunaratne—trustees of the Gomaduwa-Meepitakanda Rural Development Society—have applied for a lease of a piece of Crown land about 60 ft. by 20 ft. in extent from lot 20 in PP 3448 situated in Gomaduwa Village in Dehgampal Korale of the three Korales in the Kegalla District, for the construction of a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is therefore proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others:—

- (a) term 5 years;
- (b) rent Rs. 1 per annum;
- (c) the lessees shall, within two years from the commencement of the lease, erect on the land a meeting hall to the satisfaction of the Government Agent, Kegalla;
- (d) the lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June 29, 1956

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

Kachcheri Ref No LB 6472

**TENDER FOR THE LEASE OF PRODUCE OF  
SANDYCROFT ESTATE, EKALA—LOTS 1 TO 3 IN  
PRELIMINARY PLAN No. A'2,420**

THE Government Agent, Colombo District, the Kachcheri, Colombo, will receive tenders up to 11 a.m., on July 18, 1956, for the lease of the right to pluck, collect and remove matured coconuts from all available trees on the above-mentioned Crown land for a period of one year commencing from July 1, 1956.

Tenders should be made on forms obtainable from the Land Branch of the Colombo Kachcheri. Tender forms will be issued up to 12 noon on July 14, 1956, after a Tender Deposit of Rs. 25 has been recovered from the prospective tenderer.

The highest tenderer if his tender is accepted by the Government Agent, will be required to make a security deposit of  $\frac{1}{2}$  of the tendered amount in addition to the tendered amount which will also be payable in advance. The security will be held in deposit until the expiry of the lease and will be refunded if the conditions of the lease have been fulfilled by the lessee to the satisfaction of the Government Agent.

The successful tenderer will be required to sign a permit on Form L.C. 78 agreeing to abide by the conditions therein.

The Kachcheri,  
Colombo, June 25, 1956.

K. V. S. KATHIRGAMANATHAN,  
for Government Agent

## Land Acquisition Notices

(Continued from page 909)

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 224 OF 1956

Reference No. R/A 17/55 LQ 156-S.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, June 28, 1956

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

**I**  
Government Agent, Assistant Government Agent or other authorized officer

The Government Agent, Colombo District, or other officer authorized by him

**II**  
Description of Land

Lots 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 37, 38, 40, 42, 44, 45, 46, 47, 48, 49, 51, 52, 53, 54, 55, 56, 57, 58 $\frac{1}{2}$ , 59, 60, 61, 61 $\frac{1}{2}$ , 62, 63, 64, 64 $\frac{1}{2}$ , 65, 65 $\frac{1}{2}$ , 66, 66 $\frac{1}{2}$ , 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86 $\frac{1}{2}$ , 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 109, 110, 111, 113, 116, 118, 119, 120, 121, 122, 123, 125, 126, 127, 128, 129, 130, 132, 134, 135 and 136 in Preliminary Plan A 3,600.



### III වෙනි කොටස—ඉඩම්

#### දිසාපතිවරුන් විසින් ඉඩම් අලෙවිකිරීම

අංකය : ඇල් අස්. 3330

කුරුණෑගල 301 — කුරුණෑගල දිසාවේ ඒජන්ත උත්තරාස් විසින් මෙහි පහත සඳහන් වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම ආණ්ඩුවේ නියෝග වල ප්‍රකාරයට, 1956 ජූලි 27 වැනි දින පූර්වහස 110 කුරුණෑගල කවිච්චියේ දී වෙන්දේසිකර විකුණනු ලබන නොහොත් වෙන අන්දමකින් තීන්දු කරනු ලබන බවට සඳහන්ව ඇත.

කුරුණෑගල දිසාවේ දේවමැදි ගත්පත්තුවේ පිහිටා තිබෙන බිම් කැබලි 0 කක්

මුල් සිතියම නො ඇල් වි පි 2,313 ගම—පොහොරේගෙදර කැබලි : 41 ඒ. 1.  
ඉඩමේ නම : ඇලගාව නේන, ගලේවැවේ හේන, විස්තර පොල් ඉඩම; අයිතිකම් කියත්තා දෙස්තර ඒ ඇම සමරසිංහ මහත්මයා. 104, ඊඩි ඇවතිපු කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 2, ප 8  
අත්කරයක තක්සේරු මිල රුපියල් 120

ඊ කේ ආර් අසරප්පා,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙතුවට

1956 ජූනි 20 වැනි දින  
ඉඩම් කොමසාරිස් තුමාගේ කායාර්ගය,  
නැ. පෙ 500, කොළඹ

#### ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ යටවත්ත නම ගමේ පහත සඳහන් මායිම් තුළ පිහිටි කභවත්ත වත්ත නමැති ඉඩමෙන් කොටසක් වන අත්කර 44 ක පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ගම්මුත්ට අයිති කුඹුරු, නැගෙනහිරට ප්‍රසිඬ පාර; දකුණට. ගම්මුත්ට අයිති කුඹුරු, බස්නාහිරට යටවත්ත ග්‍රාමය

සී පී ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 28 වැනි දින  
කොළඹ

අංකය 3612

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ නුගුපිටිය නමැති ගමේ පහත සඳහන් මායිම් තුළ පිහිටි උක්කුවෙල වත්ත නමැති ඉඩමේ කොසට මලේ නමුටු කොටසේ, අත්කර 9 1/2 ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට. ගම්සහ පාර සහ පිට ඇල, නැගෙනහිරට කුඩාදුරයට අයිති ඉඩම; දකුණට බලකඩුව නමැති වත්ත, බස්නාහිරට පිටඇල සහ ඉලකඩුව වත්තේ කොටසක්

සී. පී. ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 මැයි 28 වැනි දින  
කොළඹ.

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගාලු දිස්ත්‍රික්කයේ බොත්තොට වලල්ලාපිටි කෝරළේ කයිකාවල ගම්මුලාදැනි වසමට අයිති කයිකාවල නමැති ගමේ පිහිටි මෙහි දක් වෙන මායිම්වලින් විස්තර කරන ලද පරිදි ප්‍රමාණයෙන් අ 124, රු 3, ප 30 වූ ඇටවෙල වත්ත නමැති ඉඩමට. මායිම් —

උතුරට කේ ඇල් නෝරිස් අප්පුසාමි විසින් අයිතිවැසිකම් කියන උඩුමුල්ල කැලේ නමැති ඉඩම, කයිකාවල-ගෝනගල ප්‍රසිඬ වැඩ දොපර්තමෝත්තුවට අයිති පාර සහ ගම්වැසියන් විසින් අයිති වැසිකම් කියන ඇටවල මානාන උඩුමුල්ල නමැති කුඹුරු; නැගෙනහිරට ඇස් ඔ සිරිමාන්ත සහ අතික් අය අයිතිවැසිකම් කියන ඉඩම, බී පියදස අයිතිවැසිකම් කියන ඉඩම, ඇල් විනාන අයිතිවැසිකම් කියන ඉඩම, දොන් දුච්ඡන් සමරනායක සහ අතික් අය අයිතිවැසිකම් කියන ඉඩම, බී ආර් හොරවල විනාන අයිති වැසිකම් කියන සිරින දන්වත්ත උඩුමුල්ල නමැති කුඹුරු. ගම් වැසියන් විසින් අයිතිවැසිකම් කියන සිරින ඇටවල දන්වත්ත උඩුමුල්ල නමැති කුඹුරු, ටී බඩලිම් විජේසිංහ අයිතිවැසිකම් කියන සිරින රබර් ඉඩම, ඇම් ඩී පොඩ්සිංසෝ අප්පුසාමි සහ අතික් අය අයිතිවැසිකම් කියන සිරින රබර් ඉඩම සහ ඇම් ඇස් අප්පුසිංසෝ පදිංචිවී සිරින ඉඩම, දකුණට ගම්වැසියන් විසින් අයිතිවැසිකම් කියන සිරින දෙතිගගවෙල නමැති කුඹුරු, ගල්බොබගේ මයිතිස් අප්පු අයිතිකම් කියන සිරින කුඹුරු, දොන් ටීරිස් විජේවර්ධන විසින් අයිතිවැසිකම් කියන සිරින කුරුදු ඉඩම, එච් ගොන් ද'රිස් සහ අතික් අය අයිතිවැසිකම් කියන සිරින ඉඩම, ඇස් ඇන් මීගෙල් සහ අතික් අය අයිතිවැසිකම් කියන සිරින ඉඩම, ඒ කරෝලිස් අයිතිවැසිකම් කියන සිරින ගල්දේරුමුල්ලයාය නමැති ඉඩම, කොට්ටාවිච්චියේ සියන් අප්පු සහ අතික් අය අයිතිවැසිකම් කියන සිරින ඔකන්දෙවත්ත නමැති ඉඩම, අයු. බී ටී මිස් සිංසෝ අයිතිවැසිකම් කියන සිරින ඉඩම, කෝ ඩී මාටින් සහ අතික් අය අයිතිවැසිකම් කියන සිරින රබර් ඉඩම, බී ඇල්. කොට්ටාවිච්චිය සහ අතික් අය අයිතිවැසිකම් කියන සිරින කුරුදු ඉඩම, බී ආර් හොරවල විනාන අයිතිවැසිකම් කියන සිරින ඇටවල විනාන අයිතිවැසිකම් කියන සිරින කුරුදු ඉඩම, ගම්වැසියන් විසින් අයිති වැසිකම් කියන සිරින දොලගාව වත්ත අද්දර කුඹුරු නමැති කුඹුරු, ගම්වැසියන් විසින් අයිතිවැසිකම් කියන සිරින පිතිබදු පිටිටතිය නමැති කුඹුරු, ඒ වි පොඩ්සිංසෝ විසින් අයිතිවැසිකම් කියන සිරින දොලගාව වත්ත නමැති ඉඩම, ඇම් වි දියෝනිස් අප්පු අයිතිවැසිකම් කියන සිරින රබර් ඉඩම, කෝ ඩී පුරුසේරිස් සහ අතික් අය අයිතිවැසිකම් කියන සිරින බබරුමුල්ල වත්ත අද්දර කුඹුරු නමැති කුඹුරු, ගම්වැසියන් විසින් අයිතිවැසිකම් කියන සිරින බබරුමුල්ල වත්ත නමැති ඉඩම, එච් ඩී සිංසෝ අප්පු විසින් අයිතිවැසිකම් කියන සිරින ඉඩම, බී පී කොට්ටාවිච්චියේ හායාර්ව විසින් අයිතිවැසිකම් කියන සිරින කුරුදු ඉඩම, ගම්වැසියන් විසින් අයිතිවැසිකම් කියන සිරින ගෙවට්ටෙවත්ත නමැති ඉඩම සහ අයි බී එලානිස් සිංසෝ පදිංචිවී සිරින ගල්පොත්තවත්ත නමැති ඉඩම, බස්නාහිරට එච් කේ පුලානිස් විසින් අයිති වැසිකම් කියන සිරින ඔකන්ද අද්දර කුඹුරු නමැති ඉඩම, ඒ ජී ඩාලහම් සහ අතික් අය විසින් අයිතිවැසිකම් කියන සිරින කැපිදුන් වත්ත අද්දර කුඹුරු නමැති ඉඩම, කෝ. බී සෙතේරිස් සහ අතික් අය විසින් අයිතිවැසිකම් කියන සිරින අලන්දුව වත්ත අද්දර කුඹුරු නමැති ඉඩම සහ ආර් ඩී ඇල් පී සිංසෝ විසින් අයිතිවැසිකම් කියන සිරින ඉඩම

සී. පී. ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ජේ 55 ඇල් 299 (වීර)/ඇල් ඒ බී/48,

1956 මැයි 28 වැනි දින  
කොළඹ.

අංකය ඡේ 54 සී 214/ඇල් බී 2228

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹව පත්තුව සහ කබවත් සතර තුළ දෙවුන් දර බටහිර නමැති ගමෙහි පිහිටි අංක 1,595 දරණ මූලික සිතියමෙහි අංක 1 දරණ කැබෙල්ල වශයෙන් මාතර සඳහන් කර ඇති අක්කර 0, රූ. 1, පර්චස් 22.9ක බිම් ප්‍රමාණයකින් යුත් ඉලංකෝත් වත්ත නමැති ඉඩම

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 මැයි 28 වැනි දින කොළඹ

අංකය ඡේ 56 ටී 6—ඇල් බී. 2272

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹ කෝරළේ හෙට්ටිවිදිය නමැති ගමේ පිහිටි තුප්පිවලවෙ වත්ත යන ඉඩමෙන් පර්චස් 13ක පමණ බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම —

උතුරට ඇම් වික්‍රමසූරිය මහත්මියට අයිති ඉඩම, නැගෙනහිරට හෙට්ටිවිදියට යන පී බබ්ලිච් ඩී පාර, දකුණට ගාලු-මාතර පී බබ්ලිච් ඩී පාර, බස්නාහිරට ඇල් එච් ගැලිසන් සිල්වාට අයිති ඉඩම

(2) මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලඹ කෝරළේ හෙට්ටිවිදිය නමැති ගමෙහි පිහිටි ප්‍රේමලාලවත්ත යන ඉඩමෙන් පර්චස් 1ක පමණ බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම —

උතුරට සහ බස්නාහිරට හෙට්ටිවිදියට යන පී බබ්ලිච්. ඩී පාර; නැගෙනහිරට මාතර, එංගලන්ත සහ පල්ලියට අයිති ඉඩම, දකුණට ගාලු-මාතර පී බබ්ලිච් ඩී පාර

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 28 වැනි දින කොළඹ

අංකය ඇල් ඒ/ඇම්බී/55/46/ජේ/එම්/190/53

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදි හත්පත්තුවේ විලකවුපොත පළාතේ හොරොම්බුව නමැති ගමෙහි පිහිටි බුදු එස්ටේට් නමැති (නො 2,511 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ ඒ 1 දරණ බිම් කැබෙල්ල) ඉඩමෙන් අක්කර 6ක පමණ විශාලත්වයක් ඇති පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් කැබෙල්ල, ඊට මායිම. —

උතුරට සහ නැගෙනහිරට බුදුවත්තේ ඉතිරි කොටස, දකුණට වාරියපොල-ගනේ වත්ත ප්‍රසිඬපාර, බස්නාහිරට වාරියපොල ආරොහායාලාවේ ඉඩම සහ 2,684 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 75 සහ 746 දරණ බිම් කැබැලි

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 ජූනි 9 වැනි දින කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ පල්ලේගම වසමේ පල්ලේගම ගමේ පිහිටා තිබෙන අක්කර 1 1/2 පමණ ප්‍රමාණය වූ පහළ කොටුව නමැති ඉඩම, ඊට මායිම. —

උතුරට පාඨශාලාවත්ත, නැගෙනහිරට කපුරුල්ලගේ වත්ත, දකුණට මාරනැත්ත හේන, බස්නාහිරට ඇල

(2) කැගල්ල දිස්ත්‍රික්කයේ බෙලිගල් කෝරළේ පල්ලේගම වසමේ පල්ලේගම ගමේ පිහිටා තිබෙන අක්කර 3/4 පමණ ප්‍රමාණය වූ සිරිතාවත්ත නමැති ඉඩම, ඊට මායිම. —

උතුරට කුඹුර සහ මාරනැත්තේහේන; නැගෙනහිරට මාර නැත්තේහේන, දකුණට පාඨශාලාවත්ත; බස්නාහිරට ඇල

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 55 ඊ 210/ඇල් ඇම් 5587

1956 ජූනි 9 වැනි දින කොළඹ.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ ගල්බොඩ සහ කිණිගොඩ දෙකෝරළේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කොටසට අයත් පුවක් දෙක සහ වසමේ පුවක් දෙක ගමේ පිහිටා තිබෙන සෙරුගහමුල්ලේ වත්ත නොහොත් කරවුපොතේවත්ත නමැති ඉඩමෙන් අ. 1, රූ. 0, ප. 32 පමණ ප්‍රමාණය වූ බිම් කොටස, ඊට මායිම. —

උතුරට ටී ඩී විජේකෝන් අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට කැගල්ල-රඹුක්කන මහපාර, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

සී. පී. ද සිල්වා, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 56 එම් 119/ඇල්. ඇම් 5603

1956 මැයි 28 වැනි දින කොළඹ.

අංකය. ආර්/කිම් 4690/28.

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,986 පිහිටීම—එහෙබ් කොළොන්නාව

කැබැල්ල : 1

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 45 දරණ මන්නාරම හෙවත් මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය : (අත්හළ) කුඹුර, අයිතිකම් කියන්නෝ ඇම් වාර්ලිස් පෙරේරා, ඇම් ඒම්ස් සිංකේ, ඇම් ජේම්ස් පෙරේරා, සියල්ලන්ම විජය පාර කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 2

කැබැල්ල : 2

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 38 දරණ මන්නාරම හෙවත් මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්හළ) කුඹුර, අයිතිකම් කියන්නෝ ඇම් වාර්ලිස් පෙරේරා, ඇම් ඒම්ස් සිංකේ, ඇම් ජේම්ස් පෙරේරා, සියල්ලන්ම විජය පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11.3.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 40 දරණ මන්නාරම හෙවත් මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය. (අත්හළ) කුඹුර; අයිතිකම් කියන්නෝ එච් ලීලි පෙරේරා, 50/1, අංශොඩ පාර, බී. විලියම් පෙරේරා, 53, විජය පාර, ඇම් පබ්ලිස් පෙරේරා, 40, බෝවෙන රෝග පිළිබඳ රෝහලට යන පාර, පී එයන්තිස් පෙරේරා, 57/4, ගාමිණී පාර, බී බණ්ඩාරන් පෙරේරා, අංශොඩ පාර; බී චන්දනාචාර්ය පෙරේරා, විජය පාර, බී සෙලෙස්තියා පෙරේරා, 38/4, ගාමිණී පාර, බී ධම්මසේන පෙරේරා, 38/4, ගාමිණී පාර, බී වාර්ලිස් පෙරේරා, 36/1, අංශොඩ පාර, බී දැවිත් පෙරේරා, 105/31, කොන්ච පාර, බඩලිච්චි. බී ගුණතිලක, 3, ගුණතිලක පාර, බී සෝමාවතී පෙරේරා, 38/4, ගාමිණී පාර, බී රොස්ලින් පෙරේරා, 36/2, අංශොඩ පාර, සියල්ලන්ම කොළොන්නාව, වැල්ලම්පිටිය සහ පී අමරිස් පෙරේරා, තලන්ගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 107

කැබැල්ල : 4.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 47 දරණ මන්නාරම හෙවත් මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්හළ) කුඹුර, අයිතිකම් කියන්නෝ එච් ලීලි පෙරේරා, 50/1, අංශොඩ පාර; බී විලියම් පෙරේරා, බී සිමිනා හාමි සහ බී මනෝහාමි, දෙදෙනාම 53, විජය පාර, බී සෝමාවතී පෙරේරා, 38/4, ගාමිණී පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය සහ පී අමරිස් පෙරේරා, තලන්ගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 6 6

කැබැල්ල : 5.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 49 දරණ මාදන්ගහකුඹුර නම් ඉඩමේ කොටස, විස්තරය බීවිට; අයිතිකම් කියන්නෝ. ඇම් පබ්ලිස් පෙරේරා, 40, අංශොඩ පාර, බඩලිච්චි බී ගුණතිලක, 3, ගුණතිලක පාර; ඇම්. පොඩි සිංකේ පෙරේරා, 52, අංශොඩ පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 8

කැබැල්ල : 6.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 42 දරණ සිත්තුමේ කුඹුර නම් ඉඩමේ කොටස; විස්තරය තණකොළ කොටුව, අයිතිකම් කියන්නා බී ආර් පෙරේරා, 45, අංශොඩ පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප. 2 7

කැබැල්ල : 7

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 49/1 සහ 51 දරණ මාදන් ගහවත්තේ කොටස; විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා බඩලිච්චි. මනෝල් පෙරේරා, 51, විජය පාර, කොළොන්නාව, වැල්ලම් පිටිය; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 7.9

කැබැල්ල : 8.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 44 දරණ සිත්තුමේ කුඹුරේ කොටස, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා බී ජෝන් පෙරේරා, 151, කොළොන්නාව පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 1

කැබැල්ල : 9

ඉඩමේ නම: විජය පාරේ වරිපනම් අංක 46 දරණ සිත්තුමේ කුඹුරේ කොටස, විස්තරය පොල් අතු, වකරන් සහ දවච්චිත් යුත් ගෙයක කොටසක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නෝ බී ජූලියස් පෙරේරා සහ බී හරමානිස් පෙරේරා, 43, අංශොඩ පාර, කොළොන්නාව, වැල්ලම් පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 7 7.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 53 දරණ මාදන්ගහවත්තේ කොටස, විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නෝ බී විලියම් පෙරේරා, 53, විජය පාර එච් ලීලි පෙරේරා, 50/1, අංශොඩ පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3 8.

කැබැල්ල : 11.

ඉඩමේ නම. විජය පාරේ වරිපනම් අංක 55 දරණ මාදන්ගහවත්තේ කොටස, විස්තරය පොල් අතු හා දවච්චුවක කොටසක් සහ ඊට යාමු පොල් අතු හා දව භව මඩුවක්ද සහිත වත්ත, අයිතිකම් කියන්නෝ පී එයන්තිස් පෙරේරා, 57/4, ගාමිණී පාර, එච් ලීලි පෙරේරා, 50/1, අංශොඩ පාර; බී සිමිනා පෙරේරා, 53, විජය පාර, බී මනෝල් පෙරේරා 53, විජය පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 7

කැබැල්ල : 12.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 55/2 දරණ මාදන්ගහ වත්තේ කොටස, විස්තරය 'කම්බි වැටක කොටසක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නෝ එච් කේ. කාර්ලිනා පෙරේරා, බඩලිච්චි ඒබ්‍රහම් පෙරේරා, බී පොඩිගෝනා පෙරේරා, බී රොස්ලින් පෙරේරා, බී ලීලි පෙරේරා, බී වාර්ලිස් පෙරේරා, කේ තෝමස් පිරිස්, සියල්ලන්ම 55/2, විජය පාර, බී ලෝවිස් පෙරේරා, බී ජෝන්ලින් පෙරේරා, බී සිමියෝනා පෙරේරා, සියල්ලන්ම 36/2, අංශොඩ පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය සහ කේ. දවිත් පෙරේරා, 105/31, කොන්ච පාර, දෙමටහොඩ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 10

කැබැල්ල : 13.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 48 සහ 50 දරණ භුක්කෝරළේ ගොලකුඹුරේ කොටස; විස්තරය තණකොළ කොටුව, අයිතිකම් කියන්නා. සී. ඇල් ආර් ජයමාන්න, 611, "සිරිමිල", ගාලු පාර, බම්බලපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 3

කැබැල්ල : 14

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 52 දරණ ගොඩහෙල නම් ඉඩමේ කොටස; විස්තරය. (අත්හළ) කුඹුර; අයිතිකම් කියන්නෝ ඇල් බී විලියම්, ගොහවුව, ඇල් බී ඒබ්‍රහම්, ගජබා පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, බී සී ලියනගේ, සිංහල ජාතිය මුද්දණලය, නොරිස් පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 14 9

කැබැල්ල : 15

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 57 සහ 57/1 දරණ ගොඩ කදුරුගහවත්තේ කොටස; විස්තරය වත්ත, අයිතිකම් කියන්නා ඒ බී ඒ. වැන්ලි පෙරේරා, 57, විජය පාර, කොළොන්නාව, වැල්ලම් පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 9

කැබැල්ල : 16.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 59 දරණ ගොඩකදුරුගහ වත්තේ කොටස; විස්තරය. කපරුරු කළ ගේච්චු කඳුන් දෙකක්, දව ගේච්චුවක් සහ මුදක කොටසක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නා ඊ ක්ලේ.රු පෙරේරා, 59, විජය පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, අ 0, රු 0, ප 3 7

කැබැල්ල : 17.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 61 දරණ හෙට්ටිගේ හේන වත්තේ කොටස; විස්තරය 'කපරුරු කළ තාප්පයක් සහිත වත්ත; අයිතිකම් කියන්නා ඇල් ඊ. එදිරිසිංහ මහත්මිය, 60, බෝවෙන රෝග පිළිබඳ රෝහලට යන පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 8 2.

කැබැල්ල : 18.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 65 දරණ හෙට්ටිගේ හේන වත්තේ කොටස; විස්තරය මුදක සහිත වත්ත; අයිතිකම් කියන්නා පී ධම්මසේන, 65, විජය පාර, කොළොන්නාව, වැල්ලම් පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 5

කැබැල්ල : 19.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 54 දරණ ගමගෙහෙල නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්හළ) කුඹුර; අයිතිකම් කියන්නෝ කේ. දෙත් සිමිනා පෙරේරා, කේ දෙත් මානුවෙල් පෙරේරා, දෙදෙනාම - විජය පාර; බඩලිච්චි ඒ. වාල්ස් පෙරේරා, 216/4, කොළොන්නාව පාර, වැල්ලම්පිටිය සෙනෙවිරත්න, 73, විජය පාර; පී වාල්ස් පෙරේරා, විජය පාර සහ එච්. වාල්ස් දබරේ, 31/1, මුඛුස් පාර, කොළොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11.

කැබැල්ල : 20.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 67 දරණ හෙවිට්ගේනේ න වත්තේ කොටස, විස්තරය ලීදක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා පි බේවිඩි පෙරේරා, 67, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5.1.

කැබැල්ල : 21.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 69 සහ 69/1 දරණ හෙවිට්ගේනේ න වත්තේ කොටස, විස්තරය ලීදක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා සි ආර් සේරපත්ති, 69, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

කැබැල්ල : 22

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 54 දරණ ගමගෙහෙල නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්හළ) කුඹුර, අයිතිකම් කියත්තෝ කේ දෙත් සයිමන් පෙරේරා, කේ දෙත් මැනුවෙල් පෙරේරා, දෙදෙනාම විජය පාර; බබ්ලි එ චාල්ස් පෙරේරා, 216/4, කොලොන්නාව පාර, වැල්ලම්පිටිය, සෙනෙවිරත්න, 73, විජය පාර, පී චාර්ල්ස් පෙරේරා, විජය පාර සහ එච් චාර්ල්ස් දබරේ, 31/1, පුටුස් පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2.5

කැබැල්ල : 23.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 56 දරණ ගමගෙහෙල නම් ඉඩමේ කොටස, විස්තරය (අත්හළ) කුඹුර, අයිතිකම් කියත්තෝ බී. ලෝවිස් පෙරේරා, බී ජොස්ලින් පෙරේරා, දෙදෙනාම 36/2, අංගොඩ පාර, බී පියදස පෙරේරා, 28/2, විජය පාර සහ පී සනේ පෙරේරා, 745/56, බේස්ලයික් පාර, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 11.8.

කැබැල්ල : 24.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 73 දරණ සියම්ලාගහකුඹුරේ කොටස, විස්තරය (අත්හළ) කුඹුර; අයිතිකම් කියත්තා වැල්ලම්පිටිය සෙනෙවිරත්න, 71, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 14.4

කැබැල්ල : 25.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 75 දරණ සියම්ලාගහ කුඹුරේ කොටස; විස්තරය (අත්හළ) කුඹුර, අයිතිකම් කියත්තා එච් බී ඉසක් අල්පුසාම්, 77, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම් පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 5.8

කැබැල්ල : 26.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 75 දරණ හික්ගහවත්තේ කොටස, විස්තරය වත්ත, අයිතිකම් කියත්තෝ එච් බී ආරිය රත්න, 75, විජය පාර; ආරාමුල් කරන අය පී චාර්ල්ස් පෙරේරා, 28/2, විජය පාර; පී ඉණවෙහි පෙරේරා, පී සිරිවත්ත පෙරේරා, සියල්ලන්ම 12, රත්නාවලි පාර, කොලොන්නාව, වැල්ලම් පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 9.8

කැබැල්ල : 27.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 77 දරණ මාරගහවත්තේ කොටස; විස්තරය වත්ත, අයිතිකම් කියත්තෝ බී රොස්ලින් පෙරේරා, ඒ. ඇල් දියෝනිස් පෙරේරා සහ ඒ. ඇල් ප්‍රබ්ස් පෙරේරා, සියල්ලන්ම 77, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 6.4

කැබැල්ල : 28.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 79 දරණ දෙල්ගහවත්තේ කොටස; විස්තරය කපරුරු කළ වකරත් වැසිකිළියක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා පී ඇන් ඩී පෙරේරා, "ශාන්ති", මහරගම, පත්තිපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 19.8

කැබැල්ල : 29.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 79 දරණ දෙල්ගහවත්තේ කොටස; විස්තරය වත්ත, අයිතිකම් කියත්තා පී ඇන් ඩී. පෙරේරා, "ශාන්ති", මහරගම, පත්තිපිටිය, ප්‍රමාණය අ 0, රු 0 ප 2

කැබැල්ල : 30.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 64/1 දරණ කුන්හමුල් දවටගහ කුරුඳුවත්තේ කොටස, විස්තරය වත්ත; අයිතිකම් කියත්තා දියෝනිස් පෙරේරා, 64/1, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.8

කැබැල්ල : 31.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 64 දරණ කුන්හමුල් දවට ගහ කුරුඳුවත්තේ කොටස, විස්තරය කපරුරු කළ පහියක් සහිත වත්ත; අයිතිකම් කියත්තෝ බී අර්නෝස්ට් පෙරේරා සහ බී පියදස පෙරේරා, දෙදෙනාම 64, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම් පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 3.6

කැබැල්ල : 32.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 65 සහ 66 ඒ දරණ ලියන ගහවත්තේ කොටස්; විස්තරය වත්ත අයිතිකම් කියත්තෝ ඇම් ඇල්. රුබන් පෙරේරා, ඇලිස් පෙරේරා, පේද්‍රිස් පෙරේරා, පී බිබියස් පෙරේරා සහ පී බිබියෝන් පෙරේරා, සියල්ලන්ම 66, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 4.

කැබැල්ල : 33.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 81 ඒ දරණ දෙල්ගහවත්තේ කොටස; විස්තරය කපරුරු කළ පහියක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා: පී ඇම්. පෙරේරා, 81 ඒ, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 2.3

කැබැල්ල : 34

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 83 දරණ දෙල්ගහවත්තේ කොටස, විස්තරය කපරුරු කළ මුදක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා: පී ජී එම්ලින් තෝනා, 83, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 6

කැබැල්ල : 35.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 83 දරණ දෙල්ගහවත්තේ කොටස, විස්තරය (වැවිලි රහිත) වත්තේ කොටස, අයිතිකම් කියත්තා ඩී. ජී එම්ලින් තෝනා, 83, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.3.

කැබැල්ල : 36

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 83/1 දරණ දෙල්ගහ වත්තේ කොටස, විස්තරය වත්ත, අයිතිකම් කියත්තා වයි ඒ පියදස, වෝල් විපිය, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.4

කැබැල්ල : 37.

ඉඩමේ නම විජය පාරේ වරිපනම් අංක 68 දරණ ලියනගහවත්තේ කොටස, විස්තරය (වැවිලි රහිත) වත්තේ කොටස, අයිතිකම් කියත්තා විල්සන් අබේරත්න, 68, විජය පාර, කොලොන්නාව, වැල්ලම්පිටිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3.4.

මුළු ගණන: අ 1, රු 1, ප 38.7.

විෂය පච්චික වේලාවන්

කැබැලි 1 සිට 4 දක්වා—1956 අගෝස්තු 20 වැනි දින පෙරවරු 10.0

කැබැලි 5 සිට 8 දක්වා—1956 අගෝස්තු 20 වැනි දින පස්වරු 2.30.0

කැබැලි 9 සිට 12 දක්වා—1956 අගෝස්තු 21 වැනි දින පෙරවරු 10.0

කැබැලි 13 සිට 16 දක්වා—1956 අගෝස්තු 21 වැනි දින පස්වරු 2.30.0

කැබැලි 17 සිට 20 දක්වා—1956 අගෝස්තු 22 වැනි දින පෙරවරු 10.0

කැබැලි 21 සිට 24 දක්වා—1956 අගෝස්තු 22 වැනි දින පස්වරු 2.30.0

කැබැලි 25 සිට 28 දක්වා—1956 අගෝස්තු 24 වැනි දින පෙරවරු 10.0

කැබැලි 29 සිට 32 දක්වා—1956 අගෝස්තු 24 වැනි දින පස්වරු 2.30.0

කැබැලි 33 සිට 37 දක්වා—1956 අගෝස්තු 27 වැනි දින පෙරවරු 10.0

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් පරිදි ඒ ඒ දිනයන්හි එකී වේලාවට කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛව සුලුබි

තවද 1956 ජූලි 30 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සාධකයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම්දිය යුතුබි.

උපාලි ඒ ඉණරත්න  
ආණ්ඩුවේ උප ඒජන්තාධ්‍ය.

1956 ජූනි 16 වැනි දින  
කම්බේරිය, කොළඹ

අංකය ආණ්ඩු/කීව් 101

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්ම අං. 3960 ගම—නාවල

කැබැල්ල : 5.

ඉඩමේ නම. ස්කූල් ලේන්හි වර්පණම් අංක 23/4 සහ 23/5 දරණ දෙල් ගහවත්ත, විස්තරය උග්‍ර සහ පොල් අතු සෙවිලි කපරුරු කළ පාසැල් ගොඩනැගිල්ලක්, කපරුරු කළ වැසිකිලියක්, කපරුරු කළ ලීදක් සහිත අවුරුදු 25ක රබර් ඉඩම සහ පොල් අතු සෙවිලි මැටි ගෙවල් දෙකක් හා උග්‍ර සෙවිලි කපරුරු කළ වැසිකිලියක් සහිත අවුරුදු 30ක පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා ඇන් ටේ ඇස් කුරේ, 27/5, මෙල් කෝන් මාවත, බම්බලපිටිය, ප්‍රමාණය අ 8 රු. 0. ප 129.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 30 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ කරමි

තවද 1956 ජූලි 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

සු ඒ ගුණරත්න,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූනි 20 වැනි දින  
කවිචේරිය, කොළඹ

අංකය ආණ්ඩු/කීව් 4866/59

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්ම ඒ 3980 ගම—ගොඩියමුට

කැබැල්ල : 1

ඉඩමේ නම තහනන් කැලේ වත්ත, විස්තරය රබර් ඉඩම : අයිතිකම් කියත්තෝ බිබිලිවි පි ප්‍රකාන්දු, 104/2, හෝවත් පෙදෙස, කොළඹ 7; බිබිලිවි පරාක්‍රම ප්‍රකාන්දු, 104, චිත්‍රා පවුමාවත, කොළඹ 5; බිබිලිවි කේ වි මුතුනන්ත්‍රි මහත්මිය, 54, චිත්‍රා පවු මාවත, කොළඹ 5, වසි. සුංචිගේ වා මහත්මිය, 22/1, 'හලිමර්' මුලුත් පවුමාවත, කොළඹ 7 සහ බිබිලිවි ඩී ඇම්. ප්‍රකාන්දු, 54, චිත්‍රා පවුමාවත, කොළඹ 5; ප්‍රමාණය අ 0, රු. 3, ප. 121

කැබැල්ල : 2.

ඉඩමේ නම තහනන් කැලේ වත්ත. විස්තරය රබර් ඉඩම : අයිතිකම් කියත්තා බිබිලිවි පරාක්‍රම ප්‍රකාන්දු; සිමාසහිත ලංගා වතු සහ නියෝජිත සමාගම, 451, යුනියන් පෙදෙස, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු. 2, ප 198.

එකතුව අ. 1, රු. 1, ප. 319.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 17 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ කරමි

තවද 1956 අගෝස්තු 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

සු ඒ ගුණරත්න,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූනි 11 වැනි දින  
කවිචේරිය, කොළඹ

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ඒලැනෝ නො. ඒ 3,894 ගම—මාකෝල උතුර

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ගැබවකහවත්ත; විස්තරය අවුරුදු 30කට වැඩිදු පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා කේ එන්සෝ පෙරේරා මාකෝල කබවත, ප්‍රමාණය අ 1, රු. 3, ප 5.

මුල් ඒලැනෝ නො ඒ 3,530 ගම—මාකෝල දකුණ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ගැබවකහවත්ත; විස්තරය ලීදක් ඇති අවුරුදු 30කට වැඩි දු පොල් ඉඩම, අයිතිකම් කියත්තා තෝසයින්ගේ බාර්ලින් පෙරේරා ගුණතිලක, මාකෝල දකුණ, කබවත, ඇස් පී ඩී.; ප්‍රමාණය අ 0, රු. 2, ප 7

මුල් ඒලැනෝ නො. ඒ 3,318, ගම—මාකෝල දකුණ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මීල් ලහවත්ත සහ තුත්තිරිගේ; විස්තරය අවුරුදු 30කට වැඩි ඉඩම, අයිතිකම් කියත්තෝ තුඩුගල තෝනකෝන් මුදලිගේ දේන වලානා තෝනකෝන්, තුඩුගල තෝනකෝන් මුදලිගේ දේන මිදියල් තෝනකෝන් සහ තුඩුගල තෝනකෝන් මුදලිගේ දේන කරොප්පි තෝනකෝන්, මාකෝල, කබවත; ප්‍රමාණය අ 1, රු. 0, ප 126

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 16 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව ප්‍රකාශ කරමි

තවද 1956 අගෝස්තු 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

සු ඒ ගුණරත්න,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූනි 23 වැනි දින  
කවිචේරිය, කොළඹ.

ඇල් ඩී. 4868.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේදී දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ දුම්බර කොට්ඨාශයේ ගම්පහ බටහිර කෝරළේ දේනපිටිය ගමේ පිහිටි මුල් ඒලැනෝ නො. ඒ 2,337 ලොඪ 1 සහ 2 වශයෙන් ගැඳින්නවෙත අක්කර 21, පර්චස් 9ක් වූ වසිතලාව වන්නේ ගිඟුරුමාන නමැති කොටස, අයිතිකම් කියත්තා ඇම්ල ගමට්ටි හෝ සමාගම, වසිතලාව වන්නේ—ඒජන්තවරු කොළඹ සිමාසහිත ටේ ඇම් රොබට්සන් සහ සමාගම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 7 වැනි දින පෙරවරු 10ට මහනුවර කම්පවිටියේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1956 ජූලි 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත පිටපත් දෙකක සහිතව ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ටී මුර්ති,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූනි 25 වැනි දින  
කම්පවිටිය, මහනුවර.

අංකය ඇල් ඩී 604

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දත්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජලානේ නො 2,154. ගම්—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩගේ වායාට ආදායම් පාලක නිර්ධාරිතමාගේ කොසායයේ ගහපළාත කේරලේ මලුල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පරකාලේ; විස්තරය: හේනේ අඩි පාරක් තිබේ, අයිතිකම් කියන්නන්: ජේ ඇල්. ඒ. අබේගුණසේකර, මධ්‍යම පාසැල, තොලන්ගමුව; ඩී සිල්වා, දිනමිණ කන්තෝරුව, කොළඹ; එච් එච් අබේගුණසේකර, ආදායම් පාලක නිර්ධාරිතමා, පානදුම්බර, කටුගස්තොට; ඒ බිබිලිබි අබේගුණසේකර, ඇක්සයිස් ඉන්ස් පැක්ටරි, රත්නපුර; විනිපුබි අබේගුණසේකර මහත්මී, බැවිල්ගමුව, පොතුවැර, ජී එච් අබේගුණසේකර, මහත්මිය, කාලෝල, ඒ ටී එච් බණ්ඩා මහත්මිය, මලුල්ල, හඟුරන්කොන; බී දිසානායක මහත්මිය, කෝ/මිනුවන්ගොඩ ආණ්ඩුවේ පාසැල, මැවුගොඩ, රොබට් ගුණවර්ධන මහත්මිය, උඩුරුවණ, වත්තේගම, එච් ඊ. අබේගුණසේකර මහත්මිය, ඇස්. අයි සී ඇස්. පිලමතලවිට; ටී ආර් අබේගුණසේකර මහත්මිය, පිකිල්ලගස්කඩ, ඩී ඇන් අබේගුණසේකර මහත්මී, මධ්‍යම පාසැල, පොරොමුල්ල, සිරිල් අබේගුණසේකර මහත්මිය, ප්‍රධාන ගුරුතුමා, මධ්‍යම පාසැල, සඳලංකාව; කේ ඩී පී. ගුණතිලක මහත්මිය, ශ්‍රාම සංවර්ධන දෙපාර්තමේන්තුව, කොළඹ, ඩී අබේගුණසේකර මහත්මිය, පිකිල්ලගස්කඩ, බර්නාඩ් ද සොයිසා මහත්මිය, 17, පොත්තේකා ජලේස්, බම්බලපිටිය; බිබිලිබි. ඇම්. හේරත්ගම මහත්මිය, ගලුරු, හඟුරන්කොන, ඩී ඇම් පුළුවර මහත්මිය, මලුල්ල, හඟුරන්කොන, ජී එච්. අබේගුණසේකර මහත්මිය, ආදායම් පාලක නිර්ධාරිතමාගේ කන්තෝරුව, ගම්පොල, වෝල්ටර් අබේගුණසේකර මහත්මිය, 31, බැම්සල් පාර, සිංගප්පූරුව, ජෝජ් අබේගුණසේකර මහත්මිය, 118, ශ්‍රීවත්ගස් පාර, බැත්තේකෝ, සියමය සහ නැ.සි.සී. මුහුන්දිරම් ඩේවිබි බබා අප්පුසම් අබේගුණසේකර මහතාගේ බලහත්කාරයේය, ප්‍රමාණය අ 16, රු. 3, ප 10

කැබැල්ල : 3.

ඉඩමේ නම: ගලවෙල්කන්ද; විස්තරය: හේන, අයිතිකම් කියන්නා. රෙජිනෝල්ඩ් අර්නස්ට් ඉස්ට්පන් ද සොයිසා මහතා, ඒජන්තවරු. සීමාසහිත කාසන් කම්බර්බැච් සහ සමාගම, කොළඹ, ප්‍රමාණය අ. 1, රු. 1, ප. 34.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම: ගලවෙල්කන්ද; විස්තරය: හේන, අයිතිකම් කියන්නා: රෙජිනෝල්ඩ් අර්නස්ට් ඉස්ට්පන් ද සොයිසා මහතා, ඒජන්තවරු. සීමාසහිත කාසන් කම්බර්බැච් සහ සමාගම, කොළඹ; ප්‍රමාණය: අ 23, රු. 0, ප. 31

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 13 වැනි දින සෑ 10ට හඟුරන්කොන නානායම් පොළේදී මා සම්මුඛව විය යුතුයි තවද 1956 අගෝස්තු 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී ජේ සේරසිංහ,  
ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 ජූනි 13 වැනි දින  
කම්පවිටිය, නුවරඑළිය.

සියලු ලියකියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න  
අංකය ඇල් ඒ/බී. 57

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දත්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා එනම්, වළුරඹ ගම්කායඹි සභාව තුළ ප්‍රසිද්ධ වෙළඳ පොළක් තැනීම සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1951 ජූලි 24 වැනි දින නම්වර ජේ/එච්. ඇල්. ජී/342 දරණ ප්‍රකාශන යටත් තීරණය කර, 1951 අගෝස්තු 10 වැනි දින නම්වර 10,281 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික කැබැල්ලේ අංකය ඒ1,371 ගම්—ගහබොඩපත්තුවේ වළුරඹ, ගාල්ල

කැබැල්ල 1.

ඉඩමේ නම මිකන්දෙවත්ත, විස්තරය: පොල්ගස් 10ක් ද කොස් ගසක් ද දෙල් ගසක් ද අඹ ගස් 2ක් සහ පුවක් ගස් 5ක් ද තිබේ; ප්‍රමාණය අ 0, රු. 1, ප 8 5

කැබැල්ල 4.

ඉඩමේ නම ඕවකන්දෙවත්ත, විස්තරය: පොල් ගස් 3ක් ද දෙල් ගසක් ද දෙහි ගස් 2ක් ද කිතුල්ගසක් සහ පුවක්ගස් 14 ක් ද තිබේ, ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 9 2.

කැබැල්ල 7.

ඉඩමේ නම ඕවකන්දෙවත්ත; විස්තරය: අඩි පාරට වෙන් කරපු ආණ්ඩුවේ ඉඩම; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3 එකතුව: අ 0, රු. 0, ප. 20.7.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 1 වැනි දින පෙරවරු 9 30ට වළුරඹ රජයේ මධ්‍යම පාසැලවේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1956 ජූලි 25 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම යන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇතිව මා විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් මා වෙත පිටපත් කළ යුතුයි. අයිතිවාසිකම් සහිත කිරීමට අදාලවන මජ පු ලියකියවිලි ආදිය විභාගය පවත් වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

ඇස් ඇස්. එච් සිල්වා,  
ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ නිර්ධාරිතවරයා.

1956 ජූනි 25 වැනි දින  
කම්පවිටිය, ගාල්ල.

මේ සම්බන්ධයෙන් එවන සැම ලියවිලිවල මෙහි සඳහන් මාගේ අංකය ලියා එවිය යුතුයි

අංකය ඇල් ඒ/ජී ඊ පු/55/40 ජේ 55 ටී. 231.

**1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දත්වීමයි**

පොදු කටයුත්තක් සඳහා එනම්, ජල විදුලිය බෙදා හැරීමට උප මධ්‍යස්ථානයක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර. —

1955 ජූලි 15 වැනි දින නො 10,816 දරණ ලංකාණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ 1955 ජූනි 24 වැනි දින නො ජේ. 55 ටී. 231 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශන පරිදි;

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ 'වැලබිලිගත් පත්තුවේ මහගල් බොඩ මෙහෙයව දකුණු කේරලේ මැහිඇල්ල' නමැති ගමෙහි පිහිටි කොළඹ 91, ප්‍රික් විදියේ ඒ ඇස් ඇල් විජේගුණරත්න මහතාට හිමි,

උයන් දැන එස්ටේට් නොහොත් උයන් දැනවත් නොහොත් පෝසෙස් වන්න නමැති ඉඩමක් නො 1,405 දරණ මුල් ජ්‍යෙෂ්ඨ නො 1 යයි මැන වඩා විස්තරව හැඳින්වෙන අ 1, රු 3, ප 39 1ක විශාලත්වයක් ඇති බිම් කැබල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 2 වැනි දින පෙරවරු 10ට කුරුණෑගල කම්මේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 අගෝස්තු 15 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවන්න එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

බී එච් බී සොයිසා,  
ආණ්ඩුවේ උප-ඒජන්තතුහා.

1956 ජූනි 20 වැනි දින  
කම්මේරිය, කුරුණෑගල

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහිින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

ජ්‍යෙෂ්ඨ අංකය ඇල්. පී පී 9යේ අංක 11 දරණ කොටසේ අංක 5 දරණ අතීරේකය

කැබල්ල : 264.

ඉඩමේ නම —: විස්තරය උතුරට රජය සතු ඉඩම, නැගෙනහිරට පී දිසානායක සහ තවත් අය විසින් අයිතිවාසිකම් කියන ඉඩම. දකුණට රජයට, බස්නාහිරට මින්තෝරි වැව් බැම්ම, අයිතිකම් කියන්නෝ —: ප්‍රමාණය අ 0, රු 3, ප 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අය වලුන් හෝ 1956 ජූලි 27 වැනි දින පෙරවරු 9ට මින්තෝරියේ ගම්සායරී සහා කාර්යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 ජූලි 20 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවන්න එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බීබීලීවී පී ජයසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා

1956 ජූනි 4 වැනි දින  
කම්මේරිය, පොළොන්නරුව

**දීමට යන ඉඩමේ විස්තර**

(1) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 609, පහ වැලිවිටිය, කැබල්ලේ අංක 27, 31, 60ඒ, 65, 66යි හා 66ඒ, අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම වන්දි දරන්න අබෙයිපි ගුණවඩාන; ප්‍රමාණය අ 12, රු 2, ප 36

(2) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 609, පහ වැලිවිටිය, කැබල්ලේ අංකය 162 පී හා 219, අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම සැම රණසූරිය ප්‍රමාණය. අ 10, රු 0, ප 13

(3) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 609, පහ වැලිවිටිය, කැබල්ලේ අංකය 162 ඇම්, 162 ඇන් හා 218 අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ජොසපින් ප්‍රනාන්දු නෝනාමහත්මිය, ප්‍රමාණය අ 10, රු. 2, ප 24.

(4) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් සැලැස්ම 597, වැඩිහේන, කැබල්ලේ අංකය 535. අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ලෙඩි ආච්චිගමගේ තේවිස් ද සිල්වා; ප්‍රමාණය අ. 3, රු 3. ප 3

(5) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 608, කහවුව, කැබෙල්ලේ අංකය 5 හා 11; අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම තීරිමාදුර පටලිස් ද සිල්වා, ප්‍රමාණය අ 19, රු 0, ප 36

(6) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 603, වතුර විල, කැබෙල්ලේ අංකය 204; අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඩේවිඩ් බයස් විජේවඩාන, ප්‍රමාණය අ 2, රු 0, ප. 15.

(7) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 603, වතුර විල, කැබෙල්ලේ අංකය 185, අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඉල්ලුම්කරුගේ නම අම්බන පල්ලියෙහි ගුරුන්තාන්සෙලාගේ දේන් දවින් ගුණවඩාන; ප්‍රමාණය අ 1, රු 1, ප 5

(8) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 603, වතුර විල, කැබෙල්ලේ අංකය 186; අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම මහදුර බාර්නිස් ජයසේකර; ප්‍රමාණය අ. 5, රු 1, ප 8

(9) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 576, උහන් බිම්ට, කැබෙල්ලේ අංකය 355 හා 356. අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම විරුකාන්ද ආච්චි පුළි සිංහේන්, ප්‍රමාණය අ 12, රු 1 ප 25

(10) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 576, උහන් බිම්ට. කැබෙල්ලේ අංකය 361 හා 362; අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හාල් පන්දෙතිය හේවගේ අරිනේරිස්, ප්‍රමාණය අ 4, රු 3, ප 9

(11) ජ්‍යෙෂ්ඨ අංකය හා ගම් අවසාන ගම් සැලැස්ම 576, උහන් බිම්ට, කැබෙල්ලේ අංකය හා ගම් අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම දඵවතු මුල්ලෙගමගේ මානිස්; ප්‍රමාණය අ 13, රු. 0, ප. 28

**ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන**

අංකය බීඇම් පී 1344

**දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්මේරියේ දන්වීමයි**

මෙහි පහත විස්තර දක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස හාල්ලේ දිසාපති කාර්යාලයේදී 1956 ජූලි 28 වැනි දින පූර්වහස 9ට 1955හේ අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කම්මේරියක් ගලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙහින් දැනුම්දෙනු ලැබේ

2. ඉඩම් කම්මේරියට පැමිණිය යුතු නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කම්මේරිය පිළිබඳව දනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

බීබීලීවී ඇස් ද අල්විස්,  
ඉඩම් කොමසාරිස් තුහා -අබ්නුවට.

1956 ජූනි 4 වැනි දින  
කම්මේරිය, පොළොන්නරුව

**අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදලාගැනීම පිළිබඳ නිවේදන**

අංකය ඇල් ඒ/ඇල් ආර්ඩී/56/118—ඇල් ආර්ඩී/ඒපීඇල් 5777—  
ජේ 56 ඇල් 238  
ඇල් සී—බී 49/50

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියේ සංශෝධනවලට ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුව) 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා

අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපණය යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා විවිධ වෛස් පරිසරවල ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ශ්‍රී ටී ඩී ඒ වා,  
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 30 වැනි දින  
කොළඹ

උපලෙඛනය

නො 237 දරණ අවශ්‍යතා ගම්මානවල දෙවෙනි අතීරේකය  
ගම—මුතුගල

කැබැල්ල: 25.

ඉඩමේ නම අල්ලියගොඩ වත්ත, විශ්වරය අවුරුදු 5-50 ක් වූ ඇති පොල් වත්ත, තාවකාලික වරිවරි බිත්ති ගෙයක්, අයිතිකම් කියත්තා සිරිපාල සෙනරත් ගොරක මහින්ද වත්ත, කලුගමුව, ප්‍රමාණය අ. 2, රු. 3, ප. 31

කැබැල්ල: 26.

ඉඩමේ නම අල්ලියගොඩවත්ත, විශ්වරය අවුරුදු 20ක පොල් වත්ත, අයිතිකම් කියත්තා සිරිපාල සෙනරත්, ගොරක මහින්ද වත්ත, කලුගමුව, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 13

එකතුව අ. 3, රු. 0, ප. 4.

2 අවශ්‍ය ඉඩම තිබේ එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 125යි,
- (ඉ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුදු 5ක් ඇතුළතදී මේ ඉඩමෙහි පිළිම ගෙයක් මාතර ආණ්ඩුවේ ඒජන්තාණායක සිත්ගන්නා පරිද්දෙන් ඉදිකර විය යුතුය,
- (උ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව පිළිම ගෙයක් ඉදිකරීමට පාවිච්චි කළ යුතුය,
- (ඵ) ගොඩනැගිල්ල තනා ගමසක් ඇතුළතදී බදුකරුවන් විසින් මහා භාරකාරයා අනුමත කරන ඔප්පුවක් පිට එම ගොඩනැගිල්ල මහා සංඝයාට පූජා කළ යුතුයි එසේ කළ විට ප්‍රස්තාවයේ හැටියට මේ ඉඩම භාරකාරයාට හෝ විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සති 6ක් ඇතුළතදී ඉඩම කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළ හොත් ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජූනි 29 වැනි දින  
කොළඹ

**ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන**

ඇල් ජේ 693

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

ශාච දිස්ත්‍රික්කයේ බෙන්දොට වලල්ලාපිට කෝරළයට අයත් නානතොටපළාත ගමේ පිහිටි අංක 11,621 දරණ මූලික පිඹුරුදේ 1, 2, 6, 10, 3 යන 2 යන බිම් කට්ටිවලින් අක්කර 5ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් වී පී 3,223 100 දරණ ඉඩමේ පිහිටි ආරණ්‍යය විශාලකිරීම සඳහා බද්ද දෙන ලෙස උකස්ගොඩ "දිවගල් ආරණ්‍යය ගේ" ආණ්ඩු - මධ්‍යස්ථාන පාලක සමිතියේ 'භාරකාරයින්' වන කොස්ගොඩ, නාපේ, අගම්පොඩි ලිසින් ද හොඳිසා ජයතිලක සහ අගම්පොඩි දෙවන් රැයිමින් ද සොඳියා ජයතිලක යන මහත්වරු ඉල්ලුම් කර ඇති බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම දීමට තිබේ ආණ්ඩුවේ යෙදු කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට එම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 2යි,
- (ඉ) බද්ද ආරම්භ වන දින සිට අවුරුද්දක් ඇතුළත ගාල්ලේ ඒජන්තාණායක සිත්ගන්නා පරිද්දෙන් බදුගන්නන් විසින් මේ ඉඩමෙහි සක්මන් මළ රික් ද කුටි රික් ද වැසිකිළි රික් ද දාන ශාලාවක්ද බිම්ගොලාවක්ද විහාරගෙයක්ද දැනුමක් සහ ළිං රික් ද තනා තිබේ කළ යුතුය;
- (උ) බදුගන්නන් විසින් මේ ඉඩම ඉහත සඳහන් (ඉ) ඡේදයේ කාරණයට මිස අත්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතුයි,
- (ඵ) ගොඩනැගිල්ල වැඩ නිමකොට ගමසක් ඇතුළතදී බදු ගන්නන් විසින් මහාභාරකාරයා අනුමත කරන ඔප්පුවක් පිට එම ගොඩනැගිල්ල සහ සතු කළ යුතුයි එසේ කළ විට ප්‍රස්තාවයේ හැටියට මේ ඉඩම භාරකාරයාට හෝ විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ.

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළතදී මේ ඉඩම නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත නොඑවෙන්නා ඉල්ලීම පරිදි බද්ද දෙන්නෙමි.

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජූනි 29 වැනි දින  
කොළඹ

ඇල් ජේ 953

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ අතුරුගොඩ සමරනායක රාමයේ භාරකාරයන් වන අතුරුගොඩ ගාල්ලේ විජයසිංහ සිරිවර්ධන, මහගමගෙයි ඕදිරිස්, මාතර කංකානම්ගෙයි දෙන් බස්තියන් සහ අතුරුගොඩ ගමගෙයි ජේමිස් යන මොවුහු පිළිම ගෙයක් හැදීම පිණිස මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ අතුරුගොඩ පිහිටි අංක 27 දරණ කැල මැනීමේ මූලික පිඹුරුදේ 58 වැනි බිම්කට්ටියක් අක්කර බැගුණක් පමණ ආණ්ඩුවේ බිම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලුම් කර ඇති බව මහජනාධිපති මෙයින් දැන්වනු ලැබේ

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජූනි 29 වැනි දින  
කොළඹ

ඇල් ජේ 692

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

ශාච දිස්ත්‍රික්කයේ හෝමර්ට්ටි කොරියායට අයත් ශාචන-මහනුවර පාරේ 6 වැනි සැහපුම කනුව අසල කසිතාඩි මහළු නිවාසයට ශාචදව පිහිටි අක්කර 8ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් අද ගොඵ බිහිරි පාසැල්ලක් පිහිටුවීම පිණිස බද්දට දෙන ලෙස ලංකා අද ගොඵ බිහිරි පාසැල්ල පාලක මණ්ඩලය ඉල්ලුම් කර ඇති බව මහජනාධිපති මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 අදහස් කරන ලද පාසැල දිස්ත්‍රික්කයට අවශ්‍ය ඉල්ලුම් කර ඇති ඉඩම මේ සඳහා දීමට තිබේ. ආණ්ඩුවේ-සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 99යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 10යි



(c) බද්ද පවත් ගත් දින සිට අවුරුද්දක් ඇතුළත බදුගන්නන් විසින් යාපනේ ආණ්ඩුවේ ඒජන්තා ජාලයේ සිත් ගන්නා පරිද්දෙන් මේ ඉඩමෙහි ගිණුම් නිවැරදිව ඇතුළු කර ගොස් බිහිවී පාලනය කළේය. ක්‍රීඩා භූමියක්, කාර්මික වැඩසාලවල, යන්ව මඩු, කුකුල් කොටු, ගෙවතු වැව්වලට අවශ්‍ය වාරිමාර්ග පහසුකම් හා වෙනත් අවශ්‍ය දේ තනා නිමකළ යුතුයි.

(d) බදුගන්නන් විසින් මේ ඉඩම අද ගොස් බිහිවී පාලනය වන්නේ පිහිටුවීමට හා ඊට අදාළ වෙනත් කාරුණිකවලට මිස අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුය.

3. මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මීට විරුධව සැලකෙන හේතු ලියා මා වෙත නොඑවීමටත් ඉල්ලීම අනුව බද්ද දෙන්නෙමි

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් ජාලය වෙනුවට

1956 ජුනි 29 වැනි දින  
කොළඹ

ඇල් පේ 778

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

යාපන දිස්ත්‍රික්කයේ උරුමාර්ථකරුකුලමේ උරුමාර්ථකරුකුලම වැව අසල පිහිටි අක්කර 10ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් පැරණි බිවැලය ප්‍රතිසංස්කරණය කිරීමට හා හින්දු සිවිල් නියෝගයක් පිහිටුවීම පිණිස බද්දට දෙන ලෙස උරුමාර්ථකරු සිවැලය ප්‍රතිසංස්කරණ සමිතියේ සාරකාරයන් වන යාපනයේ 'සාන්තීකේතන්' ගි කන්ද සියා නවරත්නම්, යාපනයේ නො 41 හි වැවල් විවිචේ කනපතිපිල්ලේ සනාසිවම්, යාපනයේ බර්ලෝසු කඳු පාදේ රාජසිංහම් වෙල්ලසියා, යිලිනේවිවිචි සිත්තනම්බි මුරුගේසු හා තමබසියා නල්ලතම්බි යන මහත්වරු ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

2. ඉල්ලුම් කර ඇති ඉඩම දීමට තිබේ ඉහත සිවැලයේ නටබුන් එහි දක්නට ඇත ඉඩම බදු දීමට පුරාවිද්‍යා කොමසාරිස් ජාලයේ විරුධත්වයක් නැත එයට මාසිම මෙහෙය — උතුරට ආණ්ඩුවේ කැලෑ, දකුණට උරුමාර්ථකරුකුලම වැව, නැගෙනහිරට හා බස්නාහිරට ආණ්ඩුවේ කැලෑ

3. ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 99යි
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 8 75යි.
- (c) බද්ද පවත් ගත් දින සිට අවුරුදු 5ක් ඇතුළත බදුගන්නන් විසින් යාපනේ ආණ්ඩුවේ ඒජන්තා ජාලයේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙහි ඉඩමෙහි පිරිසිදු කිරීම, මඩම් ලැබුම් ගෙවල්, පොකුණක් සිවිල් නියෝගයක් හා අනිකුත් අවශ්‍ය කොඩිකැනිලි නතර පැරණි බිවැලය ප්‍රතිසංස්කරණය කොට ආරක්ෂා කළ යුතුයි.

(d) බදුගන්නන් විසින් මේ ඉඩම ඉහත සඳහන් (c) ඡේදයේ කටයුත්තට යොදවනවා මිස අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි.

4. මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත ඉඩම බදු නොදිය යුතු බවට සැලකෙන හේතු ලියා මා වෙත නොඑවීමටත් ඉල්ලීම අනුව බද්ද දෙන්නෙමි

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් ජාලය වෙනුවට

1956 ජුනි 29 වැනි දින  
කොළඹ

ඇල් පේ 947

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

මන්නාරම දිස්ත්‍රික්කයේ මුහුදු කොටසක සිටි අයත් මෙවටකාබසිහි පිහිටි රූ 1 ප 7ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් හින්දු සිවිල් නියෝගයක් යැදීම පිණිස බද්දට දෙන ලෙස " මුතුකුමාරි අම්මන් " හින්දු ආගමික සංගමයේ සාරකාරයන් වන වි කන්ද සියා සී පොත්තසාමි යන ඇස් සුවිශාසිහම් යන මහත්වරු ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දැනුම් දෙමි

2. ඉල්ලුම් කර ඇති ඉඩම මේ සඳහා දීමට තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසි වලටද යටත් කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 10යි එහෙත් ඊට අවුරුදු 10කට බද්ද අඑන් කර ගැනීමට පුළුවන
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 4යි
- (c) බද්ද ආරම්භ දිනයේ සිට අවුරුදු 3ක් ඇතුළත බදුකරුවන් විසින් මන්නාරම දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තා ජාලයේ සිත් ගන්නා පරිදි මේ ඉඩමෙහි හින්දු සිවිල් නියෝගයක් තනවා නිම කළ යුතුයි

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් ජාලය වෙනුවට

1956 ජුනි 29 වැනි දින  
කොළඹ

ඇල් පේ 947

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

මෙයින් දැනුම් දෙනු ලබන්නේ, අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කලාගම පළාතේ ආදාමි පාලකතුමාගේ යොටියට අයත් මාමිනියාට නමැති ගමේ පිහිටි 1,185කේ අවසාන ගම් පිටුපේ 63යි දරණ බිම් කැබැල්ලෙන් අක්කර එකක් පමණ වූ රජයේ බිම් කොටසක් මාමිනියාවේ ඉන්ද්‍ර සංවිධාන සමිතියේ සාරකාර මණ්ඩලය වන ඇල් බී ඉලංගසිංහ, අයි ඇම් කේ බණ්ඩාර සහ ඩී ඩී බණ්ඩාර මහ මහතන් විසින් යටත්කරන සමිතියේ රැස්වීම් ගාලාව ගොඩනැං වීමට 60 ක්‍රීඩා භූමිය පිහිටුවීමට රජයෙන් ඉල්ලුම කර තිබෙන බවයි

2. කාරණය සඳහා දීමට ඉඩම තිබේ එය ඊට අයත් අනෙකු කොන්දේසි අතර පහත දක්වන කොන්දේසිද ඇතුළත් වන සේ බද්දට දීමට අදහස් කර ඇත —

- (අ) බදු කාලය අවුරුදු 5යි,
- (ආ) බද්ද අවුරුද්දකට ගන 50යි;
- (ආ) බදුකරුවන් බද්ද ගනු ලැබූ දිනයේ සිට මාස 6ක් (සූරුක්) ඇතුළතදී අනුරාධපුර මහ දිසාපතිතුමාගේ සතුටට ගොනු වන පරිදි සහ රැස්වීම් සාලාවක් ගොඩනැංවිය යුතුයි.
- (c) මේ ඉඩම යටත්කරන කාරණයට අදාළ රැස්වීම් ගාලාව යන ක්‍රියා භූමිය සඳහාම මිස අනෙක් කිසිදු කාරණයකට නොයෙදීමට වග බලාගත යුතුයි

(b) බදුකරුවන් විසින් මේ ඉඩම හින්දු සිවිල් නියෝගයක් යැදීමට මිනා අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුයි.

4. මෙහි සඳහන් දිනයේ සිට සති 6ක් ඇතුළත මෙයට විරුධව ලියන ලද සැලකෙන හේතු ලියා මා වෙත නොලැබූහි නම් ඉල්ලුම කර ඇති ඉඩම බද්දට දෙමි

5. 1953 අගෝස්තු 7 වැනි දින නො 10,560 දරණ ආණ්ඩුවේ 'ගැසට්' පත්‍රයෙහි ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ පළවූ නො ඇල් ඇස්. 2052 දරණ නිවේදනය මෙයින් අවලංගු කරමි

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් ජාලය වෙනුවට

1956 ජුනි 29 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඇස්. 3269

**1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ නිවේදනය කිරීමයි**

පුත්තලම දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ තබබේව ගමෙහි පිහිටි අක්කර 26ක් පමණ බිම් කටයුතු ඇති "ඉබුල් ගොවිපල". මිමාසහිත ලංකා ආපණසාලා හා හෝටල් සමාගම ඉබුල් හා වෙනත් අදායක වැව්—මුහු කැබලිවල—වැවීමට බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2. මිමාසහිත ලංකා ආපණසාලා හා හෝටල් සමාගමේ අධ්‍යක්ෂ වරයෙක් වන පේ ඇස් පරාක්‍රම මහතාගේ සත්ව ගොවිපලෙන් ඉල්ලා ලද ඉඩම වටහි ඇත පේ ඇස් පරාක්‍රම මහතා සත්ව ගොවි පලේ බද්ද ද යි මිමාසහිත ලංකා ආපණසාලා හා හෝටල් සමාගමට පවරන ලෙස කරන ලද ඉල්ලීම රජය පිලිගෙන තිබේ දැනට ඉල්ලුම් කරන ලද ඉඩම අවශ්‍යතාවයට යෝග්‍ය සේ තිබේ. රජයේ සම්මත යොන්දේසිවලට අමතර වශයෙන් පහත දක්වන අභ්‍යන්තරවලට යටත්කොට බදු දීමට අදහස තිබේ —

- (අ) කාලය ගම්බිම්ව ගොවිපලේ බද්ද අවශ්‍ය වන දිනයට—බද්ද අවසාන කිරීමට—තබබේව ගොවිපල අවුරුදු 30කට බදු දෙන ලදී (30කට පසුව අඑන් කිරීමට කැඩිවන සේ).
- (ආ) බදු මුදල අවුරුද්දකට රුපියල් 500යි (බද්ද අඑන් කරන විට සංශෝධනය කිරීමටත් සංශෝධිත බද්ද ඊට 'පළමු බද්දට වඩා සියයට 50කට වැඩි නොවීමටත්'),
- (ආ) බද්ද ඇරඹෙන දිනයේ සිට තුන් අවුරුද්දක් මුහු කැබලිවලෙහි ඉබුල් සහ වෙනත් සදායක වැව්වල පුත්තලම දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමාගේ අනුමැතිය අනුව වැවිය යුතුයි.
- (c) බදුකරු ඉඩමෙහි ඉබුල් සහ වෙනත් සදායක වැව්වල වැවීමට හැර වෙන සුයෝජනයකට නොගත යුතුයි
- (d) ආණ්ඩුවේ ඒජන්තා ජාලයේ මිත්තන්තා පරිදි ඉඩමෙහි ගොඩනැගිලි රැක බලාගත යුතුයි

3. බද්ද දෙනු ලැබෙන්නේ මෙහි සඳහන් දිනයේ සිට සති හයකින් නොදිය යුතු බවට සැලකෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් පමණි

බබ්ලිව බබ්ලිව පේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් ජාලය වෙනුවට

1956 ජුනි 29 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඇස් 3584

**1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) දරණ රෙගුලාසිය යටතේ නිවේදනය කිරීමයි**

මෙයින් දැනුම් දෙනු ලබන්නේ, අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කලාගම පළාතේ ආදාමි පාලකතුමාගේ යොටියට අයත් මාමිනියාට නමැති ගමේ පිහිටි 1,185කේ අවසාන ගම් පිටුපේ 63යි දරණ බිම් කැබැල්ලෙන් අක්කර එකක් පමණ වූ රජයේ බිම් කොටසක් මාමිනියාවේ ඉන්ද්‍ර සංවිධාන සමිතියේ සාරකාර මණ්ඩලය වන ඇල් බී ඉලංගසිංහ, අයි ඇම් කේ බණ්ඩාර සහ ඩී ඩී බණ්ඩාර මහ මහතන් විසින් යටත්කරන සමිතියේ රැස්වීම් ගාලාව ගොඩනැං වීමට 60 ක්‍රීඩා භූමිය පිහිටුවීමට රජයෙන් ඉල්ලුම කර තිබෙන බවයි

2. කාරණය සඳහා දීමට ඉඩම තිබේ එය ඊට අයත් අනෙකු කොන්දේසි අතර පහත දක්වන කොන්දේසිද ඇතුළත් වන සේ බද්දට දීමට අදහස් කර ඇත —

- (අ) බදු කාලය අවුරුදු 5යි,
- (ආ) බද්ද අවුරුද්දකට ගන 50යි;
- (ආ) බදුකරුවන් බද්ද ගනු ලැබූ දිනයේ සිට මාස 6ක් (සූරුක්) ඇතුළතදී අනුරාධපුර මහ දිසාපතිතුමාගේ සතුටට ගොනු වන පරිදි සහ රැස්වීම් සාලාවක් ගොඩනැංවිය යුතුයි.
- (c) මේ ඉඩම යටත්කරන කාරණයට අදාළ රැස්වීම් ගාලාව යන ක්‍රියා භූමිය සඳහාම මිස අනෙක් කිසිදු කාරණයකට නොයෙදීමට වග බලාගත යුතුයි

3 මෙහි දීමට විරුධ වශයෙන් කිසිවක් වැඩිවීමක් එය මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළතදී ලියවිල්ලකින් මාසට ඉදිරිපත් කොටස් ලද නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඹලිව බඹලිව ජේ. මැන්දිස්  
ඉබේ කොමසාරිස් නැත වෙනුවට

1956 ජූනි 29 වැනි දින  
කොළඹ

ඇල් ඇස් 3655

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

හුරුවුවේ වාසාලයේ දකුණු ඉවුරේ අංක 6 දරණ පාරේ ඉරිම සංවිධාන සමිතියේ භාරකාරයින් වන හුරුවුවේ වාසාලයේ කේ ගම්මුදලි සහ ඇම වාර්ගිකයන් යන අය රෙදි විවීම මධ්‍ය සායනයක් පිහිටුවීම සඳහා අනුරුධපුර දිස්ත්‍රික්කයේ හුරුව පළාතේ හුරුවුවේ වාසාලයේ ආර් 8 වරින් 6න් රජයේ ඉඩම ඉක්කර වාසාලයේ (ද) බද්දට ලබාගැනීම පිණිස ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දන්වමි

2 අදහස් කළ කාරණය සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමට ආණ්ඩුවේ අදහස තිබේ ඒ කොන්දේසිවලට යටත සඳහන් වන ඒවාද ඇතුළත් වේ —

- (අ) කාලය අවුරුදු 5 (පහ) කි.
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 15.
- (ඇ) බදුකරුවන් බද්ද ගත් මස හයක් ඇතුළත අනුරුධපුර ආණ්ඩුවේ මහදිසාපතිතුමාගේ අනුමතයට පුදුසු (සිත් ගන්නා) පරිදි සරිලූ රෙදිවිවීම මධ්‍යසායනයක රහසිගතවී ඉදිකළ යුතුයි.
- (ඊ) බදුකරුවන් විසින් මේ ඉඩම රෙදිවිවීම මධ්‍යසායනයකට මිස අනික් කාරණයක් සඳහා යොදාදිය යුතුයි

3 මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු මෙහි සඳහන් දිනයේ සිට සුමන හේ ඇතුළතදී ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඹලිව බඹලිව ජේ. මැන්දිස්  
ඉබේ කොමසාරිස් නැත වෙනුවට

1956 ජූනි 29 වැනි දින  
කොළඹ

ඇල් ජේ 855

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පොළොන්නරුවේ පුදුර්ගී ශ්‍රී සම්බුධ ජයන්ති බෞද්ධ සංගමයේ භාරකාරයන් වන කේ ඇම කටබස්සා, එව් සිංකේස් සහ පීඩී ජී රත්මල්ගම යන මොවුන් බෞද්ධ සිව්සානසක් කැදීම පිණිස පොළොන්නරුව දිස්ත්‍රික්කයේ පුදුර්ගී පිහිටි බී ඕ පී 297 දරණ ජලාශයේ වරින් 18 සමාජ මධ්‍යසායනයේ අක්කර (2) දෙකක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට ඉඩම් කැබැල්ලක් දීමට ආණ්ඩුවේ අදහස තිබේ —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 15.
- (ආ) බදුකරුවන් විසින් බද්ද අරඹන වන දිනයේ පටන් අවුරුදු 2ක් ඇතුළත මේ ඉඩමේ ආවාස ගෙයක්, ධර්මාලයක්, හා විහාරයක් (මෙහි පහත සිව්සානසයක් ව්‍යවහාර කරනු ලබන) පොළොන්නරුවේ ආණ්ඩුවේ ඒජන්ත නැතහොත් සිත්ගන්නා පරිද්දෙන් ඉදිකර මිස යුතුයි;
- (ඇ) බදුකරුවන් විසින් මෙහි වාසයට එම නිකායේ නායක සමාජීන් වහන්සේගේ සම්මතය ඇතුළුව සමාජීන් වහන්සේගේ කෙනෙකු හෝ රාජ්‍යය යුතුයි.
- (ඈ) බදුකරුවන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව සිව්සානසක් වශයෙන් පාවිච්චි කළ යුතුයි;
- (ඉ) සිව්සානසයේ වැඩ නිමකොට නම්සක් ඇතුළත බදුකරුවන් විසින් මහා භාරකාරයාන අනුමත කරන ඔප්පුවක් පිට සිව්සානස සංඝයා වහන්සේට පූජා කළ යුතුයි එවිට පූජා වශයෙන් හැටියට මේ ඉඩම භාරකාරයාට හෝ විහාරය පවත් වහන්සේට හෝ 90 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමන හේ ඇතුළත මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඹලිව බඹලිව ජේ. මැන්දිස්  
ඉබේ කොමසාරිස් නැත වෙනුවට

1956 ජූනි 29 වැනි දින  
කොළඹ

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ තුන්කෝරළයෙහි දෙගිමමපල් කෝරළේ හේමබුට ගමෙහි පිහිටි 3,448 වැනි මූලික පිඹුරේ 20 වැනි කැබැල්ලෙන් අඩි 60ක් සහ 20ක් පළල බිමක් සමිති භාරාවක් කැදීම සඳහා හේමබුට-මිපිටිකන්ද ඉරිම සංවිධාන සමිතියේ භාරකාරයන් වන පී ඇම ජයවර්ධන, ඇස් ඇල් ඇම රුපසිංහ, ආර් ඇම යු බණ්ඩා පී ඇම පොඩි අල්පුහාමි සහ පී කේ ගුණරත්න යන මහත් වරු බදු ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දන්වමි

2 අවශ්‍යතාව සඳහා ඉඩම තිබේ රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත දැක්වෙන අණපණන් වලට යටත් කොට ඉදිවීමට අදහස තිබේ —

- (අ) කාලය අවුරුදු 5යි
- (ආ) බදු මුදල අවුරුද්දකට රුපියල් 15
- (ඇ) කැබැල්ලේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි බදුකරුවන් විසින් බද්ද ඇරඹෙන දිනයේ සිට අවුරුදු දෙකකදී ඉඩමෙහි සමිති භාරාවක් ගොඩනැගිය යුතුයි.
- (ඈ) බදු කරුවන් ඉඩම සමිති භාරාවක් ගැනීම සඳහා හැර අන් ප්‍රයෝජනයකට නොගත යුතුයි

3 බද්ද දෙනු ලබන්නේ මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කොටස් ලොත් පමණි

බඹලිව බඹලිව ජේ. මැන්දිස්  
ඉබේ කොමසාරිස් නැත වෙනුවට

1956 ජූනි 29 වැනි දින  
කොළඹ

අංක ඇල් ජේ 942

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

කැගල්ල දිස්ත්‍රික්කයේ බුට ජයන්ති සංවිධානය සභාවේ භාරකාරයන් වන, උදුගොඩ පොර්සලේ විහාරයේ නායක ගරු ගවයුතු පී සරණපාල සමාජීන් වහන්සේ, කැගල්ලේ රත්වල පී බී පුම්බකේ සහ උරේ මහතා කැගල්ලේ කේ ජී පියදස මහතා සහ කැගල්ලේ මොරොන්ගොට ඇල් බී ගොඩගමු මහතා යන අය විසින්, අනාපදරු නිවාසයක් කැදීම පිණිස, කැගල්ල දිස්ත්‍රික්කයේ පරණතුරු කෝරළේ, කැගල්ලේ පළාත් ආණ්ඩු සහ සිමාවතුළ පිහිටි මිපිටියේ හා පිටුමු පිහිටි නිබො අංක 3,469 දරණ අවසාන ගම් පිඹුරකට අඩිති 11 වෙති බිම් කට්ටියේ අක්කර 3ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මෙයින් මහ ජනයාට දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ බවත් එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසි වලට යටත් කොට ඉඩම් කැබැල්ලක් දීමට ආණ්ඩුවේ අදහස බවට දන්වමිදෙමි ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 10කි එහෙත් මේ කාලය තුළ සභාවේ වැඩ කටයුතු කැගල්ලේ ඒජන්තයාගේ සිත්ගන්නා පරිද්දෙන් කරගෙන යනොත් හව අවුරුදු 10කට බද්ද දීර්ඝ කරගැනීමට පුළුවන වෙනම ඇත
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 22.50කි
- (ඇ) බදුකරුවන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ සිට අවුරුදු දෙකක් ඇතුළතදී මේ ඉඩමේ භාරා 3ක් ද, මුරකරුවන්ට සාත්තු කේටකයන්ට හා ලබන්නට ජවත්වීම සඳහා නිවාසද සාද ඉඩමේ ඉතිරි කොටස ක්‍රීඩා භූමියක් හා ගෙවත්තක් කැලපු දිසාවේ දිසාපතිතුමාගේ සතුටට හේතුවන පරිදි සාද ගිමකළ යුතුයි
- (ඈ) බදුකරුවන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව අනාපදරු නිවාසක් පමණක් ඉදිකරවීමට පාවිච්චි කළ යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඹලිව බඹලිව ජේ. මැන්දිස්  
ඉබේ කොමසාරිස් නැත වෙනුවට

1956 ජූනි 29 වැනි දින  
කොළඹ

**பகுதி III—காணிகள்**

**காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்**

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியான பிரகடனம்**

காவியின விபரம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளை பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலஸ் பெரிவல் க சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

காணி அபிவிருத்தி பெற்றோட வல்லாவிடி கோறாயிஸ் கெய்காவல் எனனும் கிராம தீர்வை பகுதியில் கெய்காவல் எனனும் கிராமத்தில் ஏறக்குறைய 12½ ஏரர், 30பே விசால்முள்ள எலவல் எல்டேட எனனும் காணி ஆகன எலவல்கள பின்புருமாறு —

சீ பி த சிலவா,  
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (நடு) (மே) வைகாசிமீ 28 ந உ.

டிஸ்திரிக் ஏசன்கேவின இலக்கம் LA 3486  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 79 (VB)

காவியின விபரம்

மாததனை டிஸ்திரிக், மாததனை தெற்கில், வடவதக கிராமத்தில் உருவத்த தோட்டம் எனனும் பெயருடைய காணியில் சுமார் 4½ ஏக்கர் விசால்வகொண்ட காணித்துவரை

சட்டக்கு உடுமுல்ல கலே எனனும் காணிக்கு உரித்துப் பேசுகின்றவராகே எல் டேரோயல் அபபுறாமி, கெய்காவல் கோனகல் P W D பாதையும் நெல்லயல் எடலை மாறான உடுமுல்ல உரித்து பேசிறவர்கள கிராமத்தாரா கிழக்கு காணிக்கு உரித்துப் பேசிறவா எல் டே ரி மி மாண இன்னும் சிலா காணிக்கு உரித்துப்பேசிறவா பீ பியதாச காணிக்கு உரித்துப்பேசிறவா எல் விதான, காணிக்கு உரித்துப்பேசிறவா டொன டாவிட சமறனுக்ககா இன்னும் சிலா, டொட்ட உடுமுல்ல நெல் வயல்க்கு உரித்துப்பேசிறவா டே து. ஹொறவல் விதான, எடலை டவலட்ட உடுமுல்ல நெல்லயல்க்கு உரித்துப் பேசிறவா கிராமத்தாரா, நெல்வயல்க்கு உரித்துப் பேசிறவா டே டிபிடி விஜயசிங்க, நப்பா காணிக்கு உரித்துப்பேசிறவா எம் டி. பொடிசின்கோ அபபுறாமி, இன்னும் சிலா, எம் எல் அபபுசின்கோ வசிக்மும காணி தெற்கு டெலிக்ஷனல் எனனும் நெல்லயல்க்கு உரித்துப் பேசிறவா கிராமத்தாரா, நெல்லயல்க்கு உரித்துப் பேசிறவா கலப்கே ஓரினின் அபபு, கறுவா காணிக்கு உரித்துப் பேசிறவா டொன பீரல் விஜயவாடன, காணிக்கு உரித்துப் பேசிறவா எல் ஹொறவல்க்கும் இன்னும் சிலரும் காணிக்கு உரித்துப் பேசிறவா எல் எல் மிகல் இன்னும் சிலா கல்டேரமுல்கை யாயல்க்கு உரித்துப் பேசிறவா எல் கரேரின் ஒகன்தவகத்தைக்கு உரித்துப் பேசிறவா கொடசிகே சியவல் அபபு இன்னும் சிலா, காணிக்கு உரித்துப் பேசிறவா ஜ டி. எமின சின்கோ, நப்பா காணிக்கு உரித்துப் பேசிறவா கே டி மாடின இன்னும் சிலா, கறுவா காணிக்கு உரித்துப் பேசிறவா டி. எல் கொடசின இன்னும் சிலா எடலை கலே நப்பா காணிக்கு உரித்துப் பேசிறவா டி. ஆ. ஹொறவல் விதான, எடலைக்கே எனனும் காணிக்கு உரித்துப் பேசிறவா வீ எச் ஆபறவல சின்கோ, கறுவாக்காணிக்கு உரித்துப் பேசிறவா டி. ஆ. ஹொறவல் விதான, எடலைக்கே எனனும் நெல் வயல்க்கு உரித்துப் பேசிறவா கிராமத்தாரா பிவிபாறு பிட்டனிய எனனும் நெல்லயல்க்கு உரித்துப் பேசிறவா கிராமத்தாரா, டொல்காவ வதக எனனும் காணிக்கு உரித்துப் பேசிறவா கிராம எல் பொடிசின்கோ, நப்பா காணிக்கு உரித்துப் பேசிறவா எம் வீ டி.செனின் அபபு, பசிரமுல்லவதக எனனும் நெல் வயல்க்கு உரித்துப்பேசிறவா எல் சீ சின்கோ அபபு, கறுவா காணிக்கு உரித்துப் பேசிறவா டி. பீ கொடசினின் மனைவி ஹொடிக்கேவத்த எனனும் காணிக்கு உரித்துப் பேசிறவா கிராமத்தாரா, கலபொட்டாதக எனனும் காணிக்கு உரித்துப் பேசிறவா ரூ டி. எலெனின் சின்கோ வசிக்பவா மேற்கு ஒகந்த அட்டற நெல்லயல் உரித்துப் பேசிறவா எல் கே ஜூவானின் கெபிடுணவத்த அட்டற நெல்லயல் உரித்துப் பேசிறவா ஜி ஜீ பாலஹாரி இன்னும் சிலா, அலந்தல் வட்ட அட்டற நெல்லயல் உரித்துப் பேசிறவா கே டி சேனோல இன்னும் சிலா, காணிக்கு உரித்துப் பேசிறவா ஆர் டி. அல்பி சின்கோ

இதன் எல்லைகளாவன —  
வடக்கே கிராமவாசிகள் உரிமைக்கேடும் நெல் வயல்கள் கிழக்கே பீ டிபிடி 12 ரேட்டு தெற்கே கிராமவாசிகள் உரிமைக்கேடும் நெல் வயல்கள் மேற்கே வட்டவதக கிராமம்

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியான பிரகடனம்**

காவியின விபரம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளை பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலஸ் பெரிவல் க சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,  
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1956 ம (நடு) (மே) வைகாசிமீ 28 ந உ.

டிஸ்திரிக் ஏசன்கேவின இலக்கம் LA 3612  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 191 (VB)

காவியின விபரம்

மாததனை டிஸ்திரிக், மாததனை தெற்கில், வடகபிட்டிய கிராமத்தில் உருவவத தோட்டத்தில், கோசலம்?வெள்ளும் பெயருடைய பிரிவில் சுமார் 9½ ஏக்கர் விசால்வகொண்ட காணித்துவரை

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளை பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நிலம், நில அபிவிருத்தி மந்திரி சாளஸ் பெரிவல் க சிலவா ஆகிய நான இக்கால் பிரகடனம் செய்கின்றேன்

இதன் எல்லைகளாவன —  
வடக்கே கிராமச் சங்க ரேட்டும் பிட்ட எல் எனனும் ஓடையும் கிழக்கே குடாதுரையா உரிமைக்கேடும் காணி, தெற்கே பலகடுவ தோட்டம் எனனும் பெயருடைய காணி மேற்கே பிட்ட எல் எனனும் ஓடையும் பலகடுவ தோட்டத்தில் பாகமும்

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

காவியின விபரம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளை பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலஸ் பெரிவல் க சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,  
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (நடு) மேமீ 28 ந உ.

காலி டிஸ்திரிக் ஏசன்கேவின இலக்கம் L A B/48  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 299 (VB)

மாக்காண் அல்லது டிஸ்திரிக் ஏசன்கேவின இலக்கம் LB 2228 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 C 214

காவியின விபரம்

சீ பி த சிலவா,  
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம (நடு) (மே) வைகாசிமீ 28 ந உ.

மாததறைப் பிரிவு வெல்லபொட பத்த நானு கிறவெட்டில் தெவுந்தர மேற்கு கிராமத்தில் உள்ள ஆரம்பப்பட இல A 1,595 ல 1 ம அண்டாக் அளந்து விவரிக்கப்பட்டுள்ள 0 ஏ 1 ரு 22 9 போச்சல் விசால்முள்ள இலக்ககோனவதக என்ற காணி

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

மேற்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கிற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளஸ பொசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

சீ. பி. த. சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1956 ம ஆர். மே மீ 28 ந் திகதி

மாகாண அலுவலர் இலக்கம் IB 2272  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின இலக்கம் J 56 T 6

**காணியின் விபரம்**

(1) மாதத்தறை பிரிவு வெலிகம கோணியில் ஹெட்டி லீதியு என்ற கிராமத்தில் உள்ள துப்பாணி வளவெலவத்த என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 13 போசல விசாலமான ஒரு நிலத்தினுள்

எல்லைகள் பின்வருமாறு —

வடக்கில் பிடுவில எம் விகரம்ஸூரியசுண்டய காணி  
கிழக்கில் ஹெட்டி லீதியுக்குச் செல்லும், பீ டபிள்யு 12 தெரு

தெற்கில் காணி, மாதத்தறை, பீ டபிள்யு 12 தெரு  
மேற்கில் எஸ் எச் கலிஸன் சிலவாவின காணி

(2) மாதத்தறை பிரிவு வெலிகம கோணியில் ஹெட்டி லீதியு என்ற கிராமத்தில் உள்ள ஜம்புகஹவத்த என்ற காணியிலிருந்து ஏறக்குறைய 1 போசல விசாலமான ஒரு நிலத்தினுள்

வடக்கிலும் ஹெட்டி லீதியுக்குச் செல்லும், பீ டபிள்யு 12 தெரு  
மேற்கிலும் தெரு

கிழக்கில் மாதத்தறை அங்கலிகன் பள்ளக்குச் சொந்தமான காணி  
தெற்கில் காணி, மாதத்தறை, பீ டபிள்யு 12 தெரு

**இலக்கம் LA/MD/55/46/J/H/190/53**

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

மேற்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கிற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளஸ பொசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

சீ. பி. த. சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1956 ம ஆர். மே மீ 9 ந் திகதி

மாகாண அலுவலர் இலக்கம் LA/MD/55/46  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின இலக்கம் J/H/190/53

**காணியின் விபரம்**

குருநாகல் மாவட்டம், தேவநெடு துறத்தில், நிலக்கொடுப்பாடு பஸாத்த, ஹொறாமப்பு கிராமத்தினுள்ள புட்டு எஸ்சே. (2311 ம பிரதம மட்டில் G 1 ம துணை) என்னும் காணியிலிருந்து ஏறக்குறைய 6 எக்கர் விசாலமான ஒரு பாகத்தினுள் எல்லைகள் —

வடக்கும் கிழக்கும் அதே காணியின் மீது பாகம் தெற்கு வாய்ப்பொருக்கணைக்காத அரசாங்க கட்டுவெலைப் பகுதி தெருட்டு, மேற்கு வாய்ப்பொரு வயித சூழல்கை காணியும் 2,684 ம பிரதம மட்டில் 71 ம, 75 ம துண்டுகளும்

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

மேற்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கிற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளஸ பொசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பொசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

சீ. பி. த. சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/55 H 210/LM 5587  
கொழும்பு,  
1956 ம ஆர். மே மீ 9 ந் திகதி

**காணியின் விபரம்**

1 கோலை டிஸ்திரிக், பெலிகல் கோணல், பள்ளக்கம் வசம், பள்ளக்கம் கிராமத்தினுள்ள பறல் கொடு விசாலமான 1 1/2 ஏக்கர் விசாலமான காணி எல்லைகள் —

வடக்கு மாடசாலை சுவாமி  
கிழக்கு வட்டிசுவாமிசுவாமி  
தெற்கு மறக்கெனவேறேறே  
மேற்கு நிறைய

2 கோலை டிஸ்திரிக், பெலிகல் கோணல், பள்ளக்கம் வசம், பள்ளக்கம் கிராமத்தினுள்ள நிறைநிலவற என்னும் 1 1/2 ஏக்கர் காணி

வடக்கு தெலையலும், மறக்கெனவேறேறேறே  
கிழக்கு மறக்கெனவேறேறே  
தெற்கு மாடசாலைசுவாமி  
மேற்கு நிறைய

**1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்**

மேற்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கிற தென்றும் 1950 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி, அபிவிருத்தி மந்திரி சாளஸ பொசிவல த சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்

சீ. பி. த. சிலவா,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

**இலக்கம் J 56-H 119/LM 7603**

கொழும்பு,  
1956 ம ஆர். மே மீ 28 ந் திகதி

**காணியின் விபரம்**

கோலை டிஸ்திரிக், கல்பொட டீனிகொட கோணல்களின் காரியாலயத்தின யின் பிரிவு, புவகதெனிய வசம், புவகதெனிய கிராமத்தினுள்ள சேரு காணமுலலை-வத்த அல்லது கணுனதுபொனவத்தயில் ஒரு பகுதியான 1 1/2 ஏ.பி. 32 விசாலம். எல்லைகள் —

வடக்கு ரி பி விஜேகோன உரிமை கூறும் காணி  
கிழக்கு கோலை நம்புக்கன தெரு  
தெற்கு இக்கோணியின் மீது  
மேற்கு

இலக்கம் R/O 101

**1950 ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்**

ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாளர் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் படியும் நான் இருத்தால் அறிவிக்கிறேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

பிரதமமடம் இலக்கம் 3,699 இருக்குமிடம் நாடுவல்

1956 ம

காணியின் பெயர் தெல்கொடுப்பாடு, லக்கல் லேவின் வரிமத்தியு இலக்கம் 23/4 ம 23/5 ம விபரம் கல்வல் கட்டப்படும் புட்டலும் சில யாலும் செய்யப்பட்ட ஒரு பள்ளிக்கூட கட்டிடத்தையும், கட்டப்பட்ட ஒரு கற்க்கையையும் கட்டப்பட்ட ஒரு கிராமத்தையும் கொண்ட 25 ஏக்கர் மய்யு கோட்டமும் ஒலையல் செய்யப்பட்ட இரு மணங்கொண்டும், கட்டப்பட்ட புட்டலும் செய்யப்பட்ட ஒரு கற்க்கையையும் கொண்ட 30 ஏக்கர் கொண்ட கோட்டமும் உரித்தாக்கிய பெயர் என் இலக்கம் 27/3, மெல்போன் கொடுப்பாடு, மய்யுப்பிட்டி விசாலம் 8 8 1/2 ஏ.பி. 12 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 30 ந் தேதி காலை 10 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

யு. எ. குணரட்சன,  
கொழும்பு கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஜூலை மீ 20 ந் உ.  
டி.லத்திரிக உதவி எச்சண

## Q B 133 J 54276

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ஆரம்பப்பட இல A 3,894 கிராமம்—மாககொல

துண்டு 1

காணியின் பெயர் ஹெடவக்கஹுவத்த விபரம் 30 வருஷத்திற்கு மேற்பட்ட தென்னந் தோட்டம் உரித்தாளியின் பெயர் கே எனசேரி பெரேரா, மககொல, கடவத்த விசாலம் ஏ 1, று 3, ப 5

ஆரம்பப்பட இல A, 3,530 கிராமம்—மாககொல தெற்கு

துண்டு 1

காணியின் பெயர் ஹெடவக்கஹுவத்த விபரம் மணனூல் கட்டப் பட்டுள்ள ஒரு கிணறுள்ள 30 வருஷத்திற்கு மேற்பட்ட தென்னந் தோட்டம் உரித்தாளியின் பெயர் ரொசெனகேபோலின் பெரேரா, குணத்திலக்க, மாககொல, தெற்கு, கடவத்த (உபதாற கந்தோர்) விசாலம் ஏ 0, று 2, ப 07

ஆரம்பப்பட இல A 3,318 கிராமம்—மாககொல தெற்கு

துண்டு 1

காணியின் பெயர் மில்லக்கஹுவத்தவும துறறியேன விபரம் 30 வருஷத்திற்கு மேற்பட்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் துருகல் தென்னக்கோன் முதலிகே டொனனூ சாலன் தென்னக்கோன், துருகல் தென்னக்கோன் முதலிகே டொன ஓடியல் தென்னக்கோன், துருகல் தென்னக்கோன் முதலிகே டொன கரேலில் தென்னக்கோன், இவர்கள் எல்லாரும் கடவத்த, மாககொலவில்லிருப்பவர்கள்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ந் திகதி காலை 11 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ந் திகதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

யு. எ. குணரட்சன,  
உதவி அரசாட்சி எச்சண

கொழும்பு கச்சேரி,  
1956 ம் ஆண்டு ஜூலை மீ 23 ந் உ.

## இல. R/Q 4866/59

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இலக்கம் A 3980 கிராமம் கொடிகமுல.

துண்டு 1

காணியின் பெயர் தகன்னஹெலவத்த விபரம் 10-30 வருஷக்கு சென்ற 113 ற்ப்பா மரங்களாக கொண்ட ற்ப்பா காணி உரித்தாளியின்

பு 6

பெயர் டபிளபு பி பொன்னு, 10 1/2, கோட்டன் பிளேஸ், கொழும்பு 7, டபிளபு, பராகசிரம் பொன்னு, 10 1/2, சிதரா லேன், கொழும்பு 5, ஸ்ரீமதி, டபிளபு கே. வி. முத்து தந்திரி, 5 1/2, சித்திரா லேன், கொழும்பு 5, ஸ்ரீமதி, உவை, புகுகிகேவா, 22/1, "ஷலிமா", புலால லேன், கொழும்பு 7, டபிளபு டி. எம். பொன்னு, 5 1/2, சிதரா லேன், கொழும்பு 5 விசாலம் ஏ 0 று 3 ப 12 1

துண்டு 2

காணியின் பெயர் தகன்னஹெலவத்த விபரம் 10-30 வருஷ 61 ற்ப்பா மரங்களையும் 12 வருஷ 1 மாமரத்தையுங் கொண்ட ற்ப்பா காணி; உரித்தாளியின் பெயர் டபிளபு பராகசிரம் பொன்னு, சிவோன் எனரேற அன் எஜனலி கோ. லிமிட்டட், 451, யூனிபன் பிளேஸ், கொழும்பு, விசாலம் ஏ 0 று 2 ப 19 8  
மொத்தம் — ஏ 1 று 1 ப 31 9

மேற்குறித்த காணி உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழலமாக 1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ந் தேதி காலை 10 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

யு. எ. குணரட்சன,  
டி.லத்திரிக உதவி அரசாட்சி எச்சண

கொழும்பு கச்சேரி,

1956 ம் ஆண்டு ஜூலை மீ 11 ந் உ.

## இல. R/Q 4690/28

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையையும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறாக்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இலக்கம் A 3,986 குறிச்சி—எகொட் கொலன்னுவ

துண்டு 1

காணியின் பெயர் மந்தாவெல்ல அல்லது மதங்கஹூக்குமபுற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 45 ன் பகுதி, விபரம் நெல் வயல் (பாவி பிலிஸ்டை), உரித்தாளியின் பெயர் எம் சானிஸ் பெரேரா, எம் அலிஸ் சிங்கோ, எம் யேமிஸ் பெரேரா, எம் பிறமபி பெரேரா, எல்லோரும் விஜயா ரேட்டின், கொலன்னுவ, வெள்ளமபிட்டிய, விசாலம் ஏ 0, று 0, ப 08 2

துண்டு 2

காணியின் பெயர் மந்தாவெல்ல அல்லது மதங்கஹூக்குமபுற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 38 ன் பகுதி, விபரம் நெல் வயல் (பாவிபிலிஸ்டை), உரித்தாளியின் பெயர் எம் சானிஸ் பெரேரா, எம் அமில்கிங்கோ, எம் யேமிஸ் பெரேரா, எம் பிறமபி பெரேரா, எல்லோரும் விஜயா ரேட்டின், கொலன்னுவ, வெள்ளமபிட்டிய, விசாலம் ஏ 0, று 0, ப 11 3

துண்டு 3

காணியின் பெயர் மந்தாவெல்ல அல்லது மதங்கஹூக்குமபுற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 40 ன் பகுதி, விபரம் நெல் வயல் (பாவிபிலிஸ்டை), உரித்தாளியின் பெயர் எச் வில்லி பெரேரா, 50/1, அங்கொட் ரேட்டின், பி உவில்லியம் பெரேரா, 53, விஜயா ரேட்டின், எம் பன்னிஸ் பெரேரா, 40, ஜி. டி. எச் ரேட்டின், பி இகோனிஸ் பெரேரா, 57/4, காமினி ரேட்டின், பி பஸ்தியான் பெரேரா, அங்கொட் ரேட்டின், பி சபதேரிஸ் பெரேரா, விஜயா ரேட்டின், பி செல்லினு பெரேரா, 38/4, காமினி ரேட்டின், பி தாமசேன் பெரேரா, 38/4, காமினி ரேட்டின், பி சானிஸ் பெரேரா, 38/1, அங்கொட் ரேட்டின், பி டேவித் பெரேரா, 105/31, கென்ற ரேட்டின், டபிளபு டி. குணத்திலக்க, இல 3, குணத்திலக்க ரேட்டின், பி சோமாவதி பெரேரா, 38/4, காமினி ரேட்டின், பி யொஸலின் பெரேரா, 38/2, அங்கொட் ரேட்டின், எல்லோரும் கொலன்னுவ, வெள்ளமபிட்டிய, பி அமாரிஸ் பெரேரா, தலங்கம், விசாலம் ஏ 0, று 0, ப 10 7

துண்டு 4

காணியின் பெயர் மந்தாவெல்ல அல்லது மதங்கஹூக்குமபுற, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 47 ன் பகுதி, விபரம் நெல் வயல் (பாவிபிலிஸ்டை); உரித்தாளியின் பெயர் எச் வில்லி பெரேரா, 50/1, அங்கொட் ரேட்டின், பி வில்லியம் பெரேரா, பி சிமத்திஹாடி,

17 மனேனாபதி, 35, விஜயா ரோட, 17 சோமாவதி பெற்றேறு, 38/4, காமனி ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, பி அமாநில பெற்றேறு, தலைகம, விசாலம் ஏ 0, ஸா 0, ப 06 6

துணை 5

காணியின் பெயர் மதங்கஹுவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 49 ன பகுதி, விபரம் 30 வருஷ 1 மாறமரமும், 15 வருஷ 1 தவடட மாறமும் 12 வருஷ 1 மதறரிய மரததையுங்கொண்ட ஓவிற, உரித்தாளியின பெயர் எம் பபளில் பெற்றேறு, இல 40, அங்கொட ரோட, டபிளயு டி குணத்திலக்க, இல 3, குணத்திலக்க ரோட, எம் பொடிசினுஞோ, பெற்றேறு, இல 52, அங்கொட ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 08 0

துணை 6

காணியின் பெயர் சிந்தனேருமபுற விஜயா ரோடடின வரிமதிப்பு இல 42 ன பகுதி, விபரம் புல வயல, 17 ஆர் பெற்றேறு, இல 45, அங்கொட ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 02 7

துணை 7

காணியின் பெயர் மதங்கஹுவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 49/1, 51 ன பகுதிகள், விபரம் 30 வருஷ 4 தென்கணையும் 30 வருஷ 2 பலா மரங்கையும் 20 வருஷ 1 முழுமல மரததையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின பெயர் டபிளயு மாணல் பெற்றேறு, இல 51, விஜயா ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 07 9

துணை 8

காணியின் பெயர் சிந்தனேருமபுற விஜயா ரோடடின வரிமதிப்பு இல 44 ன பகுதி, விபரம் 20 வருஷ 11 தென்கணையும் 8—20 வருஷ 3 மா மரங்களும் 8 வருஷ 1 கொட்டை மாறமும் 8 வருஷ 1 மதறரிய மாறமும் கொலட தோட்டம், உரித்தாளியின பெயர் பீ ஜேன் பெற்றேறு, இலக்கம் 151, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 05 1

துணை 9

காணியின் பெயர் சிந்தனேருமபுற விஜயா ரோடடின வரிமதிப்பு இல 46 ன பகுதி, விபரம் 10—15 வருஷ 6 தென்கணையும் 10 வருஷ 7 கமக மரங்களும் கிடுகில வேயபபட்டு துத்தநாகத்தினும, மரத்தினும ஆக்கப்பட்ட லீட்டின பகுதியையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின பெயர் பீ யூலியல் பெற்றேறும், பீ கரமாளில் பெற்றேறும், இல 43, அங்கொட ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 07 7

துணை 10

காணியின் பெயர் மதங்கஹுவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 53 ன பகுதி விபரம் 50 வருஷ 1 மாமரமும் 10—15 வருஷ 4 மா மரங்களும் 20 வருஷ 5 பாகு மரங்கையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின பெயர் பீ வில்லியம் பெற்றேறு, 53, விஜயா ரோட, எச வில்லி பெற்றேறு, 50/1, அங்கொட ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 03 8

துணை 11

காணியின் பெயர் மதங்கஹுவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 55 ன பகுதி, விபரம் 20 வருஷ 3 தென்கணையும் 20 வருஷ 2 கமக மரங்கையும் 10 வருஷ 1 பலா மரததையும் கிடுகில வேயபபட்டு மரததால் ஆக்கப்பட்ட குடிசையையும் அததோடு தொடுக்கப்பட்ட மாட்டுத் தொழுவதையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின பெயர் பி எகோலில் பெற்றேறு, 57/4, காமனி ரோட, எச வில்லி பெற்றேறு, 50/1 அங்கொட ரோட, பீ சமிறு பெற்றேறு, 53, விஜயா ரோட, பீ மனே பெற்றேறு, 53, விஜயா ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 05 7

துணை 12

காணியின் பெயர் மதங்கஹுவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 55/2 ன பகுதி, விபரம் 20 வருஷ 2 மா மரங்களும் 20 வருஷ 1 பலா மாறமும், வாழைப்பததைகளும் கம்பி வேலியின் பகுதியையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின பெயர் எச கே காலினு பெற்றேறு, டபிளயு ஏபிரகாம் பெற்றேறு, பீ பொடி நோனு பெற்றேறு, பீ ரெலலின் பெற்றேறு, பீ வில்லி நோனு பெற்றேறு, பீ சானில் பெற்றேறு, கே தாமெஸ் பீரில், எல்லொரும் 55/2, விஜயா ரோட, பீ லோலி பெற்றேறு, பீ யொலின் பெற்றேறு, பீ சிமியொன் பெற்றேறு, எல்லொரும் 36/2, அங்கொட ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடி, கே டேவித் பெற்றேறு, 105/31, கென்ற ரோட, பெற்றேறு, விசாலம் ஏ 0, ஸா 0, ப 10 0

துணை 13

காணியின் பெயர் குறகெறல்கெல்லெருமபுற, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 48, 50 ன பகுதிகள், விபரம் புலவயல், உரித்தாளியின் பெயர் சி எல் ஆர் ஜெயமான, இல 611, " சிறி மிமலா ", காலி ரோட, பலப்பபிடடி, விசாலம் ஏ 0, ஸா 0, ப 11 3

துணை 14

காணியின் பெயர் கொடகெல், விஜயா ரோடடின வரிமதிப்பு இல 52 ன பகுதி, விபரம் 40 வருஷ 1 பகப் மரததைக் கொண்ட நெல் வயல் (பாவிப்பு இலலை), உரித்தாளியின் பெயர் எல் டி வில்லியம், கொத்தடவே, எல் டி ஏபிரகாம், கஜாபா ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, டி சி வியனேறு, சிங்கன ஜாதிக பிறல், நோநில ரோட, கொழுமடி, விசாலம் ஏ 0, ஸா 0, ப 14 9.

துணை 15

காணியின் பெயர் கொடகுத்துகூறாவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 57 ம, 57/1 ன பகுதிகள், விபரம் 1 கொறக்க மாறமும் 10 வருஷ 1 குறுநது மாறமும் வாழைச்செடியும் 1 கொகில் பரத்தியையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் எ பீ ஸரானில் பெற்றேறு, இல 57, விஜயா ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 02 9

துணை 16

காணியின் பெயர் கொடகுத்துகூறாவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 59 ன பகுதி, விபரம் 20 வருஷ 2 தித்துல் மரங்கையும் 20 வருஷ 1 குறுநது மரததையும் 15 வருஷ 1 மடகதிய மரகதையும் 10 வருஷ 1 தவடட மரததையும் 20 வருஷ 1 தியப்பொற மரததையும் 10 வருஷ 1 கஜா மரததையும் 6 வருஷ 1 மாமரகதையும் 8 வருஷ 1 பலா மரததையும் வாழை அடக்கையும் 2 கட்டப்பட்ட பட்டை தூண்களையும் ஒரு மரப்பட்டையையும் ஒரு மண் கிணறையும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் ர பிளேரூ பெற்றேறு, இல 59, விஜயா ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 03 7

துணை 17

காணியின் பெயர் ஹெற்றிகேஹேனவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 61 ன பகுதி, விபரம் 20 வருஷ 6 கமக மரங்கையும் 10 வருஷ 1 தென்கணையும் 50 வருஷ 1 மா மரததையும் 15 வருஷ 3 ஒதிநெய் மரங்கையும் 20 வருஷ 1 தொய மரததையும் ஒரு கட்டப்பட்ட கிணறையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எல் ரா எதிரிவிகி, இலக்கம் 60, ஜி டி எச ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 08 2

துணை 18

காணியின் பெயர் ஹெற்றிகேஹேனவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 65 ன பகுதி, விபரம் 20 வருஷ 4 தென்கணையும் 8 பாகு மரங்கையும் 10 வருஷ 2 பிலுமபி மரங்கையும் ஒரு மண் கிணறையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பி தாமசேன் பெற்றேறு, இலக்கம் 65, விஜயா ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 05

துணை 19

காணியின் பெயர் ஹெற்றிகேஹேனவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 54 ன பகுதி, விபரம் நெல் வயல் (பாவிப்பில் இலலை), உரித்தாளியின் பெயர் கே டொன சைமன் பெற்றேறு, கே டொன மானுவல் பெற்றேறு, இருவரும் விஜயா ரோட, டபிளயு எ சானில் பெற்றேறு, 216/4, கொலனனாவ ரோட, டால்டன் செனிவிரடன், இல 73, விஜயா ரோட, பி சானில் பெற்றேறு, விஜயா ரோட, எச சானில் டாபிறே, 31/1, பிறவுல் ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 1

துணை 20

காணியின் பெயர் ஹெற்றிகேஹேனவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 67 ன பகுதி, விபரம் 10 வருஷ 2 தென்கணையும் ஒரு மண் கிணறையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பி டேவிட் பெற்றேறு, இல 67, விஜயா ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 05 1

துணை 21

காணியின் பெயர் ஹெற்றிகேஹேனவததை, விஜயா ரோடடின வரிமதிப்பு இல 69, 69/1 ன பகுதிகள், விபரம் 20 வருஷ 1 கொறக்க மாறம், 1 மில்ல மாறம், 1 குறுநது மரததையும் 3—12 வருஷ பாகு மரங்கையும் 6 வருஷ 1 தோடை மரததையும் மண் கிணறின் பகுதியையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் சி ஆர் சேரபஞ்சி, இலக்கம் 69, விஜயா ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 04

துணை 22

காணியின் பெயர் கமகேஹேல், விஜயா ரோடடின வரிமதிப்பு இல 54 ன பகுதி, விபரம் 20—40 வருஷ 2 கொறக்க மாறங்களை கொண்ட நெல் வயல் (பாவிப்பில் இலலை), கே டொன சைமன் பெற்றேறு, கே டொன மானுவல் பெற்றேறு, இருவரும் விஜயா ரோட, டபிளயு எ சானில் பெற்றேறு, 216/4, கொலனனாவ ரோட, டால்டன் செனிவிரடன், இல 73, விஜயா ரோட, பி சானில் பெற்றேறு, விஜயா ரோட, எச சானில் டாபிறே, 31/1, பிறவுல் ரோட, கொலனனாவ, வெள்ளமபிடடிய, விசாலம் ஏ 0, ஸா 0, ப 02 5

துண்டு 23

காணியின் பெயர் கமகேஜேஸ், விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 56 என பகுதி, விபரம் நெல் வயல் (பாவிப்பில் இலலை), உரித்தாளியின் பெயர் பீ லோலிஸ் பெரேரா, பீ யொலலிஸ் பெரேரா இருவரும் 36/2, அங்ககொட ரேட்ட, பீ பியதாசு பெரேரா, 29/2 விஜயா ரேட்ட, பி சாரே பெரேரா, 745/56, பேலையின் ரேட்ட, கொழும்பு, விசாலம் எ 0, ரூ 0, ப 11 3

துண்டு 24

காணியின் பெயர் சியம்பலகஹமபுற, விஜயா ரேட்டின் வரி மதிப்பு இல 73 என பகுதி, விபரம் நெல் வயல் (பாவிப்பில் இலலை), உரித்தாளியின் பெயர் டாலசா செனிவிராணி, இல 71, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய விசாலம் எ 0, ரூ 0, ப 14 4

துண்டு 25

காணியின் பெயர் சியம்பலகஹமபுற, விஜயா ரேட்டின் வரி மதிப்பு இல 75 என பகுதி, விபரம் நெல் வயல் (பாவிப்பில் இலலை), உரித்தாளியின் பெயர் எசு டி இசான அபுஹாமி, இல 77, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 05 8

துண்டு 26

காணியின் பெயர் ஹிககஹவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 75 என பகுதி, விபரம் 30 வருஷ 3 தென்கிணியும் 10 வருஷ 1 சூதா மரத்தையும் வாழைப்பறறைகளையும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் எசு டி ஆரியாடன, இல 75, விஜயா ரேட்ட, பி சானிஸ் பெரேரா, இல 28/2, விஜயா ரேட்ட, பி குணவதி பெரேரா, பி சீலா பெரேரா, பீ லீவன் பெரேரா, எல்லோரும் இல 12, ரதனவலி ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, இவர்களால் மறுக்கப்பட்டது, விசாலம் எ 0, ரூ 0, ப 09 8

துண்டு 27

காணியின் பெயர் மாறகஹவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 77 என பகுதி, விபரம் 30 வருஷ 6 தென்கிணியும் 30 வருஷ 1 பலாவும 25 வருஷ 1 ராபலாவும் 10 வருஷ 2 யம்பு மரத்தையும் 8 வருஷ 2 கோப்பி மரத்தையும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பீ ரெலலின் பெரேரா, எ எல் டியோனின் பெரேரா, எ எல் லுயில் பெரேரா, எல்லோரும் இல 77, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 06 1

துண்டு 28.

காணியின் பெயர் தெலகஹவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 79 என பகுதி, விபரம் 30 வருஷ 17 தென்கிணியும் 15-30 வருஷ 4 மா மரங்களும் 30 வருஷ 1 கோங்கு மரமும் 20 வருஷ 1 பதனை மரமும் 15 வருஷ 1 கொட்டின் மரமும் 10 வருஷ 1 சூதா மரமும் 20 வருஷ 1 சீததுள மரமும் கல்லால் கட்டப்பட்ட குத்த நாக்கத்தட்டினால் வேயப்பட்ட ஒரு கற்கையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பி என் லீ பெரேரா, "சாந்தி", மஹாறகம், பன்னிப்பிட்டிய; விசாலம் எ 0, ரூ 0, ப 19 8

துண்டு 29

காணியின் பெயர் தெலகஹவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 79 என பகுதி, விபரம் 20 வருஷ 1 பெலலி மரத்தையும் ஒரு வாழை அடியையும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பி என் லீ பெரேரா, "சாந்தி", மஹாறகம், பன்னிப்பிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 02 0

துண்டு 30

காணியின் பெயர் துன்கோலவத்தஹகுணுவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 64/1 என பகுதி, விபரம் 15 வருஷ 1 மட்டிய மரமும் 4-10 வருஷ 2 மா மரங்களும் 3 வருஷ 1 லாவு மரமும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் டியோனின் பெரேரா, இல 64/1, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 01 8

துண்டு 31.

காணியின் பெயர் துன்கோலவத்தஹகுணுவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 64 என பகுதி, விபரம் 15 வருஷ 1 திவுல் மரமும் 15 வருஷ 1 நாவ மரமும் 15 வருஷ 1 கொட்டின் மரமும் 10 வருஷ 2 பலாவும 10 வருஷ 1 ஒதிதெவி மரமும் ஒரு கட்டப்பட்ட படியையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பீ அரேலின் பெரேரா, பீ பியதாசு பெரேராவும் இருவரும் இலக்கம் 64, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 03 6

துண்டு 32

காணியின் பெயர் லியனகஹவத்தை, விஜயா ரேட்டின் வரி மதிப்பு இல 65 என 66A என பகுதிகள், விபரம் 10 வருஷ 1 பலா மரமும் 20 வருஷ 2 மா மரங்களும் 15 வருஷ 1 உகரசா மரமும் 10 வருஷ 1 கீன மரத்தையுங்கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் எம் எல் ரூப்பன் பெரேரா, அலிஸ் பெரேரா, பேதிரிக

பெரேரா, பி ஜலிபஸ் பெரேரா, பி சிமியன் பெரேரா, எல்லோரும் இல 66, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 01 0

துண்டு 33

காணியின் பெயர் தெலகஹவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 81A என பகுதி, விபரம் 30 வருஷ 1 மாமரமும் 6 வருஷ 1 தென்கிணியும் 4 வருஷ 1 பலா மரமும் ஒரு கட்டப்பட்ட படியையும் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பி எம் பெரேரா இல 81A, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 02 3

துண்டு 34

காணியின் பெயர் தெலகஹவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 83 என பகுதி, விபரம் 6 வருஷமும் 50 வருஷமும் சென்ற 2 பலாவும 20 வருஷ 2 மாமரமும் 10 வருஷ 1 கோங்கு மரமும் 20 வருஷ 40 வருஷ 2 பெலி மரங்களும் 15 வருஷ 1 பேர மரமும் ஒரு கட்டப்பட்ட கிறைறையுங்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் பி ஜீ எமாலின் நோனா, இல 83, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 06 0

துண்டு 35

காணியின் பெயர் தெலகஹவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 83 என பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (பயிர் செய்க இலலை), உரித்தாளியின் பெயர் பி ஜீ எமாலின் நோனா, இல 83, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 01 3

துண்டு 36

காணியின் பெயர் தெலகஹவத்தை, விஜயா ரேட்டின் வரி மதிப்பு இல 83/1 என பகுதி, விபரம் வாழைச் செடிகள்கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் உவை எ பியதாசு, உவால் ஸரீற, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 00 4.

துண்டு 37

காணியின் பெயர் லியனகஹவத்தை, விஜயா ரேட்டின் வரிமதிப்பு இல 68 என பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (பயிர் செய்க இலலை), உரித்தாளியின் பெயர் லிசன் அபரடன, இல 68, விஜயா ரேட்ட, கொலனாவ, வெள்ளமபிட்டிய, விசாலம் எ 0, ரூ 0, ப 03 4, மொத்தம் எ 1, ரூ 1, ப 35 7

துண்டு 1-4 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 20 ந திகதி, மு ப 10 மணிகு

துண்டு 5-8 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 20 ந திகதி

பி ப 2 30 மணிகு

துண்டு 9-12 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 21 ந திகதி

மு ப 10 மணிகு

துண்டு 13-16 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 21 ந

திகதி பி ப 2 30 மணிகு

துண்டு 17-20 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 22 ந திகதி

மு ப 10 மணிகு

துண்டு 21-24 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 22

திகதி பி ப 2 30 மணிகு

துண்டு 25-28 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 23 ந திகதி

மு ப 10 மணிகு

துண்டு 29-32 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 24 ந திகதி

பி ப 2 30 மணிகு

துண்டு 33-37 வரையும்—1956 ம ரூ ஆகஸ்ட் மாதம் 27 ந திகதி

மு ப 10 மணிகு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம ரூ மேலே காட்டப்பட்ட தேதியிலும் நேரத்திலும் கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நக்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கை களின் விபரங்களையும், நக்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ரூ ஜூலை மாதம் 30 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பு ஏ குணரடன,  
கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கொழும்புக் கச்சேரி,  
1956 ம ரூ ஜூலை 16 ந உ.

L D 4868.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம

உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உடதுமபர, கம்பஹ மேற்கு கோரீன, தென்ப பிடடிய கிராமத்திலிருக்கும் சுமாரா 21 ஏ 0 ரூ, 09 பாசல விசாலமுள்ள ஹிங்கருமான (வைத்தலாவ தோட்டம்) எனப்படும் காணியிலிருந்து சூடு பகுதி. பிரதமப்பட இலக்கம் A 2237 ல துணை 1, 2, என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கின்றது

தற்பொழுது உரிமை கோருபவரின் பெயர் —

தெ எம்லக்மேட்ட டி கம்பனி, வைத்தலாவ எஸ்டேட், ஏஜனர ஜே எம் ரெப்பசன் என கம்பனி லிமிட்டட், கொழும்பு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1956 ம ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ந தேதி மு ப 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மாதம் 31 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தி லும் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

ஆ த மூாததி, டி.ல.ஹி.க. உ.வி. அரசாட்சி ஏசனர

கண்டிக் கச்சேரி, 1956 ம ஆண்டு ஜூன் 25 ந உ

இலக்கம் . L.D 604

1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் பரக்கெல்ல (துணை 1), கல்வெலகந்த (துணை 3, 4, 5) ஆரம்ப படம் இல A 2154 விசாலம் துணை 1 ஏ 16, ரூ 3, பா 10, துணை 3 ஏ 1, ரூ 1, பா 3 1/2, துணை 5 ஏ 23, ரூ 0, பா 31 இருபடி மலுள்ள கிராமம், கங்கபலரத்த கோரீன, உடேஹொஹட்ட பி கா அ வின பிரிவு, நுவரெலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம் விபரம் துணை 1 அடிப்பாதையின் பகுதியைக் கொண்ட சேனை; துணை 3 சேனை, துணை 5 சேனை உரிக்குக் கோடுவோர். துணை 1 (1) திருவாளர்கள் ஜே எல் ஏ அபேகுணசேகர, மத்திய பாடசாலை, தொண்டமுல், (2) டி. சிவலா, இலங்கை டெயிலி நியூஸ் காரியாலயம், கொழும்பு, (3) எச் எச் அபேகுணசேகர, பாத்ததுமபர பி கா அ, கட்டுகலத்தோட்ட, (4) ஏ டி.எய் அபே குணசேகர, கலால் பரிசோதகர், இத்தின்புரி, (5) செல்வி வினிபிரட் அபேகுணசேகர, பெவில்கமுல், பொத்தஹொ, (6) திருவாளர்கள் ஜி எச் அபேகுணசேகர, கேகலி (7) ஏ ஜி எச் பண்டா, மலுள்ள ஹங்கருங்கட்ட, (8) பி திராநாயக்க, K / முனிவாங்கொட் அரசினர் பாடசாலை, மாடுகொட், (9) ரொபட் அபேகுணசேகர, உரோவண, வத்த கம், (10) எச் யி அபேகுணசேகர, எஸ் ஜி சி எஸ், பிலிம் தலாவ, (11) டி. ஆர் அபேகுணசேகர, ரிக்கில்கலகட், (12) செல்வி டி. என. அபேகுணசேகர, மத்திய பாடசாலை, பொராமடுவ, (13) திருவாளர்கள் சி.லி. அபேகுணசேகர, அதிபர், மத்திய பாடசாலை, சாந்தலங்கால, (14) கே வி பி குணதிலக்க, கிராம முன்னேற்றப் பகுதி, கொழும்பு, (15) டி. அபேகுணசேகர, ரிக்கில்கலகட், (16) பாண்டி சிவலா, 17 த பொனசேகர் இடம், பம்பலப்பிட்டி; (17) டி.எய் எம் ஹொத்தஹாமி, கலஉ, ஹங்கருங்கட்ட, (18) பி எம் புகுசி ரால், மலுள்ள ஹங்கருங்கட்ட, (19) ஜி எச் அபேகுணசேகர, பி கா அ, வின காரியாலயம் கமரீன, (20) வால்டர் அபேகுண சேகர், 31 பல்லமல் ரோட், சிங்கப்பூர், (21) ஜோஜ் அபேகுணசேகர், 118, சிர்லொ டுரேட், பங்கொச், சீயம்

மேற்கூறியவர்களும், கால்குசென்ற முறாந்திரம் டேவிட் பாவா அப்புத்தாமி அபேகுணசேகராவின் வாரிசுக்களும், உரித்தாளரும் துணை 3 ம 5 ம திரு ரெஜிஸ்டரே ஏர்னல்ட ஸ்டீபன் த செய்சர், ஏஜனல் காசன் கம்பாபாச அன்கோ லிமிட். கொழும்பு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1956 ம ஆண்டு ஆகஸ்டு (ஆவணி) மீ 13 ந திகதி மு. ப. 10 மணிக்கு ஹங்கருங்கட்ட விடுதி இலத்தலில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்

விபரங்களையும் நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஆகஸ்டு (ஆவணி) மாதம் 1 ந தேதிக்கு முன்னா எழுத்தில் எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

சி. ஜே சி.சி.க., டி.ல.ஹி.க. அரசாட்சி ஏசனர

நுவரெலியா கச்சேரி

1956 ம ஆண்டு ஜூன் 25 மீ 13 ந உ

இது சம்பந்தமாக கடிதம் வரவோ இக் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்

இல. LA/B 57

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ள விருக்கும் காணியின் விபரம் — வந்தறம்பையில் பிரசிட் திபெற்ற மாட்க்கட்

1951 ம ஆண்டு ஒகஸ்டு மாதம் 10 ந திகதி 10,281 ம இலக்க அரகாங்க “ கெசெற ” றிஸ் பிரசிக்கப்பட்ட 1951 ம ஆண்டு ஜூலை மாதம் 21 ந திகதி J/HLG/342 ம இலக்கப்பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி

வாங்கும் காணியின் விபரம் காரியாடிகாரியின் பகுதி கங்கப்பொட பத்த

கிராமம் வந்தறம்ப கிராமநிலவா பகுதி வந்தறம்ப ஆரம்ப பட இல A 1371

துணை 1

காணியின் பெயர் விபரம் 10 தென்னை மரம் 1 பல்லாமரம், 1 ராப் பல்லாமரம், 2 மராமரம், 5 பாக்கு மரம் விசாலம் ஏ 0 ரூ 1 1/2 08 5 துணை 4

காணியின் பெயர் ஒகண்டவட்ட, விபரம் 2 தென்னை மரம், 1 ராப்பல்லாமரம், 2 தேவிகாமரம், 1 தித்துள மரம் 14 பாக்குமரம், லிசாலம்: ஏ 0 ரூ 0 ப 09 2

துணை 7

காணியின் பெயர் ஒகண்டவட்ட, விபரம் பாதைக்குவிடப்பட உள்ள விசாலம் ஏ 0 ரூ 0 ப 03 0

மொத்தம் ஏ 0 ரூ 0 ப 20 7

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1956 ம ஆண்டு ஒகஸ்டு மாதம் 1 ந தேதி காலை 9 30 மணிக்கு வந்தறம்ப மத்திய பாடசாலையில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூலை மாதம் 25 ந தேதிக்கு முன்னா மேலே சொல்லப்பட்ட பிரகாரம் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட காரியகாரராமுலமாய் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன இது சம்பந்தமாக உறுதிக்கோர் எழுத்துக்களோ உள்விடம் இருக்குமீன் விசாரணையன்று என்முன்பவந்து காட்ட வேண்டும்

எஸ் எஸ் எச் சிவலா, காலி டி.ல.ஹி.க. காணி எடுக்கும் உத்தியோகத்தர்

காலி கச்சேரி, 1956 ம ஆண்டு ஜூன் 25 மீ 25 ந உ

கவலிக்கவேண்டியது இது சம்பந்தமாக கடிதம் வரவோ இக்க குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்

இலக்கம் LA/ஊடு/55/40/J 55 T 231

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.



எடுக்கக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

15 7 55 ம திகதிய 10,816 ம இலக்க அரசாங்க “கெசெற” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 24 6 55 ம திகதி J 55 T 231 ம இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்களே தீர்மானித்துள்ளபடி.

குருணாகல் மாவட்டம், வேவுடவில்லி ஹற்பத்து, மஹாகல்பொட மெகொட கோற்றை தெற்கு, மெஹியெல்ல சிராமத்திலுள்ள உயனடன எஸ்ரேட அல்லது உயனடனவத்த அல்லது ஜோசெவ்வத்த எனலும் காணியிலிருந்து 1 ஏக்கர் 3 றூட 39 1 போச்சல விசாலமுள்ள நிலம், A 1,405 ம ஆரம்பப்படத்தில் 1 ம துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது இக்காணியின் உரிமைக்காரர் திரு ஏ எஸ் எவ விஜேகுணரதன, 91, பிறிண்டல ஸ்ட்ரீட், கொழும்பு 11

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1956 ம ஆகஸ்டு மாதம் 23 ந தேதி காலை 10 மணிக் கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுக்கற் காண நட்புடா ருபற்றிய அவாகளின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆகஸ்டு மாதம் 15 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பி எச் டி சொயசா,

குருணாகல் டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டி

குருணாகல் கச்சேரி,

1956 ம ஆகஸ்டு மீ 20 ந ல.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவினையும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக் கொள்ள விருக்கும் காணியின் விபரம் :—

நகர அளவுப்படம் F T P 9 உதவிப்பட இல 11 அனுபந்தம் இல 5, சிராமம் பொலன்னறுவை டிஸ்திரிக் தமனக்குவைப் பலாத்தையிலுள்ள மின்னெரியா எனலும் சிராமம்

துண்டு 264.

வடக்கு முடிக்குரிய பூமி, கீழ்க்கு பி திசாநாயகர் அவர்களுடைய தம மறவாக்குடைய காணிகளும், தெற்கு இராஜ எல்லை, மேற்கு மின்னெரியாக குளவரம்பு

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1956 ம ஆகஸ்டு மாதம் 27 ந தேதி காலை 9 மணிக் கு மின்னெரியா சிராமக் கமிட்டிக் கருதோலி எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவாக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈட்டுத் தொகையையும் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆகஸ்டு மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டபிளபு ரி ஜயசிங்க, அரசாங்க ஏசண்டி

பொலன்னறுவை கச்சேரி,

1956 ம ஆகஸ்டு மீ 4 ந ல.

**காணி மீட்டற் சட்டம்**

இலக்கம் LA/LRO/56/118—LRO/APL5777—J 56 L 238.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்பட்டு காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று காணி கொடுக்கப்படுமாணிக் திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல போசிவல் த சிலவா ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி

ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும எனலும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுக்குக் கொள்ளப்படும் எனலும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆகஸ்டு மீ 30 ந ல.

237 ம பிரகடனத்திற்கு 2 ம இணைப்பம் சிராமம் முத்துக் துண்டு 25

காணியின்பொயா அல்லியகாவவத்த, காணி விபரம் தற்காலிக மண ஒலை வீடு அடங்கிய 5-50 வருடமுள்ள தென்னந் தோட்டம், உரித்தாணி யின்பொயா கலோ கொழுவ, கொறகா மடித்தவத்தையிலிருக்கும் சிறீபால செனாத, விசாலம் ஏ 2 றூ 3 ப 31

துண்டு 26

காணியின் பொயா அல்லியகாவவத்த, காணி விபரம் 20 வருடமுள்ள தென்னந் தோட்டம், உரித்தாளியின் பொயா கலோகொழுவ, கொறகா மடித்தவத்தையிலிருக்கும் சிறீபால செனாத, விசாலம் ஏ 0 றூ 0 ப 13

மொத்தம் ஏ 3 றூ 0 ப 10

**நாளுவித் அறிவித்தல்கள்**

இல LJ 942

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களில் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

கேகலை பெளத்த ஜயன்தி டிஸ்திரிக் குழு நம்பிக்கை பொறுப்பாளிகளான சுவாமி பி சானபால, பிரதானகுரு, பொலஸல் விகார, உனதுகொட, திருவாளா, ரி பி துமுக்கொல, ரெட்ட மாததயா, நனவல் கேகலை, கெ ஜி பியதாச கேகலை, எல் பி கொடிக்குமவ, கொறன தோட்ட, கேகலை எனப்பவாகள கேகலை டிஸ்திரிக், பறன குறு கோறனியில், கேகலை நகர்ப்பை எல்லைக்குள், பிறிரும், மிபிறறிய வினாளுளதும் 3469 ம ஆரம்பப்படத்தில் 11 ம துண்டுமுகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 3 ஏக்கர் நிலத்தை, அதில் ஆதரவற்ற பிள்ளைக்கு ஒரு வீடு நிறுவுதற் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளன

2 இறந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 10 வருடம் இக்குழுவின் முயற்சிகள் கேகலை அரசாங்க அபிப்பருக்கு திருப்திகரமாக இருந்தால் இத்தகுப் பின்னரும் 10 வருடங்களுக்கு புதுப்பித்தற்கு முடியும்

(ஆ) வாடகை வருடம் 22 50

(இ) குத்தகை பெறுப்பவாகள, குத்தகை, தொடங்கிய திகதியிலிருந்து இரு வருடங்களுக்குள், கேகலை டிஸ்திரிக் அரசாங்க அபிப்பா திருத்திப்படிப்படியாக, அந்நிலத்தில் 3 மண்டபங்கள, பிள்ளைகள் விசிப்பதற்கு அறைகள், மேற்றன விசிப்பதற்கு அறைகள், காவலாளா மறறறவர்கள் விசிப்பதற்கு அறைகள் நிறுவுதல் வேண்டும்.

(ஈ) குத்தகை எடுப்பவாகள அந்நிலத்தை ஆதரவற்ற பிள்ளைகள் விசிப்பதற்கான வீடன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிமமெக்குள் செல்லுபடியான காரணங்கள எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்.

டபிளபு, டபிளபு ஜே. மெண்டிஸ், காணி அதிகாரிக் கர்.

கொழும்பு,

1956 ம ஆண்டு ஜூன் மாதம் 29 ந் திகதி

LS 3655.

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களில் 21 (2) ம கீழ் அறிவித்தல்

குருணுவெல் வலது பாகராகற் 6, சிராம அபிவிருத்திச்சங்க பொறுப்பாளிகள், திருவாளாக்கள, எம் சாஸிலகாமி, கெ கமமுடலி எனப்பவா கள் அபுரம், குருணுவெல் ராகற் (Track) B36 ல, 3 ஏக்கர் காணி குத்தகைக்கு கொடுக்கும்படியாக விண்ணப்பித்திருக்கிறாக்கள இன நிலையத்தில் நூலகைத்தொழில் செய்வதற்காக காணியை குத்தகைக்கு தரும்படி கேட்டிருக்கிறாக்கள.

2 காணி இத்தேவைக்கு வசதியாக இருக்கிறது பல்வேறு நிபந்தனைகளுடன், கீழ் காணும் நிபந்தனைகளுக்கமையாக காணி குத்தகைக்கு கொடுப்பது என உத்தேசிக்கப்படுகிறது

(அ) காலம் 5 வருடம்

(ஆ) வாடகை ரூபா 1.00 வருடம்.

- (இ) குத்தகை தொடங்கி 6 மாதங்களுக்குள் குத்தகை எடுப்பவா, இக்காணியில் நூல வேலைக்கு வேண்டிய கட்டிடம் ஒன்றை, அனுராதபுரம் மாவட்ட அதிபரின் திருப்திக்கு அமைக்க வேண்டும்
- (ஈ) குத்தகை எடுப்பவா காணியை மேற்கூறிய தேவைக்கேயன்றி, வேறு ஒன்றிற்கும் உபயோகிக்கப்பட்டது

இந்தக் குத்தகையை கொடுக்கப்பட்டது என்று, இன்று தொடக்கம் நூறுவாரங்களுக்குள் எழுத்து மூலம் அறிவிக்காவிடின் இக் குத்தகை கொடுக்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,  
1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 29 ம் உ.

இல LS 3589

**முடிக்குரிய காணிப் பிரமாணங்களில் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்**

கோமடுவ மீப்பிறிகந்த கிராம அபிவிருத்திச் சங்க நற்பிக்கைப் பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள், பி எம் ஜயவர்தன, எஸ் எல் எம் நரப்பசிங்கி, சூர் எம் யு பண்டார, பி எம் பொடிஅப்பஹாமி, பி கே குண்டரெண எப்பவாடன, கேகாலை டிஸ்திரிக்ட் சோந்த, மூன்று கோற்றங்களில் தெங்கிமபல கோற்றியிலுள்ள கோமடுவ பிராமத்திலுள்ள, ஆரம்பப்படம் 3448 இல 20 ம காணித்துணைமொகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 60 அடி X 20 அடி நீள நிலத்தை, அதில் ஒரு கூட்ட மண்டபம் நிறுவுதற்பொருடே, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) காலம் 5 வருடம்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா 100 ;
- (இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இருவருட்காலத்தான கேகாலை அரசாங்க டிஸ்திரிக் அதிபர் திறுபதிப்படுமபடியாக, அந்நிலத்தில் ஒரு கூட்ட மண்டபத்தை நிறுவுதல் வேண்டும்,
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கூட்ட மண்டபம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது,

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,  
1956 ம் ஆண்டு ஜூன் 29 ந் உ.

**முடிக்குரிய காணிப் பிரமாணசட்டம் 21 உபசட் (2) இன் கீழ் அறிவித்தல்**

முத்தமாரியமமன இந்நுசமய சபையின் நமடிககைப் பொறுப்பாளரான திருவாளர்கள் ப கந்தையா சி பொன்னுசாமி, எல் சுப்பிரமணியம், ஒரு இந்நுக் கோயில் அமைக்கும் பொருட்டு மன்னா மாவட்டம், மூசாலை பகுதியிலுள்ள மெற்றக்கடையிலுள்ள முடிக்குரிய காணியிலிருந்து 1 ரூட் 7 பொசசல் நிலத்தை குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந் நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது இந் நிலத்தை முத்தமாரி அமமன இந்நு சமய சபைக்கு இக்கைக்கரியத்துக்கு குத்தகையாக மற்றும் நிபந்தனைகளோடு கொடுக்கத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் வருடம் 10 ஆனால் இன்னும் 10 வருஷத்திற்கு வேனுமேயானால் புதுபிக்கப்படும்
- (ஆ) வாடகை : வருடம் ரூபா 4
- (இ) குத்தகையாளர், குத்தகை தொடங்கிய மூன்று வருடத்திற்குள் மன்னா மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படும படியாக ஒரு இந்நுக் கோயிலைக் கட்டிமுடிக்க வேண்டும்
- (ஈ) குத்தகையாளர் இந் நிலத்தை ஒரு இந்நுக் கோயில் கட்ட உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் உபயோகிக்க முடியாது.

3, குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எடுத்து மூலம் எனக்குக் காட்டினாலன்றி இது வழங்கப்படும்.

4 1953 ம் ஆண்டு சூலை மாதம் 7 ந் திகதி முடிக்குரிய காணிப் பிரமாணம் 21 (2) ன் கீழ் 10,560 ம் இலக்க அரசாங்க "கெசெர்" புத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட LS 2052 அறிவித்தல் இத்தாலரத்த செயல்படுகிறது

கொழும்பு,  
1956 ம் ஆண்டு ஜூன் 29 ந் உ.

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,  
காணி அதிகாரிக்காக.

**1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்**

மாமினியாவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கப் பொறுப்பாளர்கள் திருவாளர்கள் எல் பீ இலங்கசெங்க, ஜி எம் கே பண்டார, உ பண்டார என்பவர்கள் ஒரு ஏக்கர் காணியை 1,185 ம் கடைசிக் கிராமப் பட்டத்தில் 63B ம் துண்டிலிருந்து குத்தகைக்குத் தரும்படி விண்ணப்பித்திருக்கிறார்கள் இக்காணி அனுராதபுர மாவட்டத்தில் கலகம்பளத்தையில் இருக்கிறது இக்காணியில் ஓர் சபைக் கட்டிடமும் விளையாட்டு மைதானமும் நிறுவுவதாக கூறுகிறார்கள்

2 இக்காணி குத்தகைக்குக் கொடுப்பதற்கு வசதியாகலிருக்கிறது மற்றும் ஏனைய நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனைகளுக்கும்டங்க இக்காணியைக் குத்தகைக்குக் கொடுப்பதாக உத்தேசிக்கப்படுகிறது

- (அ) காலம் 5 வருடம்.
- (ஆ) வாடகை சதம் 50 ஒரு வருடம்
- (இ) குத்தகைக்காரர்கள் குத்தகை தொடங்கி ஆறு மாதங்களுக்குள் ஓர் சபைக் கட்டிடம் இக்காணியில் அனுராதபுர மாகாண அதிபரின் திருப்திக்கு நிறுவுவார்கள்
- (ஈ) இக்காணியை சபைக் கட்டிடத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் மாதிரி உபயோகிப்பார்கள்

3 யாராவது இக்குத்தகை கொடுக்கப்பட்டது என்று காரணங்கள் காட்டி இத்தேதி தொடக்கம் 6 வாரங்களுக்குள் எனக்கு அறிவிக்காவிடின் இக்குத்தகை வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,  
1956 ம் ஆண்டு ஜூன் 9 ந் உ.

LS 3269

**1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்**

இலங்கை உணவுச்சாலைகள், விடுதிகள் (வரையறுக்கப்பட்டது) கம்பெனி புத்தளம் மாவட்டத்தைச்சேர்ந்த தமிழ் ஹத்தத்திலுள்ள எப்போலா என்னுமிடத்திலுள்ள 22 ஏக்கர் விஸ்தீரணமுள்ள இலவமரத்தோட்டத்தை இலவமரங்கமும் மற்றும் நிரந்தர பயிர்களும் அந்ந் நிலத்திலுள்ள வெற்றுப் பூமியில் செய்வதற்கும் குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளது என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்ந் நிலம் நாலாபக்கமும் உணவுச்சாலைகள் விடுதிகள், கம்பெனியின் அதிபர்களில் ஒருவராகிய திரு ஜே எஸ் பராகிரமவுக்குக் குத்தகையாக விடப்பட மிருக்கவள வளாகமும் நிலமும் உள்ளது திரு பராகிரம இந்ந்ந் காணியையும் உணவுச்சாலைகள், விடுதிகள் கம்பனிகே குத்தகையாகக் கொடுக்கும்படி கேட்டு, அதற்கு அரசாங்கம் இசைந்துள்ளது இப்பொழுது விண்ணப்பித்துள்ளது நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு, பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

- (அ) ரப்போவாத் தோட்டத்தின் குத்தகை காலாவதியடையும் நாளே இந்ந்ந் குத்தகையும் காலாவதியடையும் ரப்போவாத் தோட்டம் 30 வருடங்களுக்கு குத்தகையாகவிடப்பட்டிருக்கிறது அக்கால முடிவில் பின்னும் 30 வருடங்களுக்கு குத்தகையைப் புதுபிக்கலாம்
- (ஆ) வாடகை வருடம் ரூபா 560 ஆனால் குத்தகை புதுபிக்கும் காலம் நிர்ணயிக்கப்படும் வாடகை முன் கொடுக்கப்பட்ட வாடகையிலும் 100 க்கு 50 சத விதத்திற்கு மேற்படாதிருக்க வேண்டும்
- (இ) குத்தகை எடுப்போர் குத்தகை தொடங்கிய தேதியிலிருந்து 3 வருடங்களுக்குள் புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப்படும படியாக, அந்ந் வெற்று நிலத்தில் இலவமரங்கமும் மற்றும் நிரந்தர பயிர்களும் பயிரிடப்பட வேண்டும்
- (ஈ) குத்தகை எடுப்போர் அந்நிலத்தை இலவமரங்கமும் மற்றும் நிரந்தர பயிர்களும் செய்வதற்கேயன்றி வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது
- (உ) அந்நிலத்திலுள்ள கட்டிடங்களை அரசாங்க அதிபரின் திருப்திப்படுமவண்ணம் பாதுகாத்துவரல் வேண்டும்

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்.

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,  
காணி அதிகாரிக்காக  
கொழும்பு,  
1956 ம் ஆண்டு ஜூன் 29 ந் உ.

LJ 1032

LJ 855

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

முடிக்குரிய காணிப் பிரமாணங்களில் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

மகா வநதிகத்தக்க யாழ்ப்பாண மேற்றிராணியா ஆண்டவரவர்கள், மனனா மாவட்டத்தைச் சேர்ந்த மனனாத்தீவுப்பகுதியிலுள்ள பள்ளி முனியில், 15 ம (பள்ளிமுனை) முடிவான பட்டின அளவு பிரதமப்படத்திலே 9 A.N. காணித்துணைமாதிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய ½ ஏக்கர் நிலத்தை அதில் ஓர் கெபி நிறுவுதற்பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளாரா

புதூர் ஸ்ரீ சம்புத்த ஜயநதி பெளத்த சங்கத்தின் நமபிக்கைப் பொறுப்பாளர்களிய திருவாளர்கள் கே எம் கருப்பனாடர், எச் சிஞ்சோர், ஜி ஜி ராமலிங்காமி என்பவர்கள் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த புதூர் கிராமத்திலுள்ள 297 ம நீர் வகுக்கப்பட்ட பட்டத்தின் 18 ம துண்டு நிலமாகிய குடித் திறையிலிருந்து ஏறக்குறைய இரண்டு ஏக்கர் நிலத்தை பெளத்த தேவாலயம் கட்டுவதற்காக குத்தகைக்குக் கேட்டு விண்ணப்பித்துள்ளாராக எனறு இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது நிலத்தின் எல்லை பின்வருமாறு

2 இந்த நோக்கத்திற்குத் தேவையான நிலம் உண்டு மறந் நிறத்தின்களோடு பின் வருவனவற்றிற்கும் உடன்பட்டு குத்தகை விண்ணப்பத்தை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு 15 ம (பள்ளிமுனை) முடிவான பட்டின அளவு பிரதமப்படத்தின் 9 A.N துண்டின் மீதியானபாகம் குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிறத்தின்களோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) வாடகை ஒரு ஏக்கருக்கு ரூபா 6 00 வீதம்

- (அ) காலம் 99 வருடங்கள்,
- (ஆ) வாடகை வருடம் ரூபா 1

(ஆ) குத்தகை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 2 வருட காலத்தினுள், மனனா அரசாங்க அதிபர் திருத்திப் படுமபடியாக நிலத்தின் ஓர் கெபி நிறுவியிருக்க வேண்டும்

(இ) குத்தகைக்காரன் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 2 வருட காலத்தினுள், மனனா அரசாங்க அதிபர் திருத்திப் படுமபடியாக நிலத்தின் ஓர் கெபி நிறுவியிருக்க வேண்டும்

(இ) குத்தகை பெறுபவர்களால் தெரிவு செய்யப்பட்ட தேவாலய பெளத்த குரு அந்த நிகாயாவின மகாநாயக பொளத்த குருவின சமமத்தத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்

(ஈ) குத்தகைக்காரன் நிலத்தை ஓர் கெபி மாததிரமே கட்ட உபயோகிக்கலாமெனறி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

(ஈ) குத்தகை பெறுபவர்கள் பெளத்த தேவாலயம் கட்டுவதற்கே யொழிய வேறு எந்த விதமான பிரயோசனத்திற்கும் இந்த நிலத்தைப் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக்காட்டினு லன்றி இது வழங்கப்படும்

(உ) தேவாலயம் கட்டி ஆறு மாத காலத்திற்குள் பொது நமபிக்கைப் பொறுப்பாளியின் சமமத்தப்படி குத்தகை பெறுபவர்கள் உறுதிகரணம் மூலம் தேவாலயத்தை அபயனம் செய்தல் வேண்டும் அம் நேரத்தில், நமபிக்கைப் பொறுப்பாளர் அல்லது தேவாலயத்தின் அதிபர்க்கு 99 வருட காலத்திற்குக் குத்தகைக்குக் கொடுக்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடில்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம் ஜூன் மீ 29 ந உ.

3 இத் திகதியிலிருந்து ஆறு வாரத்திற்குள் எதிரும் எழுத்து மூலம் தகுந்த காரணங்கள் காட்டினுலன்றி இக் குத்தகை வழங்கப்படும்

LJ 953

டபிளயு டபிளயு ஜே மெனடில்,  
காணி அதிகாரிக்காக

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

காணி அதிகாரியின் காரியாலயம்,  
கொழும்பு, 1956 ம் ஜூன் மாதம் 29 ந உ

அககுறுகொட சமரணியக்காராமயத்தின் பொறுப்பாளர்களும், அக் குறுகொடவைச் சேர்ந்தவர்களுமாகிய திருவாளர்கள் காலில் விஜே சிங்க விரிவாதன், மகாகமக்கே ஒதிமில், மாதத்தற கங்காணமக்கே தொன பஸ்டியன், அககுறுகொட கமக்கே ஜேமில், என்பவர்கள், மாதத்தற மாவட்டத்தைச் சேர்ந்த அவ்வகுறுகொடவிலுள்ளதும் 27 ம இலக்கம் கொண்ட எப் எஸ் லீ லீ பட்டத்தில் 58 ம காணித் துண்டின் ஒரு பாகமாகிய மாஸ்டுனன் கெலே எனனு முடிக்கரிய காணியிலிருந்து அரை ½ ஏக்கர் நிலத்தை, ஒரு உருவச் சிலை வீடு நிறுவுதற்பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளாரா

LJ 778  
முடிக்குரிய காணிப்பிரமாணங்கள் 21 (2) ன் கீழ் விளம்பரம்

யாழ்ப்பாணம் உருத்திரபுரம் சிவாலய புனருத்தாரண சபையின் தாம் கயத்தாக்கையாழ்ப்பாணம் பி எ தமபி ஒழுங்குகளில் "சாந்திதிகேதன்" திருவாளர்கள் கந்தையா நவரத்தினமும், யாழ்ப்பாணம் 41 ம இலக்கம் சப்பல்கெடு கரைப்பிப் பிள்ளை சதாசிவமும், யாழ்ப்பாணம் மணிக் கூட்டுறோடு இராசசிகம் செல்லையாலும், கிளிநொச்சி கிளைத்தமபி முருகேசும், கிளிநொச்சி தமமையா நல்லதமபியும், யாழ்ப்பாண மாவட்டம் உருத்திரப் பெருங்குளத்தில் உருத்திரப் பெருங்குளக் குளத் துக் கருகாமையிலுள்ள 10 ஏக்கர் முடிக்குரிய நிலத்தை அதனுள் சில முற்றிற்கும் பணிய சிவாலயத்தைப் புனருத்தாரணம் செய்வதற்கும், இந் துக்கள் வழிபடும் இடமுமாகச் செய்வதற்குக் குத்தகைக்கு விண்ணப்பித்திருக்கிறோக

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிறத்தின்களோடு பின் வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

2 விண்ணப்பித்த காணி கொடுக்கக் கூடியதாக விருக்கிறது அதனுள் மேற் சொல்லிய பணிய சிவாலயத்தின் கிளைகள் உள்ளன. இந்த நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதற்குப் புத்த பொருள் ஆராய்ச்சித் தலைவருக்கு ஆட்சேபணியிலே

(அ) வாடகை வருடம் ரூபா 1 25 ,

அந்த நிலத்துக்கு எல்லைகள் —

(ஆ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஐந்து வருட காலத்தினுள், மாதத்தற அரசாங்க மாகாண அதிபர் திருத்திப் படுமபடியாக, அந் நிலத்தின் ஒரு உருவச்சிலை வீடு நிறுவுதல் வேண்டும்

வடக்கு	முடிக்குரிய காடு
தெற்கு	உருத்திரபுங்குளக் குளம்
கிழக்கு	முடிக்குரிய காடு
மேற்கு	முடிக்குரிய காடு

(இ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு உருவச் சிலை வீடு தாபிக்க உபயோகிக்கலாமெனறி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிறத்தின்களோடு பின்வருவனவற்றுக்கும் வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(ஈ) குறித்த ஆலயம் கட்டி முடிந்த ஆறு மாதங்களுக்கிடையில் குறித்த குத்தகைக்காரன் பொது நமபிக்கைப் பொறுப்பாளரால் அதிகாரங்காரம் அளிக்கப்பட்ட வேர் உறுதிக சாதனத்தை முடித்து அவ்வாலயத்தை அபயணித்தல் வேண்டும் அப்படி நிகழ்விடத்து குறித்த காணியானது சமயோசிதமாக அவ்வாலயத்தின் நமபிக்கைப் பொறுப்பாளர்களுக்கு அல்லது நிருவாக விகாராதிபர்க்கு 99 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்குக் கொடுக்கப்படும்

(அ) காலம் 99 வருடங்கள்

(ஆ) வாடகை வருடம் ரூபா 8 75

3 குறித்த குத்தகை கொடுக்கக் கூடாதெனறு இத் திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்கிடையில் தக்க காரணங்கள் எழுத்துமூலமாக எனக்குக் காட்டினுலன்றி அக்குத்தகை கொடுக்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடில்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம் ஜூன் மீ 29 ந உ.

(இ) குத்தகையாளர், குத்தகை கொடுத்த திகதியிலிருந்து 5 வருடங்களுக்குள், பழைய சிவாலயத்தைப் புனருத்தாரணம் செய்தல், அந்த நிலத்திற்கு பிரகாரங்களைக் கட்டுவதற்கு, மடங்களை அமைத்தல், பூசகர், யாததிகா, வேலையாட்களுக்கு விடுதியமைத்தல், கோவிற யூகர் அமைத்தல், கேணி வெட்டுதல், இன்னும் புனருத்தாரணத்துக்கு எவ்வெவை அதியாவசியகமோ அவைகளைச் செய்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருத்திப் படுமபடியாக அதைச் செய்வ வழி பாட்டுக்குரிய இடமாயமைத்தல்.

(F) குத்தகையாளர் குறித்த நிலத்தை (இ) விற சொல்லிய தேவைகளுக்கேயன்றி வேறேரு தேவைகளுக்கு உபயோகிக்கக்கூடாது

LJ 693

4 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மீழமைக குள செல்லுபடியான காரணங்கள் எழுத்தது மூலம் காட்டினாலன்றி மறற்படி இது வழங்கப்படும்

முடிக்கிய காணி பிரமாண சட்டம் 21 உபசட்ட (2) இன் கீழ் அறிவித்தல்

டபிளயு டபிளயு ஜே மெண்டிஸ்,  
கொழும்பு, காணி அதிகாரிககாக  
1956 ம ௨௫ ஜூன் மாதம் 29 ந உ

கொல்கொட திவியகல் அறணிபயோகேவறம் மடியல்தான பலக சமிகதிய நமபிக்கைப பொறுப்பாளான திருவாளான அகம்பொடி டொன லீசின டி. சொயசா ஜயத்திலகாவும் அகம்பொடி டொன றெய யிரான டி சொயசா ஜயத்திலகாவும், இருவரும் நாபே, கொல்கொடை வாசிகளும், காணி டி லத்திலகாவும், பெனதோட்ட வலவிறற கோறணியில் றனதோட்ட பலாதத கிராமத்தில் PP 11621 ல 1, 2, 6A, 6, 10, 3, 2 ம துணடுகளாகிய முடிக்கூரிய காணிகளிலிருந்து 5 ஏக்கர் நிலத்தை T. P 323100 ம நிலத்திலுள்ள ஆறனலியவை பெருபிக்கும் பொருட்டுக்குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்ததுள்ளனர்

LJ 692

முடிக்கூரிய காணி பிரமாண சட்டம் 21 உபசட்ட(2) ன கீழ் அறிவித்தல்

இலங்கைக் குருடு செவிடு பள்ளிக்கூட அபிபாசப, யாழ்ப்பாண மாவட்ட தெனமருடசிப பகுதியில் யாழ்ப்பாணம் கண்டி நெடுடி ல 6 ம கடடையில் கைத்தடி வயோதிபா மடத்துக்கு அருகாமையில் 8 ஏக்கர் முடிக்கூரிய நிலத்தை (ex plan PP 39) இருந்த ஓர் குருடு செவிடு பள்ளிக்கூடம், அமைக்கும் பொருட்டுக் குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்ததுள்ளனர்

2 இப்பள்ளிக்கூடம் இந்த டித்திறிக்குக்கு மிகவும் அவசியம் இந் நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவன வறறிறகும அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

2 இந்தச் சங்கத்தின தேவைகளுக்கு இப்போ இருக்கும் ஆறனலிய விசாலமில்லாமல் இருப்பதால் குறித்த விண்ணப்பத்தை, மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவறறிறகும அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் வருடம் 30 ஆனால் ஓவ்வொரு முறையும் இக்காலம் முடிந்தவுடன் புதுப்பிக்கலாம்

(அ) வாடகை வருடம் ரூபா 2 00 ,

(ஆ) வாடகை வருடம் ரூபா 10

(ஆ) இந் நிலம் வேறு எதற்கும் பாவிக்கக்கூடாது ஆறனலியவுக்கு மாதிரும் பாவிக்க வேண்டும்

(இ) குத்தகையாளர், குத்தகை தொடங்கி ஒரு வருட காலத்திற்குள்ள, இந் நிலத்தில் ஒரு செவிடு குருடு பள்ளிக்கூடத்தையும் அதில் மாணவா இருப்பு வசதியும், விளையாட்டு மைதானத்தையும், லகத்தொழிற சாலையையும், மிருகப்பட்டியையும், கோழி வீடுகளையும், கமத்தொழிறகு வதுமான காதத்தாடியையும் மறறும் விவசாயத்திற்கூரிய கருவிகளையும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அபிபா திருத்திப்படுமடியாக மேலில் கூறியவைகளைக் கட்டி முடிக்கவேண்டும்

(இ) கட்ட வேண்டிய கட்டிடங்களாவது, 6 சகமனமாலுள், 6 குயிரீஸ், 6 கக்கூசுகள், 6 தளசால், 1 தமசால், 1 விஸாரகே, 1 டாக்பா, 6 கிணறுகள் இவை காணியை ஏற்ற ஒரு வருட காலத்திற்குள் கட்டி முடிக்கவேண்டும்

(iv) குத்தகையாளர் இந் நிலத்தை ஒரு குருடு செவிடு பள்ளிக்கூடம் அமைக்க பாவிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பாவிக்கப்படாது

(iv) குத்தகையாளர், கட்டிடங்கள் கட்டி ஆறுமாத காலத்திற்குள்ள, இந் ஆறனலியாவை, பொது நமபிக்கைப பொறுப்பாளர் ஆமோதித்த உறுதிமூலம் அதை அபப்பணிக்க வேண்டும் அபபடிச் செய்யும் காலத்தில் பொது நமபிக்கைப பொறுப்பாளருக்கோ அல்லது கோவில் அதிகாரத்திலிருக்கும் விஹாராதிபதிககோ ஏற்றபடி, 99 வருட காலத்திற்குள்ள, குத்தகையாகக் கொடுக்கப்படும்

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மீழமைக குள செல்லுபடியான காரணங்கள் எழுத்தது மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

3 குத்தகை வழங்கக்கூடாதென இத் திகதியிலிருந்து ஆறு மீழமைக குள செல்லுபடியான காரணங்கள் எழுத்தது மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெண்டிஸ்,  
கொழும்பு, காணி அதிகாரிககாக  
1956 ம ௨௫ ஜூன் மாதம் 29 ந உ

டபிளயு டபிளயு ஜே மெண்டிஸ்,  
காணி அதிகாரிககாக

கொழும்பு,  
1956 ம ௨௫ ஜூன் மீ 29 ந உ